

## நிதியியல்துறை செயலாற்றம் மற்றும் முறைமை உறுதித்தன்மை

### 8.1 பொதுநோக்கு

வலுவான பேரண்டப் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் 2021இல் நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை பேணிப் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. வங்கித்தொழில் துறையின் நிதியியல் இடையேற்பாடுகள் திருப்திகரமாகக் காணப்பட்ட வேளையில் போதுமான மூலதனம் மற்றும் திரவத்தன்மை தாங்கிருப்புகளும் பேணப்பட்டன. மேலும், 2021ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் துறையின் இலாபத்தன்மை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணிசமானளவிற்கு மேம்பட்டமைக்கு தேரிய வட்டி வருமானம் மற்றும் வட்டியல்லா வருமானம் ஆகிய இரண்டிலும் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்களை காரணமாகும். எனினும், நாடு எதிர்நோக்கிய பல்வேறு தரமில் குறைப்புக்கள் மற்றும் வெளிநாட்டு உட்பாய்ச்சல்களில் ஏற்பட்ட குறைவு காரணமாக வங்கிகள் வெளிநாட்டு நாணயத் திரவத்தன்மைப் பற்றாக்குறையினை எதிர்கொண்டன. ஒட்டுமொத்த அடிப்படையில், கொடுகடன் வளர்ச்சி மற்றும் இலாபத்தன்மை நியதிகளில் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளினதும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளினதும் துறையின் செயலாற்றம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினை எடுத்துக்காட்டியது. நடுத்தர காலப்பகுதியில் வலுவானதும் உறுதித்தன்மை வாய்ந்ததுமான உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளைக் கட்டியெழுப்புவதற்கும் துறையின் வைப்பாளர்களைப் பாதுகாப்பதற்குமாக 2021ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் நிதியியல் துறையினை ஒன்றிணைக்கும் முதன்மைத் திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் செயற்பட்டது. மேலும், புதிய வழமையினைப் பின்பற்றுவதில் நெகிழ்ச்சித்தன்மையினை உறுதிப்படுத்துவதற்கும் கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்திற்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதற்கும் மத்திய வங்கி, குறித்த காலப்பகுதியில் அதன் அதிகாரவரம்பிற்குள் வரும் நிதியியல் நிறுவனங்கள் தொடர்பான ஒழுங்குவிதிகளில் சிலவற்றைத் தளர்த்தியது. காப்புறுதித் துறையும் சொத்துக்கள் மற்றும் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பண நியதிகளில் விரிவாக்கத்தினைப் பதிவுசெய்த வேளையில் இலாபத்தில் சிறிதளவான சுருக்கத்தினை எடுத்துக்காட்டியது. அதேவேளை நிதியியல் சந்தைகளின் செயலாற்றம் 2021ஆம் ஆண்டுப்பகுதியில் கலப்பான செயலாற்றமொன்றினைக் கொண்டிருந்தன. 2021இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில் மிகையான மட்டத்தில் தொடர்ந்து காணப்பட்ட பணச் சந்தையின் திரவத்தன்மையானது வெளிநாட்டுப் படுகடன் மீள்கொடுப்பனவுகள் மற்றும் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலை மாற்றமடைந்தமை என்பனவற்றின் விளைவாக பற்றாக்குறைக்கு மாற்றமடைந்தது. உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் திரவத்தன்மை கடுமையாகப் பாதிக்கப்பட்டமைக்கு சுற்றுலாத் துறையின் மெதுவான மீட்சி மற்றும் குறைவடைந்த பணவனுப்பல் வருவாய்கள், ஏற்றுமதிப் பெறுகைகள் மெதுவாக மாற்றப்பட்டமை, அதிகரித்த இறக்குமதிச் செலவினம் மற்றும் நாட்டிற்கான தரமில் குறைக்கப்பட்டமை என்பன காரணங்களாக அமைந்தன. 2021இன் பிற்பகுதியில் அரசு பிணையங்கள் சந்தையின் முதலாந்தர ஏலங்களில் முதலீட்டாளர்களின் முன்னுரிமை குறுங்கால திறைசேரி உண்டியல்களை நோக்கிக் காணப்பட்டதுடன், உயர்ந்தபட்ச வட்டிவீதம் அகற்றப்பட்டமை மற்றும் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலை மாற்றமடைந்தமை என்பனவற்றின் காரணமாக 2021இன் பிற்பகுதியில் இரண்டாந்தரச் சந்தையின் விளைவுவீத வளையி மேல்நோக்கி நகர்ந்தது. குறைந்த வட்டி வீதச் சூழலில் உள்நாட்டு முதலீட்டாளர்களின் தெரிவு பங்குச் சந்தையை நோக்கி நகர்ந்தமையால் 2021இல் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை உத்வேகம் மிக்க வளர்ச்சியொன்றினை அறிக்கையிட்டது. அதேவேளை, நாட்டின் முறையியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த கொடுப்பனவு மற்றும் தீர்ப்பளவு முறைமைகள், நெருக்கமான ஒழுங்குவிதிகள் மற்றும் கண்காணிப்பினூடாக உயர்ந்தளவு தாங்குதிறன் தன்மையுடன் இலங்கை மத்திய வங்கியினால் சுருக்கமாகத் தொழிற்படுத்தப்பட்டன. மேலும், மத்திய வங்கி ஒழுங்குபடுத்தல் மற்றும் கண்காணிப்புக் கட்டமைப்பிற்கு வலிமையானதொரு சட்ட அடித்தளத்தை வழங்கும் நோக்குடன் முக்கிய சட்டவாக்கச்

அட்டவணை 8.1  
நிதியியல் முறைமையின் மொத்தச் சொத்துக்கள்

விடயம்	2020 (அ)		2021 (ஆ)	
	ரூ. பில்	பங்கு (%)	ரூ. பில்	பங்கு (%)
வங்கித்தொழில்துறை	17,087.9	72.9	19,969.9	74.7
மத்திய வங்கி	2,421.6	10.3	3,046.3	11.4
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்	12,828.8	54.7	14,820.5	55.4
உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்	1,837.5	7.8	2,103.0	7.9
வைப்புக்களை ஏற்கும் ஏனைய நிதியியல் நிறுவனங்கள்	1,536.5	6.6	1,636.7	6.1
உரிமம்பெற்ற நிதி கம்பனிகள்	1,367.9	5.8	1,452.0	5.4
கூட்டுறவு கிராமிய வங்கிகள் (இ)	167.8	0.7	183.9	0.7
சிக்கன மற்றும் கொடுகடன் கூட்டுறவுச் சங்கம்	0.8	0.0	0.8	0.0
சிறப்பியல்பு வாய்ந்த நிதியியல் நிறுவனங்கள்	386.5	1.6	387.7	1.4
சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள்	33.7	0.1	35.7	0.1
உரிமம்பெற்ற நண்கடன் கம்பனிகள்	6.6	0.0	8.4	0.0
முதனிலை வணிகர்கள்	87.2	0.4	78.7	0.3
பங்குத்தரகர்கள்	19.9	0.1	36.5	0.1
நம்பிக்கைக் கூறுகள் / நம்பிக்கை கூறு முகாமத்துவக் கம்பனிகள்	204.0	0.9	198.5	0.7
சந்தை இடையிட்டாளர்கள் (*)	18.0	0.1	11.8	0.0
துணிகர மூலதனக் கம்பனிகள்	17.1	0.1	18.2	0.1
ஒப்பந்த அடிப்படையிலான சேமிப்பு நிறுவனங்கள்	4,425.6	18.9	4,756.1	17.8
காப்புறுதிக் கம்பனிகள்	789.7	3.4	879.8	3.3
ஊழியர் சேம நிதியம்	2,824.3	12.1	3,166.1	11.8
ஊழியர் நம்பிக்கை நிதியம்	376.6	1.6	419.1	1.6
அனுமதியளிக்கப்பட்ட ஒப்பந்தம் மற்றும் சேம நிதியங்கள்	364.9	1.6	207.6	0.8
அரசு பணி சேம நிதியம்	70.1	0.3	83.5	0.3
மொத்தம்	23,436.5	100.0	26,750.4	100.0

(அ) திருத்தப்பட்டது  
(ஆ) தற்காலிகமானது  
(இ) தற்பு இல்லாமையால் கூட்டுறவு கிராமிய வங்கியின் 2021 2ஆம் காலாண்டு இறுதி சொத்துத்தளம் 2021 இறுதியில் உள்ள சொத்துத்தளத்திற்கு சமமாகக் கொள்ளப்பட்டது.  
(\*) சந்தை இடையிட்டாளர்களாக பதிவுசெய்யப்பட்ட உரிமம்பெற்ற வங்கிகள், உரிமம்பெற்ற நிதி கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவீடு கம்பனிகள் நிகளாக.

மூலம்: இலங்கை மத்திய வங்கி கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் தொழில் திணைக்களம் ஒப்பந்தம் திணைக்களம் ஊழியர் நம்பிக்கை நிதியசபை இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு சனசபை கூட்டமைப்பு இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு இலங்கை கூறு நம்பிக்கை சங்கம் துணிகர மூலதன கம்பனிகள்

சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதைத் தொடர்ந்தது. மத்திய வங்கி தனது ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு பலத்தை அதிகரிப்பதற்காக 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதியியல் வியாபாரச் சட்டத்திற்கு சீர்திருத்தங்களை தயாரித்ததுடன் புதிய வங்கிச் சட்டம் தொடர்பான இரண்டாம் சுற்று கலந்துரையாடல்களையும் 2021இல் நிறைவுசெய்தது.

8.2 வங்கித்தொழில் துறையின் செயலாற்றம்

2021ஆம் ஆண்டுப்பகுதியில் வங்கித்தொழில் துறை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிதமான வேகமொன்றில் விரிவடைந்து, கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றிலிருந்து தோன்றிய வலுவான சவால்கள் மற்றும் தொடர்பான பேரண்ட பொருளாதாரக் கரிசனைகள் என்பனவற்றிற்கிடையிலும் போதுமான மூலதனம் மற்றும் திரவத்தன்மை தாங்கிருப்பு என்பனவற்றுடன் தொடர்ந்தும் தாக்குப்பிடிக்கும் தன்மையினைக்

கொண்டிருந்தது. குறிப்பிட்ட துறைகளுக்கான படுகடன் சட்ட இசைவுத்தாமதம் தொடர்ச்சியாகக் காணப்பட்டமை மற்றும் மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட சலுகைகள் படிப்படியாகக் குறைவடைந்தமை போன்றவற்றிற்கு மத்தியிலும் வங்கித்தொழில் துறை மூலதனம் மற்றும் திரவத்தன்மை நியதிகளில் குறைந்தபட்ச முன்மதிப்புடைய தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருந்தது.

வங்கித்தொழில் துறை, நிதியியல் துறையில் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தியதுடன் 2021ஆம் ஆண்டு இறுதியிலுள்ளவாறு மொத்தச் சொத்துக்களில் 63.3 சதவீதத்திற்கு வகைகூறியது. தற்பொழுது காணப்படும் உலகளாவிய நோய்த்தொற்றிலிருந்து தோன்றிய சவால்கள் மிக்க பொருளாதாரச் சூழ்நிலைகளுக்கும் பேரண்டப் பொருளாதாரத்துடன் தொடர்பான கரிசனைகளுக்கும் மத்தியிலும் வங்கித்தொழில் துறை 2021ஆம் ஆண்டுப்பகுதியில் நியாயமான கொடுகடன் வளர்ச்சியைப் பேணியது. வைப்புக்கள், நிதியிடலின் ஆதிக்கம்பெற்ற மூலமாக தொடர்ந்தும் விளங்கிய வேளையில் 2021ஆம் ஆண்டுப்பகுதியில் ரூபாக் கடன்பாடுகளை நோக்கிய குறிப்பிடத்தக்க சரிவொன்றினை அவதானிக்க முடிந்தது. எனினும், வெளிநாட்டு மூலங்களிலிருந்தான வெளிநாட்டு கடன்பாடுகள் நாட்டிற்கான தரமிடல் குறைக்கப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்டன. 2021ஆம் ஆண்டுப்பகுதியில் வங்கித்தொழில் துறையின் இலாபத்தன்மை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவிற்கு மேம்பட்டமைக்கு தேறிய வட்டி வருமானத்திலும் வட்டியல்லா வருமானத்திலும் காணப்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கள் காரணமாயமைந்தன.





வியாபார விரிவாக்கம்: 2021 இறுதியில் வங்கித்தொழில் துறையானது 11 வெளிநாட்டு வங்கிக் கிளைகள் உட்பட 24 உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளையும் 6 உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளையும் உள்ளடக்கி 30 வங்கிகளைக் கொண்டிருந்தது. வங்கித்தொழில் துறை தொடர்ந்தும் அதன் இடையேற்பாட்டு வகிபாகத்தினை ஆற்றியதுடன் நிதியியல் வசதிக்குட்படுத்தலுக்கு வசதியளிக்கும் விதத்தில் வங்கித்தொழில் வலையமைப்பினையும் விரிவுபடுத்தியது. 2021இல் உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக வங்கிகளை நேரடியாக அணுகுவதில் காணப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக பெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்களின் வங்கித்தொழில் தேவைகளுக்கு வசதியளிக்கும் விதத்தில் அவர்களுக்கு தொழில்நுட்பவியலை அடிப்படையாகக் கொண்ட நிகழ்நிலை சாதனங்கள்/ பணிகளை அறிமுகப்படுத்தின.

சொத்துக்கள்: இவ்வாண்டுப்பகுதியில் வங்கித்தொழில் துறையின் சொத்துத் தளம் ரூ.2.3 றில்லியனால் அதிகரித்து, 2021 இறுதியில் ரூ.16.9 றில்லியனை விஞ்சி ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 17.1



வரைபடம் - 8.1  
நிதியியல் துறையின் செயலாற்றம்

2021 இறுதியில் உள்ளவாறாக நிதியியல் துறையின் மொத்த சொத்துக்கள் ரூ.26.8 ிலில்



அட்டவணை 8.2

வங்கிகள், வங்கிக் கிளைகள் மற்றும் ஏனைய வங்கி பணிநிலையங்களின் பரம்பல்கள்

வகை	2020	2021
	முடிவில் (அ) முடிவில் (ஆ)	முடிவில் (அ) முடிவில் (ஆ)
<b>உரிமம்பெற்ற வந்தக வங்கிகள்</b>		
<b>I. உரிமம் பெற்ற வந்தக வங்கிகளின் மொத்த எண்ணிக்கை</b>	24	24
உள்நாட்டு வங்கிகள்	13	13
வெளிநாட்டு வங்கிகள்	11	11
<b>II. உரிமம்பெற்ற வந்தக வங்கிப்பணி நிலையங்களின் மொத்த எண்ணிக்கை</b>	6,702	6,614
கிளைகள்(இ)	2,915	2,919
உள்நாட்டு வங்கிகள்	2,869	2,874
வெளிநாட்டு வங்கிகள்	46	45
மாணவர் சேமிப்பு பிரிவுகள்	3,787	3,695
<b>III. தன்னியக்க கூற்றுப் பொறிகள்</b>	5,744	5,891
<b>உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்</b>		
<b>I. உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் மொத்த எண்ணிக்கை</b>	6	6
தேசிய மட்ட சேமிப்பு வங்கிகள்	1	1
விடமைப்பு நிதி நிறுவனங்கள்	2	2
ஏனைய உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்	3	3
<b>II. உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிப்பணி நிலையங்களின் மொத்த எண்ணிக்கை</b>	704	705
கிளைகள் (இ)	704	705
தேசிய மட்ட சேமிப்பு வங்கி	266	263
விடமைப்பு நிதி நிறுவனங்கள்	64	64
ஏனைய உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்	374	378
தன்னியக்க கூற்றுப் பொறிகள்	432	451
வங்கிக் கிளைகளினதும் ஏனைய பணி நிலையங்களினதும் மொத்த எண்ணிக்கை	7,406	7,319
தன்னியக்க கூற்றுப் பொறிகளின் மொத்த எண்ணிக்கை	6,176	6,342

(அ) திருத்தப்பட்டது முலம்: இலங்கை மத்திய வங்கி  
 (ஆ) தற்காலிகமானது  
 (இ) மாணவர் சேமிப்பு பிரிவுகள் தவிர்ந்த அனைத்து வங்கிப் பணிநிலையங்கள்.

அட்டவணை 8.3

வங்கிக் தொழில் துறையின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் உள்ளடக்கம்

விடயம்	2020 (அ)		2021 (ஆ)		மாற்றம் (%)	
	ரூ.பில்	பங்கு (%)	ரூ.பில்	பங்கு (%)	2020 (அ)	2021 (ஆ)
<b>சொத்துக்கள்</b>						
கடன் மற்றும் முற்பணங்கள்	9,091.7	62.0	10,479.7	61.9	11.9	15.3
முதலீடுகள்	4,195.8	28.6	4,885.6	28.9	40.0	16.4
ஏனையவை (இ)	1,378.8	9.4	1,558.3	9.2	-1.8	13.0
<b>பொறுப்புக்கள்</b>						
வைப்புக்கள்	11,140.9	76.0	12,671.3	74.9	21.6	13.7
கடன் பெறுகைகள்	1,692.2	11.5	2,181.2	12.9	0.8	28.9
முதலீட்டு நிதிகள்	1,254.2	8.6	1,464.4	8.7	11.0	16.8
ஏனையவை	578.9	3.9	606.6	3.6	5.0	4.8
<b>மொத்த சொத்துக்கள்/ பொறுப்புக்கள்</b>	<b>14,666.3</b>	<b>100.0</b>	<b>16,923.6</b>	<b>100.0</b>	<b>17.1</b>	<b>15.4</b>

(அ) திருத்தப்பட்டது முலம்: இலங்கை மத்திய வங்கி  
 (ஆ) தற்காலிகமானது  
 (இ) காசு மற்றும் வங்கி மீதிகள், வைப்புகள், நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கைகள் மற்றும் நிலையான சொத்துக்கள் உள்ளடக்கலாக

ஆண்டுப்பகுதியில் 24.8 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தமைக்கு திறைசேரி முறிகள், மீதான முதலீடுகள் ரூ.903.7 பில்லியனால் அதிகரித்தமையுடன் திறைசேரி உண்டியல் மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகள் மீதான முதலீடுகள் முறையே ரூ.99.8 பில்லியன், ரூ.55 பில்லியனால் குறைவடைந்தமையே காரணமாகும். வர்த்தகப்படுத்தல் சொத்துப்பட்டியல் 21.2 சதவீதத்தினால் சுருக்கமடைந்தது. பெயரளவு நியதிகளில், திறைசேரி உண்டியல், திறைசேரி முறிகள் மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகளில் செய்யப்பட்ட முதலீடுகள் முறையே ரூ.50 பில்லியனாலும் ரூ.47.6 பில்லியனாலும் ரூ.63.8 பில்லியனாலும் சுருக்கமடைந்தன.

பொறுப்புக்கள்: வைப்புக்கள், நிதியிடலின் முக்கிய மூலமாகத் தொடர்ந்தும் காணப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து கடன்பாடுகள் காணப்பட்டன. 2021ஆம் ஆண்டுப்பகுதியில் வைப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பில் 42.7 சதவீதத்திற்கு தவணை வைப்புக்கள் வகைகூறியமைக்கிடையிலும் மொத்த வைப்புக்களில் அதன் பங்கு 2020 இறுதியின் 63 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 60.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, 2021 இறுதியில் மொத்த வைப்புக்களில் சேமிப்பு மற்றும் நடைமுறை வைப்புக்கள் முறையே 29.5 சதவீதத்திற்கும் 7 சதவீதத்திற்கும் வகைகூறின. இதற்கமைய, நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகளின் விகிதம் 2020இன் 34.5 சதவீதத்திலிருந்து 2021இல் 36.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. மொத்த வைப்புக்களின் வளர்ச்சி வீதம் 2021 ஆண்டு காலப்பகுதியில் குறைவடைந்தமையால் வங்கிகள் தங்கள் கடன்பாடுகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயமேற்பட்டது. வங்கிக்தொழில் துறையின் மொத்தக் கடன்பாடுகள் 2020இன் ரூ.12.8 பில்லியன் (0.8 சதவீதம்) கொண்ட அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 2021இல் ரூ.489

சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 15.4 சதவீதம் கொண்ட வளர்ச்சியைப் பதிவுசெய்தது. அத்தகைய சொத்துக்களின் வளர்ச்சிக்கு கடன்கள் மற்றும் முற்பணங்களிலும் முதலீடுகளிலும் ஏற்பட்ட வளர்ச்சி முக்கிய தூண்டுதலாக அமைந்தது. கடன்கள் மற்றும் முற்பணங்களில் ஏற்பட்ட வளர்ச்சி 2020இன் 11.9 சதவீதத்திலிருந்து 2021இல் 15.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஏறத்தாழ, 2021ஆம் ஆண்டுப்பகுதியில் கடன் சொத்துப்பட்டியலில் ஏற்பட்ட அதிகரிப்பில் 92.2 சதவீதத்திற்கு ரூபாக் கடன்களில் ஏற்பட்ட அதிகரிப்புக் காரணமாக அமைந்தது. கொடுகடனில் ஏற்பட்ட அதிகரிப்பு பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் முழுவதிலும் பரந்து காணப்பட்டது. சாதனங்களின் நியதிகளில் மேலதிகப் பற்றுக்கள் (40.7 சதவீதம்) அடகு முற்பணங்கள் (21.5 சதவீதம்) மற்றும் கொடுகடன் அட்டைகள் (12.6 சதவீதம்) என்பன முக்கிய சாதனங்களாகக் காணப்பட்டதுடன், இவை 2021ஆம் ஆண்டுப்பகுதியில் உயர்ந்த வளர்ச்சியைப் பதிவு செய்தன. அதேவேளை, முதலீடுகளில் ஏற்பட்ட ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி 2020 இறுதியின் 40 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 16.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படும் சொத்துப்பட்டியல் 2021ஆம்



அட்டவணை 8.4

வங்கித்தொழில் துறையின் வைப்புக்களின் உள்ளடக்கம்

விடயம்	2020 (ஆ)		2021 (ஆ)		மாற்றம் (%)	
	ரூபில்	பங்கு (%)	ரூபில்	பங்கு (%)	2020 (ஆ)	2021 (ஆ)
கேள்வி வைப்புக்கள்	696.9	6.3	889.2	7.0	31.8	27.6
சேமிப்பு வைப்புக்கள்	3,149.9	28.3	3,742.7	29.5	34.4	18.8
தவணை வைப்புக்கள்	7,022.3	63.0	7,676.3	60.6	15.3	9.3
ஏனைய வைப்புக்கள்	271.9	2.4	363.1	2.9	38.1	33.6
மொத்த வைப்புக்கள்	11,140.9	100.0	12,671.3	100.0	21.6	13.7

(அ) திருத்தப்பட்டது  
(ஆ) தற்காலிகமானது


மூலம்: இலங்கை மத்திய வங்கி

பில்லியனால் (28.9 சதவீதம்) அதிகரித்தது. இவ்வதிகரிப்பிற்கு 2021இன் 86.6 சதவீதம் (688 பில்லியன்) கொண்ட வளர்ச்சியைப் பதிவுசெய்த ரூபாக் கடன்பாடுகள் முக்கிய காரணமாக அமைந்த வேளையில் வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகள் 27.6 சதவீதத்தினால் (ஐ.அ.டொலர் 1.3 பில்லியன்) வீழ்ச்சியடைந்து நாட்டிற்கான தரமிடல் குறைவடைந்தமையின் எதிர்க்கணியத் தாக்கத்தினைப் பிரதிபலித்தன.

ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகைகள்: சவால்மிக்க வியாபாரச் சூழ்நிலைகளின் காரணமாக 2021இல் ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகைகள் 2020இல் பதிவுசெய்யப்பட்ட 16.1 சதவீத (ரூ.675.2 பில்லியன்) வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 3.2 சதவீதம் கொண்ட (ரூ.160.6 பில்லியன் கொண்ட வீழ்ச்சி) எதிர்க்கணிய வளர்ச்சியை அறிக்கையிட்டன. குறிப்பிடத்தக்க வீழ்ச்சியொன்று வெளிநாட்டுச் செலாவணி வெளிப்படுத்துகைகளிலும் (ரூ.410.9 பில்லியன்) எடுப்பனவு செய்யப்படாத கொடுகடன் தொடர்களிலும் (ரூ.81.5 பில்லியன்) அவதானிக்கப்பட்ட வேளையில் 2021ஆம் ஆண்டுப்பகுதியில் உத்தரவாதங்கள் மற்றும் முறிகள் (ரூ.139 பில்லியன்) மற்றும் வர்த்தகத்துடன் தொடர்புபட்ட வெளிப்படுத்துகைகள் (ஆவண ரீதியான கொடுகடன் (ரூ.138.9 பில்லியன்) மற்றும் ஏற்றுக்கொள்ளல்கள் (ரூ.92 பில்லியன்) என்பன அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன.

வரைபடம் 8.2

வங்கித்தொழில் துறையின் ஐந்தொகைக்கு வெளியேயான வெளிப்படுத்துகைகள் - (2021 இறுதியில் உள்ளவாறு)




## வங்கித்தொழில் துறையின் இடர்நேர்வுகள்

### கொடுகடன் இடர்நேர்வு


2021ஆம் ஆண்டு காலப்பகுதி முழுவதிலும் உலகளாவிய நோய்த்தொற்று வேறுபட்ட அளவுகளில் தொடர்ந்தும் காணப்பட்டமையினால், குறிப்பிட்ட துறைகளிலுள்ள உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட தனிப்பட்டவர்களுக்கும் வியாபாரங்களுக்கும் வழங்கப்பட்ட சட்ட இசைவுத்தாமதங்களுக்கு 2022 வரை பல நீடிப்புக்கள் வழங்கப்பட்டன. சட்ட இசைவுத்தாமத காலப்பகுதியில் கடன்களையும் முற்பணங்களையும் செயற்படாக் கடன் வகைகளுக்கு வகைப்படுத்துவது முடக்கப்பட்டிருந்ததுடன் சட்ட இசைவுத்தாமதம் நிறுத்தப்பட்டதும் வழமையான வகைப்படுத்தல் விதிகள் பிரயோகிக்கப்படும். எனினும், வங்கிகள் எதிர்பார்க்கப்படும் கொடுகடன் இழப்புக்களை மதிப்பிடுவதற்காக கொவிட்-19 காரணமாக இடர்நேர்வுகள் தோன்றியுள்ள துறைகளை அடையாளம் காணுகின்ற நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. சட்ட இசைவுத்தாமதத்தின் கீழ் கொடுகடன் வசதிகளை வகைப்படுத்துவது முடக்கப்பட்டுள்ள போதும் செயற்படாக் கடன்கள் 2020ஆம் ஆண்டுப்பகுதியின் ரூ.66.4 பில்லியன் கொண்ட அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டுப்பகுதியில் ரூ.20.1 பில்லியனால் அதிகரித்துள்ளன. எனினும், 2021ஆம் ஆண்டுப்பகுதியில் கடன்களிலும் முற்பணங்களிலும் ஒப்பீட்டு ரீதியில் உயர்ந்த அதிகரிப்புக்கள் காணப்பட்டமையின் காரணமாக, மொத்த செயற்படாக் கடன்களின் விகிதம் 2020 இறுதியின் 4.9 சதவீதத்திலிருந்து 2021இன் இறுதியில் 4.5 சதவீதத்திற்குக் குறைவடைந்தது. அத்துடன், உயர்ந்த ஏற்பாட்டுக் காப்பு விகிதத்தினைத் தேவைப்படுத்துகின்ற வகைகளுக்கான செயற்படாக் கடன்களின் கீழ் நோக்கிய பெயர்வின் காரணமாக தேறிய செயற்படாக் கடன் விகிதம் 2021ஆம் ஆண்டுப்பகுதியில் குறைவடைந்தது. 2021ஆம் ஆண்டுப்பகுதியில், மொத்தக் கடன்

வரைபடம் 8.3

வங்கித்தொழில் துறையின் செயற்படாக் கடன்கள்



வரைபடம் 8.4  
வங்கித்தொழில் துறையின் ஏற்பாடுகள்



இழப்பு ஏற்பாடுகள் ரூ.80.2 பில்லியனால் அதிகரித்ததுடன், இதில், குறித்துரைக்கப்பட்ட ஏற்பாடுகள் 84.7 சதவீதத்திற்கு வகைகூறின. செயற்படாக் கடன்களில் அதிகரிப்புக் காணப்பட்ட போதும் ஏற்பாடுகளில் காணப்பட்ட உயர்ந்த அதிகரிப்புக்கள் குறித்துரைக்கப்பட்ட மற்றும் மொத்தப் பாதுகாப்பு ஏற்பாட்டு விகிதங்களில் முறையே 64 சதவீதம் மற்றும் 75.8 சதவீதம் கொண்ட அதிகரிப்புக்களைத் தோற்றுவித்தன. இதன் விளைவாக, கொடுகடன் இடர்நேர்வு முகாமைப்படுத்தப்பட்ட மட்டங்களில் காணப்பட்டமைக்கிடையில் வங்கித்தொழில் துறை கொடுகடன் அதிர்ச்சிகளினால் தோன்றக்கூடிய தாக்கங்களை உள்வாங்கிக்கொள்ளும் விதத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மூலதன தாங்கியிருப்புடன் தொழிற்பட்டது.

மொத்தக் கடன் சொத்துப்பட்டியலில் 63.8 சதவீதமான கடன்கள், நுகர்வு, கட்டடவாக்கம் மற்றும் உட்கட்டமைப்பு, வர்த்தகம், தயாரிப்பு மற்றும் வேளாண்மை ஆகிய 5 துறைகளில் முக்கியமாகக் குவிந்து காணப்பட்டன. தயாரிப்பு, மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகம், வேளாண்மை, கட்டடவாக்கம், காடாக்கம் மற்றும் மீன்பிடி, சுற்றுலாத் துறைகள் 2021 இறுதியில் மொத்த வங்கித்தொழில் துறையின் சராசரியான 4.5 சதவீதத்திலும் பார்க்க உயர்ந்த செயற்படாக் கடன் விகிதத்தினைப் பதிவுசெய்தன.

மேலும், இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமம் - 9 இன்படி, எதிர்பார்க்கப்பட்ட இழப்பு மாதிரி நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் 2021 இறுதியில் வங்கித்தொழில் துறையிலுள்ள மொத்தக் கடன்களுக்கான கட்டம் 3 கடன்கள் 7.64 சதவீதத்தினையும் மொத்தக் கடன்களுக்கான (பழுதுறக்கூடிய கட்டம் 3 நீங்கலாக) கட்டம் 3 கடன்கள் (பழுதுறக்கூடிய கட்டம் 3 நீங்கலாக) 4.26 சதவீதத்தினையும் எடுத்துக்காட்டின.

### சந்தை இடர்நேர்வு

வட்டி வீதங்கள்: வட்டி வீத உணர்திறன் விகிதம் (12 மாதங்களைவிடக் குறைவான முதிர்வுகளுடன் கூடிய வட்டியுடைய பொறுப்புக்களின் பங்கொன்றாக வட்டியை உழைக்கும் சொத்துக்கள்) 2020 இறுதியின் 74.9 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 79.6 சதவீதத்திற்கு அதிகரித்தமையின் மூலம் 2020 இறுதியுடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் வட்டி வீத இடர்நேர்வுக்குள்ளாகும் தன்மையினைக் குறைவடையச் செய்துள்ளது. 2021ஆம் ஆண்டுப்பகுதியில் திறைசேரி முறிகள் மீதான மூலதன இலாபம் ரூ.4.1 பில்லியனாக அமைந்து 2020ஆம் ஆண்டுப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.12.2 பில்லியனிலும் பார்க்கக் குறைவாகக் காணப்பட்டது. இதற்கு 2020இல் நிலவிய தாழ்ந்த வட்டி வீதங்கள் உயர்ந்த இலாபங்களுக்கு வழிவகுத்தமை காரணமாக அமைந்த வேளையில் நாயகக் கொள்கை இறுக்கமாக்கப்பட்டதுடன் வட்டி வீதங்களின் மேல் நோக்கிய சீராக்கம் 2021இன் பின்னரைப்பகுதியில் அவதானிக்கப்பட்டது.

பங்குரிமை விலைகள்: வங்கித்தொழில் துறையின் பங்குரிமை இடர்நேர்வு 2021ஆம் ஆண்டு முழுவதும் குறைவாகவே காணப்பட்டது. 2021ஆம் ஆண்டு இறுதியில் பங்குரிமைச் சந்தைகளுக்கான வங்கிகளின் வர்த்தகப்படுத்தல் சொத்துப்பட்டியலின் வெளிப்படுத்துகை ரூ.12.5 பில்லியனாக விளங்கியதுடன், இது, வர்த்தகப்படுத்தலுக்காக வைத்திருக்கப்பட்ட மொத்தச் சொத்துக்கள் மற்றும் முதலீடுகளில் முறையே 0.1 சதவீதமாகவும் 2.1 சதவீதமாகவும் மட்டுமே காணப்பட்டன.

அட்டவணை 8.5


வங்கித்தொழில் துறையின் கடன்கள் மற்றும் முற்பணங்களின் துறைசார் உள்ளடக்கம் (2021 இறுதியில் உள்ளவாறு)

துறைகள்	தொகை ரூ.பில் (அ)	மொத்த பங்கு (%)	செயற்படாக் கடன்களின் விகிதம் (%)
நுகர்வு	1,785.1	17.0	3.1
கட்டடவாக்கம்	1,608.4	15.3	6.2
மொத்த மற்றும் சில்லறை வாணிபம்	1,373.2	13.1	6.5
தயாரிப்பு	992.9	9.5	8.1
உட்கட்டமைப்பு அபிவிருத்திகள்	930.7	8.9	1.8
நிதி அமைச்சுக்கான கடன் வழங்கல்கள்	857.5	8.2	-
வேளாண்மை, காடாக்கம் மற்றும் மீன்பிடி	813.5	7.8	6.3
நிதியியல் சேவைகள்	460.7	4.4	1.6
வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கடன் வழங்கல்	419.2	4.0	3.2
சுகாதார நலன், சமூக சேவைகள் மற்றும் துணைச் சேவைகள்	391.9	3.7	2.7
சுற்றுலா	358.2	3.4	5.6
போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தல்	206.0	2.0	6.1
தொழில்சார், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப செயற்பாடுகள்	142.9	1.4	3.0
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் சேவைகள்	73.2	0.7	5.9
கல்வி	54.6	0.5	2.9
கலைகள், பொழுதுபோக்கு மற்றும் மனமகிழ்வு	11.8	0.1	4.5
<b>மொத்தக் கடன்கள்</b>	<b>10,479.7</b>	<b>100.0</b>	<b>4.5</b>


(அ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

வரைபடம் 8.5  
வங்கித்தொழில் துறையின் திரவத்தன்மை விகிதங்கள்



வரைபடம் 8.6  
திரண்ட பொறுப்புகளின் சதவீதமாக திரண்ட முதிர்ச்சி இடைவெளி



செலாவணி வீதங்கள்: வெளிநாட்டு நாணயச் சொத்துக்களில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு நாணயப் பொறுப்புக்கள் அதிகளவிற்கு குறைவடைந்தமையின் காரணமாக, வங்கித்தொழில் துறையின் தேறிய வெளிநாட்டு நாணய வெளிப்படுத்துகை 2020 இறுதியில் காணப்பட்ட ஐ.அ.டொலர் 30 மில்லியன் கொண்ட குறுகிய நிலைமையுடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் ஐ.அ.டொலர் 133.2 மில்லியன் கொண்ட நீண்ட நிலைக்கு அதிகரித்தது. வங்கிகளின் ஐந்தொகையிலான வெளிநாட்டு நாணயச் சொத்துக்களின் சதவீதமாக தேறிய வெளிநாட்டு நாணய வெளிப்படுத்துகை, 2020இன் இறுதியின் 0.3 சதவீதத்திலிருந்து அதிகரித்து 2021 இறுதியில் 1.3 சதவீதத்தில் காணப்பட்டது. 2021ஆம் ஆண்டுப்பகுதியில் ஐந்தொகையிலான வெளிநாட்டு நாணயச் சொத்துக்கள் அதிகரித்தமைக்கு கடன்கள், வங்கிகளுடனான வைப்புகளின் முதலீடுகளில் ஏற்பட்ட அதிகரிப்பு முக்கிய காரணமாக அமைந்ததுடன், அதிகரிப்பு, ஐந்தொகைக்கு வெளியேயான சொத்துக்களில் ஏற்பட்ட வீழ்ச்சியிலும் பார்க்க குறைவாக இருந்தமைக்கு முன்னோக்கிய கொள்வனவுகள் மற்றும் ஏனைய பெறுதிச்சாதனங்களின் வீழ்ச்சிகள் காரணமாயமைந்தன. அதேவேளை, ஐந்தொகையிலான வெளிநாட்டு நாணயப் பொறுப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு வாடிக்கையாளர் வைப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்புக் காரணமாக அமைந்த வேளையில், ஐந்தொகைக்கு வெளியிலான பொறுப்புக்களில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு முக்கியமாக முன்னோக்கிய விற்பனைகள் காரணமாயிருந்தன. வங்கித்தொழில் துறை 2020ஆம் ஆண்டுப்பகுதியில் ரூ.16.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021 ஆண்டுப்பகுதியில் ரூ.28.7 பில்லியன் கொண்ட தேறிய வெளிநாட்டு நாணய மீள்மதிப்பீட்டு இலாபத்தினை அறிக்கையிட்டது.

திரவத்தன்மை இடர்நேர்வு: ஒட்டுமொத்த வங்கித்தொழில் துறை 20 சதவீதம் கொண்ட குறைந்தபட்ச நியதி திரவச் சொத்து விகிதத்துடன் இணங்கியொழுகியது. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த

வங்கிகளின் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகள் குறைந்தபட்சம் 20 சதவீதம் கொண்ட நியதி திரவச் சொத்து ஒதுக்கினை பேணவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டன. உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவின் நியதி திரவச்சொத்து விகிதம் 2020 இறுதியில் 37.8 சதவீதத்திலிருந்து 2021 இதயில் 33.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த வேளையில் கரைகடந்த வங்கித்தொழில் பிரிவின் நியதி திரவச்சொத்து விகிதம் தொடர்பான காலப்பகுதியில் 43.2 சதவீதத்திலிருந்து 34 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2021ஆம் ஆண்டுப்பகுதியில் கொடுகடனில் உயர்ந்த அதிகரிப்பு காணப்பட்ட போதும், வைப்புக்கள் மற்றும் கடன்பாடுகளுக்கான கொடுகடன் விகிதம் சிறிதளவால் வீழ்ச்சியடைந்த வேளையில், மொத்த சொத்துக்களுக்கான திரவச் சொத்துக்களின் விகிதமும் வைப்புக்களுக்கான திரவச் சொத்து விகிதமும் வீழ்ச்சியடைந்தன.

2021இன் இறுதியில் வங்கித்தொழில் துறையின் திரவத்தன்மை அழுத்தச் சூழ்நிலைகளின் கீழ் 30 நாட்களுக்கான திரவத்தன்மைத் தேவைகளை பூர்த்திசெய்வதற்காக இரண்டாந்தர்ச் சந்தையில் இலகுவாகவும் உடனடியாகவும் காசாக்கப்படக்கூடிய பொறுப்புக்களற்ற உயர்தர திரவச்சொத்துக்களின் பங்காக எடுத்தியம்பும் ரூபா மற்றும் அனைத்து நாணய திரவத்தன்மை காப்பு விகிதம் முறையே 217.8 சதவீதமாகவும் 171.8 சதவீதமாகவும் அமைந்து குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் விகிதமான 100 சதவீதத்தினைவிட மிக உயர்வாகக் காணப்பட்டன. மேலும் 2021 இறுதியில் தேறிய உறுதிப்பாட்டு நிதியிடல் விகிதம் அதாவது கிடைக்கத்தக்க உறுதிப்பாடு நிதியிடலுக்கு தொடர்பான தேவையான உறுதிப்பாடு நிதியிடல், 135.1 சதவீதமாக விளங்கி, ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடான 100 சதவீதத்தினைவிட மிக உயர்வாகக் காணப்பட்டது. 2021 இறுதியில் மொத்த திரவத்தன்மைச் சொத்துக்கள் ரூ.5 றில்லியனாக விளங்கியதுடன் இதில் அரச பிணையங்களிலான முதலீடுகள் 75.2 சதவீதத்தினை பிரசன்னப்படுத்தின. 30 நாட்களுக்குக் குறைவானதும் 12 மாதங்களுக்குக்



அட்டவணை 8.6  
வங்கித்தொழில் துறையின் திரவச் சொத்துக்களின் உள்ளடக்கம்

விடயம்	2020 (அ)		2021 (ஆ)		மாற்றம் (ரூ.பில்)	
	ரூ.பில்	பங்கு (%)	ரூ.பில்	பங்கு (%)	2020 (அ)	2021 (ஆ)
திறைசேரி உண்டியல்கள்	1,149.9	23.0	1,040.6	20.8	278.7	-109.3
திறைசேரி முறிகள்	1,685.3	33.7	2,142.3	42.9	481.8	457.1
இலங்கை அபிவிருத்தி முறிகள்	655.8	13.1	577.0	11.5	86.1	-78.8
காக	203.1	4.1	231.8	4.6	6.2	28.7
அழைப்புப் பணம்	337.7	6.8	177.2	3.5	168.9	-160.5
வெளிநாட்டிலுள்ள வங்கிகளுடனான மீதிகள்	469.9	9.4	538.9	10.8	42.4	69.0
ஏனையவை	493.6	9.9	290.3	5.8	309.8	-203.3
<b>மொத்த திரவச் சொத்துக்கள்</b>	<b>4,995.1</b>	<b>100.0</b>	<b>4,998.0</b>	<b>100.0</b>	<b>1,373.9</b>	<b>2.9</b>

(அ) திருத்தப்பட்டது  
(ஆ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

கூடுதலானதுமான முதிர்ச்சியைக் கொண்ட முதிர்ச்சிக் கூடைகளுக்கான வங்கித்தொழில் துறையின் ஒன்றுசேர்ந்த பொறுப்புக்களின் சதவீதமாக ஒன்று சேர்ந்த முதிர்ச்சி இடைவெளி 2020 இறுதியுடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் விரிவடைந்து, வட்டி வீதங்களின் வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கினை பரிசீலனையில் கொள்கையில் கூடுதலான பொறுப்புக்கள் சொத்துக்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த வட்டி வீதங்களில் மீள்விலையிடப்பட்டமையால் குறுங்காலத்தில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் சிறந்த முகாமைத்துவத்தினை எடுத்துக்காட்டின. வங்கிகள், குறைந்தபட்ச திரவத்தன்மை தேவைப்பாடுகளை பூர்த்திசெய்யக்கூடியனவாக இருந்தபோதும் முதிர்ச்சி இடைவெளியின் மிகையான விரிவு திரவத்தன்மை இடர்நேர்வில் அதிகரிப்பொன்று ஏற்பட வழிவகுக்கலாம்.

வங்கித்தொழில் துறையின் செயலாற்றம்

இலாபத்தன்மை: வங்கித்தொழில் துறையின் வட்டி வருமானம் 2021ஆம் ஆண்டுப்பகுதியில் 3.2 சதவீதத்தினால் அதிகரித்ததுடன் வட்டிச் செலவினங்கள் ஒப்பிடுகையில்

அட்டவணை 8.7  
வங்கித்தொழில் துறையின் இலாபம்


விடயம்	2020 (அ)		2021 (ஆ)	
	தொகை (ரூ.பில்)	சராசரி சொத்தின் % ஆக	தொகை (ரூ.பில்)	சராசரி சொத்தின் % ஆக
தேறிய வட்டி வருமானம்	427.1	3.1	548.9	3.4
வட்டி வருமானம்	1,161.1	8.5	1,198.3	7.5
வட்டிச் செலவினம்	734.0	5.4	649.3	4.1
வட்டியல்லா வருமானம்	141.9	1.0	166.6	1.0
வெளிநாட்டு செலவணி வருமானம்	31.5	0.2	46.4	0.3
வட்டியல்லா செலவினம்	252.4	1.9	299.8	1.9
ஊழியர் செலவுகள்	128.0	0.9	148.4	0.9
கடன் இழப்பீட்டு ஏற்பாடுகள்	83.5	0.6	91.3	0.6
வரிக்கு முன்னரான இலாபம் (பெறுமதி சேர் வரிக்குப் பின்னரான)	189.7	1.4	258.7	1.6
வரிக்கு பின்னரான இலாபம்	135.8	1.0	198.4	1.2

(அ) திருத்தப்பட்டது  
(ஆ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

11.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமையால் தேறிய வட்டி வருமானத்தினை 28.5 சதவீதத்தினால் அதிகரித்தது. இதன்விளைவாக, தேறிய வட்டி இலாபம் 2020 இறுதியின் 3.1 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 3.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. தேறிய வட்டி வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டுப்பகுதியில் ரூ.121.8 பில்லியனால் அதிகரித்த வேளையில் வட்டியல்லா வருமானம் ரூ.24.6 பில்லியனால் அதிகரித்தமைக்கு 2021இல் காணப்பட்ட உயர்ந்த வெளிநாட்டு நாணய மீள்மதிப்பீட்டு இலாபமே முக்கிய காரணமாகும். வட்டியல்லா செலவினங்கள் ரூ.47.4 பில்லியனால் அதிகரித்தமைக்கு முக்கிய காரணம் அலுவலர் செலவு ரூ.20.5 பில்லியனால் அதிகரித்த அதேவேளையில் கடன் இழப்பு ஏற்பாடுகள் 2020 உடன் ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டுப்பகுதியில் ரூ. 7.7 பில்லியனால் அதிகரித்தமையாகும். இதன்விளைவாக, ஒழுங்குமுறைப்படுத்தல் அறிக்கையிலின்படி கூட்டாண்மை வரிக்கு முன்னரான இலாபம் 2021இல் ரூ.258.7 பில்லியனாகக் காணப்பட்டது. இது முன்னைய ஆண்டினை விட ரூ.69 பில்லியன் உயர்வானதாகக் காணப்பட்டது.

வரைபடம் 8.7  
வங்கித்தொழில் துறையின் இலாபத்தன்மை விகிதங்கள்






2021இன் இறுதியில் வங்கித்தொழில் துறையின் வரிக்குப் பின்னான இலாபம் ரூ.198.4 பில்லியனாக விளங்கி முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 46 சதவீதம் கொண்ட அதிகரிப்பொன்றியினைப் பதிவுசெய்தது. இலாபத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு சொத்தின் மீதான வருவாயில் வரிக்கு முன்னான இலாபம் பிரதிபலிக்கப்பட்டதுடன் 2020இன் இறுதியில் 1.4 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 1.6 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில் பங்குரிமை மீதான வருவாய் - வரிக்குப் பின்னர் 2020 இறுதியில் 11.4 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 14.5 சதவீதத்திற்கு மேம்பட்டது. மேலும், தொழிற்பாட்டு செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவாக விளைத்திறன் விகிதம் 2020இன் 51.8 சதவீதத்திலிருந்து 2021இல் 48.1 சதவீதத்திற்கு மேம்பட்டது.

**மூலதனம்:** 2021ஆம் ஆண்டுப்பகுதியில் வங்கித்தொழில் துறை மூலதனத் தேவைப்பாடுகளுடன் இணைந்து ஒழுங்குவதாகக் காணப்பட்டது. தொடர்பான காலப்பகுதியில் எந்தவொரு வங்கியும் மூலதன பாதுகாப்பு தாங்கியிருப்பில் எடுப்பனவு எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை.

புதிய மூலதனத்தினை திரட்டுவதில் காணப்படும் சவால்களை பரிசீலனையில் கொண்டு, வங்கிகளுக்கான குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாடுகளை உயர்த்துவதற்கான கால அவகாசம் 2022 திசம்பர் வரை நீடிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமம் - 9இன் நடைமுறைப்படுத்தலிருந்தான முதல் நாள் தாக்கத்திற்கு அங்கீகரிப்பினை வழங்கியதன் பின்னர் உயர்தர மூலதனத்தினைத் திரட்டுவதற்கு வங்கிகள் ஊக்குவிக்கப்பட்டன. இதன்விளைவாக, வங்கிகள் 2021ஆம் ஆண்டுப்பகுதியில் இலாபத்தினை பிடித்து வைத்துக்கொண்டதன் ஊடாகவும் (ரூ.70 பில்லியன்) புதிய பங்குகளை வழங்கியதனூடாகவும் (ரூ.16.8 பில்லியன்) அடுக்கு 1 மூலதனத்தினைத் திரட்டிக்கொண்டன. வங்கித்தொழில் துறையின் ஒழுங்குமுறைப்படுத்தல்

வரைபடம் 8.8  
வங்கித்தொழில் துறையின் மூலதனப் போதுமாந்தன்மை



அட்டவணை 8.8  
வங்கித்தொழில் துறையின் ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனத்தின் உள்ளடக்கம்

விடயம்	தொகை (ரூ.பில்)		உள்ளடக்கம் (%)	
	2020 (அ)	2021 (ஆ)	2020 (அ)	2021 (ஆ)
<b>அடுக்கு I மூலதனம்</b>	1,041.4	1,083.8	100.0	100.0
பங்கு மூலதனம்	335.3	352.1	32.2	32.5
நியதி ஒதுக்கு நிதிகள்	65.9	66.7	6.3	6.2
பிடித்து வைத்திருக்கப்பட்ட இலாபம்	410.6	480.5	39.4	44.3
பொது மற்றும் ஏனைய ஒதுக்குகள்	257.9	250.5	24.8	23.1
ஏனையவை	32.9	21.6	3.2	2.0
ஒழுங்குமுறைப்படுத்தல் சீராக்கங்கள்	-61.1	-87.5	-5.9	-8.0
<b>அடுக்கு II மூலதனம்</b>	266.2	279.8	100.0	100.0
மீள் மதிப்பீட்டு ஒதுக்குகள்	27.2	35.3	10.2	12.6
கீழ்மட்ட தவணை படுகடன்	166.5	160.2	62.6	57.2
பொது ஏற்பாடுகள் மற்றும் ஏனையவை	73.7	84.7	27.7	30.3
ஒழுங்குமுறைப்படுத்தல் சீராக்கங்கள்	-1.3	-0.4	-0.5	-0.1
<b>மொத்த ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனத் தளம்</b>	<b>1,307.6</b>	<b>1,363.6</b>		

(அ) திருத்தப்பட்டது  
(ஆ) தற்காலிகமானது  
மூலம்: இலங்கை மத்திய வங்கி

மூலதனம் இவ்வாண்டுப்பகுதியில் 4.3 சதவீத வளர்ச்சியை அறிக்கையிட்டதுடன் இதில், அடுக்கு 1 மூலதனம் அதிகரிப்பில் 75.7 சதவீதத்திற்குப் பங்களித்தது.

### 2021ஆம் ஆண்டுப்பகுதியில் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் அபிவிருத்திகள்

2021ஆம் ஆண்டுப்பகுதியில், இலங்கை மத்திய வங்கி வங்கித்தொழில் துறையின் பாதுகாப்பினையும் ஆற்றல்வாய்ந்த தன்மையினையும் உறுதிப்படுத்துவதற்காக, உரிமம்பெற்ற வங்கிகளின் நிதியியல் மற்றும் தொழிற்பாட்டு ரீதியான தாக்குப்பிடிக்கும் தன்மையினை பலப்படுத்தும் விதத்தில் முன்மதியுடைய கொள்கை வழிமுறைகளையும் ஒழுங்குவிதிகளையும் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தியது. அதேநேரம், வங்கித்தொழில் துறை புதிய வழமைக்கு தம்மை சீராக்கிக் கொள்வதற்கு வசதியளிப்பதற்காகவும் கொவிட்-19 பரவலினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத் துறைகளுக்கு சலுகைகளைத் தொடர்ந்து வழங்குவதற்காகவும் மத்திய வங்கி எச்சரிக்கையுடன் சில ஒழுங்குவிதிகளை தளர்த்தியது.

பரந்த அடிப்படையில் பொருளாதார மீட்சிக்கு வழிசமைக்கும் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி வருவாயின் நியதிகளில் அதிக வளர்ச்சி சாத்தியமான பொருளாதாரத் துறைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் மத்திய வங்கி நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் துறைகளிலுள்ள தனிப்பட்டவர்களுக்கும் வியாபாரங்களுக்கும் உரிமம்பெற்ற வங்கிகளினால் வழங்கப்பட்ட கொடுகடன் மீது முன்னுரிமைத் துறை கடன் வழங்கல் இலக்கினை அறிமுகப்படுத்தியது. இதன்படி, உரிமம்பெற்ற வங்கிகள் நுண்பாக, சிறிய, நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு முன்னைய ஆண்டின் இறுதியில் வழங்கப்பட்ட கடனின் வெளிநிற்கும் இருப்பின் மீது ஆண்டிற்கு



ஆண்டு அடிப்படையில் ஆண்டொன்றிற்கு 20 சதவீதத்திற்குக் குறையாமல் தமது கொடுகடனை அதிகரிக்க வேண்டியிருந்தது. மேலும், எதிர்வரும் அறுவடைக்காலத்திற்காக, கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறிய, நடுத்தர, தொழில்முயற்சியிலுள்ள நெல் ஆலையாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கான அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களை பரிசீலனையில் கொண்டு, 2021 சனவரி 01 இலிருந்து ஆறு மாத காலப்பகுதிக்கு, சிறிய, நடுத்தர தொழில்முயற்சிகள் துறையிலுள்ள நெல் ஆலையாளர்களுக்கெதிரான அறவிடல் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு உரிமம்பெற்ற வங்கிகள் கேட்டுக்கொள்ளப்பட்டன.

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் ஆதரவளிக்கின்ற அதன் முயற்சிகளை மத்திய வங்கி தொடர்ந்தும் மேற்கொண்ட வேளையில், நீண்டகால படுகடன் சட்ட இசைவுத்தாமத்தின் தாக்கத்திற்கு மத்தியிலும் நிதியியல் முறைமையின் பாதுகாப்பினையும் ஆற்றல்வாய்ந்த தன்மையினையும் உறுதிப்படுத்தியது. பின்பற்றப்பட்ட கொள்கை வழிமுறைகள் பயணிகள் போக்குவரத்து பணிகளில் ஈடுபட்டுள்ள பாதிக்கப்பட்ட வியாபாரங்களினாலும் தனிப்பட்டவர்களினாலும் பெற்றுக்கொள்ளப்பட்ட குத்தகை வசதிகளுக்கான சலுகைகளை 2021 ஏப்பிரலிலிருந்து ஆரம்பமாகின்ற 6 மாத காலப்பகுதிக்கு வழங்குதல், சுற்றுலாத் துறையிலுள்ள கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் வழங்கப்பட்ட படுகடன் சட்ட இசைவுத்தாமத்தினை 2021 ஏப்பிரலிலிருந்து தொடர்கின்ற விதத்தில் மற்றொரு ஆறு மாத காலப்பகுதிக்கு நீடித்தல் மற்றும் கொவிட்-19 மூன்றாவது அலையினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் வழங்கப்பட்ட நிவாரண வழிமுறைகள் மற்றும் சலுகைககள் என்பனவற்றை உள்ளடக்கிறது.

அட்டவணை 8.9

31.12.2021இல் உள்ளவாறாக கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட செயற்படும் கடன்பாட்டாளர்களுக்கு உரிமம்பெற்ற வங்கிகளால் மாச்சு 2020 முதல் வழங்கப்பட்ட படுகடன் சட்ட இசைவுத் தாமத்தின் நிலைமை

படுகடன் சட்ட இசைவுத் தாமத கட்டம்	உரிமம் பெற்ற வங்கிகள்	
	ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள்	மொத்த வெளிநிற்கும் மூலதனம் (ரூ.பில்)
கட்டம் 1	1,266,620	2,185.0
கட்டம் 2	127,289	939.0
கட்டம் 3	176,188	917.0
கட்டம் 4	145,687	642.4
மொத்தம்	1,715,784	வி.கி.*

\* சில கடன்பாட்டாளர்கள் பல திட்டங்களினூடாக சட்ட இசைவுத் தாமதத்தினை பெற்றுக்கொண்டிருக்கக்கூடும்

மூலம்: உரிமம்பெற்ற வங்கிகள் இலங்கை மத்திய வங்கி

அதனைத்தொடர்ந்து இச்சலுகைகள் 2021 செப்டெம்பரிலிருந்து 2021 இறுதிவரை நீடிக்கப்பட்டதுடன் சுற்றுலாத் துறையினைப் பொறுத்தவரை, தொடர்ந்து ஏற்பட்ட உலகளாவிய நோய்த்தொற்றினை பரிசீலனையில் கொண்டு 2022 யூன் இறுதிவரை நீடிக்கப்பட்டன. 2021 இறுதியில் உள்ளவாறாக வங்கித்தொழில் துறையின் கொடுகடன்களில் ஏறத்தாழ 6 சதவீதம் கொடுகடன் சட்ட இசைவுத்தாமத்தின் கீழ் காணப்பட்டது. எனினும், இந்தக் கொடுகடன்களில் ஏற்படும் சாத்தியமான தாக்கம் உள்ளிருக்கும் பிணைய பெறுமதிகள் மற்றும் கொடுகடன்களுக்கெதிராக பழுதுறல் ஏற்பாடுகளின் தேறிய அளவாகவே இருக்கும்.

படுகடன் சட்ட இசைவுத்தாமத்திற்கு மாற்று ஏற்பாடாக, கடன்பாட்டாளர்கள் அவர்களது தற்போதுள்ள வசதிகளை சந்தையில் நிலவுகின்ற தாழ்ந்த வட்டி வீதத்தில், நீண்டதொரு காலப்பகுதிக்கு மறுசீரமைப்புச் செய்வதற்குரிய விருப்பத்தெரிவினை எதிர்கால காசுப்பாய்ச்சலைப் பரிசீலனையில் கொண்டும் ஆற்றல்வாய்ந்த மீளமைச்சித் திட்டமொன்றினை அவர்கள் வழங்குவதற்கு உட்படும் போதும் அது பற்றி வங்கிகள் பரிசீலனையில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட கடன்பாட்டாளர்களுக்கெதிரான “பரட்டே” நிறைவேற்றல் மற்றும் குத்தகைக்கு வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்ப்பந்தமான முறையில் பறிமுதல் செய்தல் போன்ற அனைத்து அறவிடல் நடவடிக்கைகளும் 2022 மாச்சு இறுதிவரையும் சுற்றுலாத் தொழில்களையும் பொறுத்தவரை 2022 யூன் வரையும் நீடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன.

உரிமம்பெற்ற வங்கிகளின் தற்றுணிவுக் கொடுப்பனவுகளின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் 2021 சனவரியில் தற்காலிகமாக தளர்த்தப்பட்டதுடன் 2021 யூலையில் மீள விதிக்கப்பட்டன. இதற்கமைய, உரிமம்பெற்ற வங்கிகள் 2020ஆம் ஆண்டிற்கான நிதியியல் கூற்றுக்களின் கணக்காய்வுகள் நிறைவடைந்ததன் பின்னர் மட்டும் காசுப் பங்கிலாபங்களை செலுத்துவதற்கும் இலாபங்களை தாய் நாட்டிற்கு மீள அனுப்புவதற்கும் அனுமதிக்கப்பட்ட வேளையில் பங்குகளை மீண்டும் வாங்குவதிலிருந்தும் அத்தியாவசியமற்ற செலவினங்களை அதிகரிப்பதிலிருந்தும் விலகியிருக்குமாறும் 2021 யூன் இறுதி வரை மூலதனச் செலவினத்தினை செலவிடும் போது கடுமையான உரிய விழிப்புக்கவனத்தினையும் முன்மதியுடைய தன்மையினையும், தீவிரமாக பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டன. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று மீண்டும் ஏற்பட்டமையின் காரணமாக திரவத்தன்மை மீதும் உரிமம்பெற்ற வங்கிகளின் ஏனைய முக்கிய செயலாற்றக் குறிகாட்டிகள் மீதும் ஏற்படக்கூடிய சாத்தியமான மோசமான தாக்கத்தின் பின்னணியில் கட்டுப்பாடுகள் மீளாய்வு செய்யப்பட்டு 2021 யூலையில் மீள விதிக்கப்பட்டன.



சிறப்புக்குறிப்பு 9

கொவிட்-19 சலுகைகளும் காலத்தாழ்த்தி கடன் செலுத்தும் வசதியும்: சவால்களும் முன்னோக்கிய பாதையும்

**கடந்த நூற்றாண்டில் மானிட சமூகம் எதிர்கொண்ட பாரிய பொருளாதார சவால்**

கொவிட்-19, இந்நூற்றாண்டில் மானிட சமூகம் எதிர்கொண்ட பாரிய சுகாதார மற்றும் பொருளாதார சவாலாக விவாதிக்கப்படுகின்றது. 2020 காலப்பகுதியில், உலகம் முழுவதுமுள்ள நாடுகளில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவை அவற்றின் பொருளாதார நடவடிக்கைகளில் சுருக்கங்களைப் பதிவுசெய்தன. உலகப் பொருளாதாரத்தின் ஒன்றுக்கொன்றுக்கிடையிலான தொடர்பும் ஒன்றின் மீது மற்றொன்று தங்கியிருக்கும் தன்மையும் எதிர்பாராத உலகளாவிய நோய்த்தொற்றின் தாக்கத்தினைத் தோற்றுவித்து இரண்டு உலக மகா யுத்தங்கள், பாரிய பொருளாதார மந்தம், உலகளாவிய நிதியியல் நெருக்கடி என்பவற்றிலிருந்து தோன்றிய தாக்கங்களையும் விஞ்சிச்சென்றது (உலக வங்கி, 2022).

**கொவிட்-19 தாக்கத்திற்கெதிராக மத்திய வங்கிகள் எவ்வாறு எதிர்வினையாற்றின?**

உலகளவிலுமுள்ள மத்திய வங்கிகளும் நாணய அதிகாரசபைகளும் உலகளாவிய நோய்த்தொற்றின் பல கோணங்களைக் கொண்ட சவால்களை முறியடிப்பதற்கு மரபுசார்ந்த அதேபோன்று மரபுசாரா கொள்கை பதிலிறுப்புக்களை அறிமுகப்படுத்தின. நாணயக் கொள்கை தளர்வுகள், சொத்து மீள்கொள்வனவு செய்தல்/அளவுசார் தளர்த்தல் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் தளர்வுகள் அதேபோன்று வரிக் குறைப்புகள்/பிற்போடுதல்கள், நேரடி பணக் கொடுப்பனவுகள், கடன்தீர்க்க வகையற்ற நிலைமைக்கு ஆதரவளித்தல் மற்றும் கொடுப்பனவை நிறுத்துதல்/காலத்தாழ்த்தி கடன் செலுத்தும் வசதி போன்ற அரசாங்கம் தலைமையிலான இறைசார்ந்த வழிமுறைகள் போன்றவற்றை இவ்வழிமுறைகள் உள்ளடக்கியிருந்தன (பன்னாட்டு நாணய நிதியம், 2022).

உலகளாவிய நோய்த்தொற்றின் உருவாக்கத்தின் பின்னணியில், பொருளாதாரத்திற்கு திரவத்தன்மையை வழங்குவதற்காகவும், உரிமம்பெற்ற வங்கிகளுக்கும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களுக்கும் (இதன் பின்னர் நிதியியல் நிறுவனங்கள் என குறிப்பீடு செய்யப்படும்) தொழிற்பாட்டு நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்காக ஒழுங்குமுறைப்படுத்தல் தளர்வுகளை வழங்குவதற்கும் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு உதவும் பொருட்டும், இலங்கை மத்திய வங்கியும் அதிவிசேட கொள்கை வழிமுறைகளைக் கொண்ட தொடரொன்றினை அறிமுகப்படுத்தியது.

அதற்கமைய, நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களின் முதன்மைத் தொகை மீதும் வட்டி மீதும் ஆறு மாத காலத்தாழ்த்தி கடன் செலுத்தும் வசதியினை வழங்குமாறும் அத்தகைய கடன்கள் மீது அறவிடப்படுகின்ற ஏதேனும் ஒன்றுசேர்ந்த அத்துடன் கொடுப்பனவு செய்யப்படாத தண்ட வட்டியினை தள்ளுபடி செய்யுமாறும் இலங்கை மத்திய வங்கி நிதியியல் நிறுவனங்களைக் கோரியது. உலகளாவிய நோய்த்தொற்றின் தொடர்ந்துவந்த அலைகளைக் கருத்திற்கொண்டு, மோசமாகப் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கென இச்சலுகைகள் 18 மாதங்களுக்கும் அதிகமாக நீடிக்கப்பட்டன.

இதற்கு மேலதிகமாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி வாடிக்கையாளர்களுக்காக குறைந்த செலவில் நிதியிடலை வழங்குவதற்கு ரூ.50 பில்லியன் மீள்நிதியிடல் மற்றும் கொடுகடன் உத்தரவாதத்தினையும் மத்திய வங்கி அறிமுகப்படுத்தி இலக்கிடப்பட்ட கடன் வழங்குதல் உற்பத்திகள் மீது குறைந்த வட்டி வீதங்களை வழங்கி, நிர்மாணத் துறைக்கும் வேறு அரசாங்க வழங்குநர்களுக்கும் திரவத்தன்மை வசதிகளை வழங்கியதுடன் செயலாற்றமற்ற கடன்களுக்கெதிரான அறவிட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்தி, சில்லறை வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பல்வேறு வங்கித்தொழில் பணிகள் மீதான கட்டணங்களையும் அறவிடுகளையும் குறைத்தது.

**உலகளாவிய நோய்த்தொற்றினால் தோற்றுவிக்கப்பட்ட புதிய சவால்களும் வாய்ப்புக்களும்**

கொவிட்-19 பரவலானது வியாபாரங்களை சமவிகிதமற்ற முறையில் பாதித்தது. சில வியாபாரங்களும் பொருளாதாரத் துறைகளும் மொத்தமாக ஸ்தம்பித நிலையை அடைந்த அதேவேளை, நோய்த்தொற்றுக்கு மத்தியில் தமது வியாபாரங்களை வளர்த்துக்கொள்வதற்கு சிலர் புதிய வாய்ப்புக்களையும் வழிமுறைகளையும் கண்டறிந்தனர்.

நோய்த்தொற்று விரிவடைந்த போது, உலகெங்கிலும் உள்ள பல வணிகங்கள் தொலைதூர வேலை (remote working) மற்றும் நெகிழ்வான வேலை ஏற்பாடுகளை ஏற்றுக்கொண்டதுடன், இவை தற்போது அவற்றின் பன்முகத்திறன் மற்றும் செலவு சேமிப்புக் காரணமாக நிரந்தரமானதொன்றாக மாறிவிட்டன. இதேபோன்று, பல வணிகங்கள், அதிக செலவுமிக்க வணிகப் பயணங்கள் மற்றும் கூட்டங்களை இணையவழி மாநாடுகள் மற்றும் மெய்நிகர் கூட்டங்களாக மாற்றியுள்ளன. முன்னுரிமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் வணிகங்களை தங்கள் உட்கட்டமைப்பை முதன்மையான பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றியமைக்க கட்டாயப்படுத்தியுள்ளன (Sadun, Simcoe & Conti, 2021; Nugent, 2021). மேலும், டிஜிட்டல் சேவைகள் மற்றும் இணையவழி கொள்வனவை நோக்கிய அதிகரித்த நுகர்வோர் விருப்பங்கள், பல்பொருள் அங்காடிகள், சில்லறை வியாபாரங்கள், அலங்காரம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற சேவைத் துறைகளிலுள்ள வணிகங்கள் தங்கள் வியாபார சந்தைப்படுத்தலை முதலில்-செல்லிடத்தொலைபேசி ஊடாக முன்னெடுப்பதற்குத் தூண்டியுள்ளன. இந்த நிகழ்வு உள்ளூர் வியாபார சூழலிலும் வெளிப்படையாகக் காணப்படுகிறது. இங்கு இணையவழி மூலமான சில்லறைக் கொள்வனவுகள், வைத்தியர்களின் வீடியோ ஆலோசனைச் சேவை, இணையவழி மூலமான கற்றல் மற்றும் கல்விச் சேவை வழங்குநர்கள் ஆகியவற்றுக்கான கேள்வி அதிகரித்துள்ளதுடன் திரையரங்குகள், பாரிய அளவிலான திருமண வரவேற்புக்கள், கச்சேரிகள், கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளுக்கான கேள்வி குறைந்துள்ளது. இந்த மாற்றங்கள் சில வணிகங்களையும் அவற்றினுடைய மதிப்பேற்ற சங்கிலியினையும் எதிர்மறையாகப் பாதித்துள்ள அதேவேளை பல நிறுவனங்கள் புத்தாக்கத்தைத் தூண்டி இம்மாற்றங்களை வாய்ப்புக்களாக மாற்றி ஏற்றுக்கொண்டன.

அதேபோன்று நிதியியல் நிறுவனங்களும் நிதியியல் துறையும் நோய்த்தொற்றுக் காலப்பகுதியில் நன்மைகளையும் தீமைகளையும்

சமமாக அனுபவித்தன. நோய்த்தொற்றுக் காலப்பகுதியின் போது உலகெங்கிலுமுள்ள நிதியியல் நிறுவனங்கள் எதிர்கொண்ட மிக முக்கிய சவால்களாக திரவத்தன்மை மற்றும் கொடுகடன் இடர்நேர்வுகள் அமைந்திருந்தன. நோய்த்தொற்று மற்றும் அதன் மூலம் தூண்டப்பட்ட பொருளாதார இடையூறுகள் காரணமாக வியாபாரங்களை மூடுதல், தொழில் மற்றும் வருமானம் இழத்தல் என்பன தமது படுகடன் மீள்கொடுப்பனவு கடப்பாடுகளை நிறைவுசெய்வதற்கு கடன்பெறுநர்களுக்கான சிக்கல்களை அதிகரிக்கச்செய்தன. ஒட்டுமொத்த பொருளாதார நிலைமையில் காணப்பட்ட அதிகரிக்கின்ற நிச்சயமின்மை காரணமாக உரிய காலத்தில் மீள்கொடுப்பனவைச் செய்கின்றவர்களுக்கும் கூட எதிர்காலத்தில் தவணைதவறுதல் இடம்பெறக்கூடிய வாய்ப்பு குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. நிதியியல் நிறுவனங்களின் சொத்துத் தரத்தில் இது கணிசமானளவு தாக்கம்செலுத்தியது. கடன்பெறுநர்கள் தமது மீள்கொடுப்பனவுகளைத் தாமதித்தமையினாலும் வைப்பாளர்கள் தமது பணங்களை மிகவும் அடிக்கடி மீளப்பெற்றதாலும் நிதியியல் நிறுவனங்களின் திரவத்தன்மை நிலைமைகளும் இறுக்கமடைந்தன. இது, திரவத்தன்மை பற்றாக்குறையினைத் தோற்றுவித்ததுடன் கொடுகடன் இடர்நேர்வினை அதிகரித்து, கடன்வழங்குவதற்கான நிதியியல் நிறுவனங்களின் இயலுமையினை வலுவிழக்கச்செய்தது. இதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை மீட்டுக்கொள்வதற்கான கொடுகடன் உட்பாய்ச்சல்கள் மட்டுப்படுத்தப்பட்டன.

அதிகரித்த நிச்சயமின்மை காரணமாக நிதியியல் நிறுவனங்களின் கடன்வழங்குநர்கள், வைப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அதிகளவில் நிதியளிப்பதை ஏற்றுக்கொள்வதற்கு தயங்கியமையினால் புதிதாக நிதியங்களைத் திரட்டுதலும் ஏற்கனவே காணப்படுகின்ற நிதியளித்தல் வழிகளை நிடித்தலும் நிதியியல் நிறுவனங்கள் எதிர்கொண்ட மற்றுமொரு சவாலாகும். நிதியியல் நிறுவனங்களின் நிதியிடல் செலவினையும் மீள்நிதியிடல் இடர்நேர்வினையும் இது அதிகரித்தது.

தொழிற்பாட்டு இடர்நேர்வு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு இடர்நேர்வு அதேபோன்று தொழில் தொடர்ச்சி இடர்நேர்வு போன்ற வேறு இடர்நேர்வுகளையும் உலகளாவிய நோய்த்தொற்று அதிகரித்தது. டிஜிட்டல் வாயிலான பணி வழங்கல் வழிகளில் அதிகளவில் தங்கியிருக்கின்றமை இணைய பாதுகாப்பு இடர்நேர்வினையும் தொழில்நுட்பம் சார்ந்த இடர்நேர்வினையும் அதிகரித்து, தோற்றம்பெறுகின்ற இவ்விடர்நேர்வுகளையும் அச்சுறுத்தல்களையும் தணிப்பதற்கு அதிக வளங்களை அர்ப்பணிப்பதற்கு நிதியியல் நிறுவனங்களை நிர்ப்பந்தித்தது. இறுதியாக, இவை அதிகரித்த உபாய ரீதியான இடர்நேர்வாக மாற்றம்பெற்றன. ஏற்கனவே திட்டமிடப்பட்ட உபாயங்கள் “புதிய இயல்பு” நிலைமையில் இனிமேலும் செல்லுபடியற்றதாகியமையினால், நிதியியல் நிறுவனங்கள் அவற்றின் இடர்நேர்வுகளை மீள்மதிப்பீடு செய்வதற்கும் அவற்றின் முன்னுரிமைகளை மீளொழுங்குசெய்வதற்கும் அவற்றின் தொழில் நெறிப்படுத்தல்களில் மீளமையப்படுத்துவதற்கும் வேண்டப்பட்டன.

எனினும், இணையவழி வங்கித்தொழில், காசற்ற கொடுப்பனவு முறைகள், டிஜிட்டல் பணப்பைகள் போன்ற சில வியாபாரத் துறைகள் நோய்த்தொற்றுக் காலப்பகுதியில் அபரிமிதமாக வளர்ச்சியுற்றன. உலகளாவிய மற்றும் உள்நாட்டுப் பின்னணியில் பொதுவாக அவதானிக்கப்பட்ட குறைக்கப்பட்ட வட்டி வீதங்களிலிருந்தும் வெளிநாட்டு நாணயச் சொத்துக்கள் மீது சந்தை விலை குறிக்கப்பட்ட இலாபங்கள் காரணமாக

செலாவணி வீத அசைவுகளிலிருந்தும் நிதியியல் நிறுவனங்களின் நன்மையடைந்தன. இலங்கை மத்திய வங்கி இவ்விவிரூத்திகளைக் கண்காணித்து நிதியியல் துறையில் காணப்பட்ட அதிகரித்த இடர்நேர்வுகளை முன்மதியுடன் முகாமைசெய்வதற்கு அவசியமானவிடத்து உரிய கால ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளை அறிமுகப்படுத்தியது.

**அடிப்படைகளை சமநிலைப்படுத்தல்: சலுகைகளும் உறுதிப்பாடும்**

நாட்டின் உயர்மட்ட நிதியியல் அதிகாரசபை என்ற வகையில் இலங்கை மத்திய வங்கியானது, பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு அத்துடன் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை பேணுகின்ற அதன் மையக் குறிக்கோள்களுக்கு தாக்கம் செலுத்தக்கூடிய மிதமிஞ்சிய இடர்நேர்வு கட்டியெழுப்பப்படுவதைத் தவிர்ப்பதற்கு சலுகைகளை வழங்குவதற்கும் பாதிக்கப்பட்ட பொருளாதாரத் துறைகளை மீட்டெடுப்பதற்கும் அதேவேளை உரிய கால வழிமுறைகளையும் எடுத்தது.

இலங்கை மத்திய வங்கியானது உலகளாவிய நோய்த்தொற்றுக்கு மத்தியில் காசுப்பாய்ச்சல் இன்னல்களை எதிர்கொண்ட கடன்பெறுநர்களுக்காகவும் செயலாற்றற்ற கடனுக்குள் அத்தகைய கடன்பெறுநர்கள் வீழ்வதை தடுப்பதற்கும் அதனோடிணைந்த விளைவுகளுக்கும் குறுகியகால பரிசாரமாக காலம்தாழ்த்தி கடன் செலுத்தும் வசதியினை அறிமுகப்படுத்தியது. எனினும், காலம்தாழ்த்தி கடன் செலுத்தும் வசதிக் காலமும் கடன் பெறுமதியும் பெரிதாக வளர்ச்சியடைந்தமையினால் தமது வைப்பாளர்களுக்கு கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கும் காலம்தாழ்த்தி கடன் செலுத்தும் சலுகைக் காலப்பகுதியின் போது தொழிற்பாட்டுச் செலவுகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் நிதியியல் நிறுவனங்கள் மாற்றுவழி நிதியிடல்களைத் தேடவேண்டியிருந்தது. மேற்குறித்தவற்றை கருத்திற்கொண்டு, நிதியங்களின் செலவுகளை போதியளவு சமாளிப்பதற்கு காலம்தாழ்த்தி கடன் செலுத்தும் வசதியின் மீது பெயரளவு வட்டியினை அறிவிடுவதற்கு நிதியியல் நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி அனுமதித்தது. மேலதிக வட்டி அறவிடப்பட்டமை காரணமாக, கடன்பெறுநர்கள் எதிர்கொண்ட இன்னல்களைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது கடன்பெறுநர்களுக்கும் நிதியியல் நிறுவனங்களுக்கும் ஆகக்குறைந்த செலவுத் தீர்வொன்றினை வழங்குவதற்கான பொறிமுறையொன்றினைத் தொடங்கியுள்ளது.

பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிக வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியிலும், வைப்பாளர்களின் நிதியங்கள் மீது ஏதேனும் அளவுக்குமிஞ்சிய அழுத்தத்தினை தோற்றுவிக்காதும் தனிப்பட்ட நிதியியல் நிறுவனங்கள் மீதும் நிதியியல் முறைமை மீதும் அளவுக்குமிஞ்சிய அழுத்தத்தினைத் தோற்றுவிக்காதும் தமது கடன்பெறுநர்கள் கடன் மீள்கொடுப்பனவுகளை 18 மாதங்களுக்கு மேல் பிற்போடுவதற்கு அனுமதிப்பதற்கு இது நிதியியல் நிறுவனங்களை இயலச்செய்தது.

**காலம்தாழ்த்தி கடன் செலுத்தும் வசதியினைத் தளர்த்தல்: கால வரையறையின் முக்கியத்துவம்**

பொருளாதார நடவடிக்கைகள் இயல்புநிலைக்குத் திரும்பி, நாடுகள் வணிகத்திற்காக அவற்றின் எல்லைகளைத் திறந்துவிடுகின்றமையினால் உலகம் முழுவதுமுள்ள மத்திய

வங்கிகள் கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு பதிலிறுத்துவதில் இடம்பெறச்செய்த அதிவிசேட கொள்கை வழிமுறைகளை படிப்படியாக குறைத்துள்ளன. எவ்வாறாயினும், பொருளாதாரத்தின் திரவத்தன்மையினையும் கடன் தீராற்றலினையும் பேணிய, ஆதரவளிக்கும் வழிமுறைகளை முன்கூட்டியே அகற்றுதலானது பரந்தளவிலான கொடுகடன் இடர்பாடுகளையும், படுகடன் முன்முடிப்புகளையும், கடன்தீராற்றலின்மைகளையும், அதிகரித்த தொழிலின்மையினையும் ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது, உலகளாவிய நோய்த்தொற்றுக்குப் பிந்திய பொருளாதார மீட்சிக்கு ஊறுவிளைவிப்பதாக அமையலாம் என்பதுடன் இத்தாக்கங்களின் சுயமான மீளவலுப்பெறும் தன்மையானது பின்னூட்டல் விளைவின் காரணமாக குறுகிய அதேபோன்று நீண்டகால விளைவுகள் இரண்டினையும் தோற்றுவிக்கக்கூடும் (Financial Stability Board, 2021).

மறுபுறம், மிக நீண்ட காலத்திற்கு ஆதரவளிக்கும் வழிமுறைகளைப் பேணுதலும், அதிகரித்த கடன்சுமை, நிறுவனங்களும், வீட்டுத் துறையினரும் இடர்நேர்வினை மிதமிஞ்சி எடுத்துக்கொள்ளல், அதிகரித்த கொடுகடன் இடர்நேர்வு, நெறிமுறைசார்பு அடித்தனைத் தோற்றுவித்தல் போன்றவற்றுக்கு வழிவகுக்கலாம். நீண்டகாலத்திற்கு சலுகைகளை வழங்குவதில் ஏற்படும் செலவு, இறுக்கமான இறை நிலைமைகளுடன் கூடிய நாடுகளுக்கு மிகவும் செலவு மிக்கதாக அமையலாம். மேலும், அதிகம் வினைத்திறன் மிக்க துறைகளுக்கும் அத்துடன் தொழில்நுட்பவியல் மாறுதலடைதலுக்கும் பொருளாதார வளங்களை மீள ஒதுக்கீடு செய்வதற்காக நலிவான தொழில்/உறுதியற்ற தொழில் மாதிரிகளை நீக்குதல் போன்ற அவசியமான பொருளாதார சீர்படுத்தல்களையும் அது வேகம் குறையச்செய்யலாம் (Financial Stability Board, 2021)

**காலம்தாழ்த்தி கடன் செலுத்தும் வசதிக்கு அப்பால் நிகழ்வது யாது?**

தளர்த்தப்படுகின்ற காலம்தாழ்த்தி கடன் செலுத்தும் வசதியும் ஏனைய நிவாரண வழிமுறைகளும் கடன்பெறுநருக்கும் அதேபோன்று நிதியியல் நிறுவனங்களுக்கும் சவால்மிக்கதாக அமையக்கூடும். உலகளாவிய நோய்த்தொற்று பல்வேறு தொழில் துறைகளில் நிலையான மாற்றங்களை ஏற்படுத்தி சில தொழில் மாதிரிகள் அவை முன்னர் இலாபம் உழைத்ததைப் போன்று இனிமேலும் அவ்வாறு இலாபமீட்டாத தொழில்களாக ஆக்கியுள்ளது (Jacobides & Reeves, 2020).

போதிய மூலதனத்தைக் கொண்டிராத, அவசர நிலைத் திட்டங்களைக் கொண்டிராத மற்றும் உயிரோட்டமிக்க தீர்மானங்களை எடுக்காத நிறுவனங்களுக்கு உலகளாவிய நோய்த்தொற்று கரும் சோதனையாக அமைந்திருந்தது. சில நிறுவனங்களுக்கு சலுகை வழிமுறைகள் அத்தகைய வியாபாரங்களை உயிரோட்டம் மிக்கதாகப் பேணுவதற்கான ஒரே காரணியாக அமைந்தன. ஆகையினால், தொழில்களுக்கு புத்துயிரளிப்பதற்கு நிதியியல் நிறுவனங்களால் எடுக்கப்படும் எவையேனும் முயற்சிகள், நிதியியல் ரீதியாக கட்டுரம்வாய்ந்த ஆனால், உலகளாவிய நோய்த்தொற்றினால் நேரடியாகத் தோற்றுவிக்கப்பட்ட திரவத்தன்மை மற்றும் கடன்தீராற்றல் பிரச்சனைகளிலிருந்து வருந்துகின்ற நிறுவனங்களையே மையப்படுத்தியிருக்க வேண்டும். அதேபோன்று அத்தகைய தலையீடுகள் வெளிப்படையாக மிக்கதாகவும் சந்தைப் போட்டியினை

திரிபுபடுத்தாததாகவும் இருக்கவேண்டும். (OECD, 2021).

மேற்குறிப்பிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது சாத்தியமான வியாபாரங்களை புதுப்பிப்பதற்காக உரிமம்பெற்ற வங்கிகளில் நோய்த்தொற்றுக்கு பிந்திய பொருளாதார மறுமலர்ச்சி அலகுகளை உருவாக்குவதற்கான வழிகாட்டல்களை உரிமம்பெற்ற வங்கிகளுக்கு வழங்கியது.

இதன்படி, உரிமம்பெற்ற வங்கிகள் மறுமலர்ச்சித் திட்டங்களை வகுப்பதுடன் மற்றும் சட்ட இசைவுத்தாமதக்காலத்தின் நிறைவின் பின்னர் திரவத்தன்மைத் தேவைப்படுபவர்கள் உள்ளடங்கலாக மறுவாழ்வு உதவித்திட்டம் தேவைப்படும் குறைசெய்நிறன் மற்றும் செயற்படாக் கடன்பாட்டாளர்களினை இனங்காணல் வேண்டும்.

அத்தகைய கடன்பாட்டாளர்களின் தற்போதைய கடன் வசதிகளினை மறுசீரமைக்க/ மீள் அட்டவணைப்படுத்தத் தேவையான நிதி மற்றும் நிதியல்லா உதவிகள் கிடைக்கக்கூடியதாகவுள்ளதன், மேலும், அவர்களின் வணிகங்களைப் புதுப்பிப்பதற்கான தேவையின் அடிப்படையில் கூடுதல் கடன் வசதிகள் மற்றும்/ அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான ஆதரவு நடவடிக்கைகள் வழங்கப்படும்.

எனினும், வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் என அடையாளம் காணப்பட்ட கடன்பாட்டாளர்கள், கடன்பெற்ற நிதியை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தியவர்கள் மற்றும் செயற்படுத்த முடியாத வணிகங்கள் அல்லது வணிகத் திட்டங்களைக் கொண்டவர்கள் மற்றும் வணிகங்களில் தவறான முகாமைத்தும் மற்றும்/ அல்லது மோசடி காரணமாக கடனைச் செலுத்தத் தவறியவர்கள் ஆகியோருக்கு இத்திட்டம் உரித்துடையதாகாது.

**முன்னோக்கிய பாதை: நிலைபெறத்தக்க, அனைவரையும் வசதிக்குட்படுத்துகின்ற நோய்த்தொற்றுக்குப் பிந்திய பொருளாதார மீட்டபு**

மேற்குறித்த அனைத்துத் தலையீடுகளினதும் இறுதி இலக்கும் பொருளாதாரத்திற்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதும், மக்களின் வாழ்வாதாரத்தில் இயல்புநிலையை மீட்டெடுப்பதும் ஆகும். இது தொடர்பாக, பொருளாதாரத்தின் அனைத்து ஆர்வலர்களும் நோய்த்தொற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களைப் பற்றி கூட்டாகப் பிரதிபலித்து நோய்த்தொற்றுக்குப் பிந்திய பொருளாதார மீட்சியினைப் பெற்றுக்கொள்வதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

முன்னோக்கி நோக்குகையில், நிதியியல் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் இரண்டும் அவற்றின் தொழில் மாதிரிகளை மீளவும் சிந்தித்து நோய்த்தொற்றினால் தோற்றுவிக்கப்பட்ட புதிய வியாபார வாய்ப்புக்களை கண்டறியவேண்டும் என்பதுடன் வினைத்திறனையும் போட்டித்தன்மையினையும் மேம்படுத்தவதற்கு தமது செயல்முறைகளையும் நடைமுறைகளையும் மீள வடிவமைக்கவேண்டும். தொழில்நுட்பத்தில் முதலீடுசெய்து தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை தரமுயர்த்துகின்ற அதேவேளை, அதிகரித்த இடர்நேர்வுகளை முன்மதியுடன் முகாமைசெய்வது முன்னோக்கிய பயணத்தில் மற்றுமொரு முன்னுரிமையாக அமைந்திருக்கும். அவ்வாறு செய்வதில் அந்நிறுவனங்கள், தமது படுகடன் அளவு பற்றி அவர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்பதுடன்

அவற்றின் புதிய காசுப்பாய்ச்சல் மற்றும் மீள்கொடுப்பனவு இயலாமைகளுடன் பொருந்தக்கூடிய விதத்தில் அவற்றின் படுகடனை ஒன்றுதிரட்டுவதற்கு, மீளக்கட்டமைப்பதற்கு அல்லது மீள அட்டவணைப்படுத்துவதற்கு நாடவேண்டும் அல்லது கடன்தீராற்றலைப் பேணுவதற்கும் அத்தகைய வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் குறைவான செலவில் நிதியளித்துக்கான அல்லது உள்ளக மூலதன உருவாக்கத்திற்கான மாற்று வழிமுறைகளை தேடவேண்டும்.

இவ்வழிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு உள்ளக மூலதன உருவாக்கத்தினை ஊக்குவித்தல், அறவிட்டுத் திட்டமிடல், தொழில்நுட்ப இடர்நேர்வு முகாமைத்துவம், நீண்டகால குறைந்த செலவு நிதியை வழங்குதல் மற்றும் நிதியியல் நிறுவனங்களின் செயலாற்றமற்ற சொத்துக்களை முறையாக விற்பனை செய்தல் என்பனவற்றை ஊக்குவிப்பதற்காக பல கொள்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

**உசாத்துணை:**

1. Financial Stability Board. (2021). COVID-19 support measures, Extending, amending and ending. Basel: Financial Stability Board.
2. International Monetary Fund. (2022, February 26). Policy Responses to COVID-19. Retrieved from International Monetary Fund: <https://www.imf.org/en/Topics/imf-and-covid19/Policy-Responses-to-COVID-19>
3. Jacobides, M. G., & Reeves, M. (2020, October 30). Adapt Your Business to the New Reality. Retrieved from Harvard Business Review: <https://hbr.org/2020/09/adapt-your-business-to-the-new-reality>
4. Morgan, B. (2020, May 01). 10 Examples of How COVID-19 Forced Business Transformation. Retrieved from Forbes: <https://www.forbes.com/sites/blakemorgan/2020/05/01/10-examples-of-how-covid-19-forced-business-transformation/?sh=29ac793a1be3>
5. Nugent, T. (2021, October 14). 5 Ways COVID Has Changed Global Business. Retrieved from Business Because: <https://www.businessbecause.com/news/insights/7763/how-covid-has-changed-global-business?sponsored>
6. OECD. (2021). COVID-19 emergency government support and ensuring a level playing field on the road to recovery. Paris: Organisation for Economic Co-operation and Development.
7. Sadun, R., Simcoe, T., & Conti, A. (2021, September 30). Has COVID-19 Permanently Changed Business Strategy? What Experts Say. Retrieved from MIT Sloan Management Review: <https://sloanreview.mit.edu/strategy-forum/has-covid-19-permanently-changed-business-strategy-what-experts-say>
8. The World Bank. (2022). Finance for an Equitable Recovery. Washington, DC: International Bank for Reconstruction and Development / The World Bank.

2021ஆம் ஆண்டுப்பகுதியில், இலங்கை மத்திய வங்கி வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் காணப்பட்ட மிகையான தளம்பல்களை தவிர்ப்பதற்காகவும், செலாவணி வீதத்தின் மீதான அழுத்தத்தினைத் தளர்த்துவதற்காகவும் வங்கிகளின் இடர்நேர்வு முகாமைத்துவத்தின் மீதான தாக்கத்தினை குறைப்பதற்காகவும் உரிமம்பெற்ற வங்கிகளில் குறித்தான வெளிநாட்டுச் செலாவணியின் சாத்தியமான/ ஏற்படக்கூடிய வெளிப்பாய்ச்சல்களைக் கட்டுப்படுத்துவதற்காக முன்கூட்டிய ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டது. இவ்வழிமுறைகள் உரிமம்பெற்ற வங்கிகளினால் வெளிநாட்டுச் செலாவணியின் முன்னோக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுவதனை தற்காலிகமாகக் கட்டுப்படுத்துதல், இறக்குமதிகளுக்கெதிரான அளவுத் தேவைப்பாடுகள் மற்றும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினாலும் தேசிய சேமிப்பு வங்கியினாலும் பன்னாட்டிற்கான இலங்கை முறிகள் கொள்வனவு செய்யப்படுவதனைத் தற்காலிகமாக இடைநிறுத்துதல் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன. மேலும், மத்திய வங்கி, உண்மைப் பொருளாதாரத்தில் மூலதன உருவாக்கத்தினைத் தூண்டுவதற்காகவும் நாட்டின் வெளிநாட்டு நாணயத் தேவைகளுக்கு ஆதரவளிப்பதற்காகவும் உரிமம்பெற்ற வங்கிகளின் வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகள் தொடர்பான வங்கித்தொழில் சட்டப் பணிப்புரைகளுக்குத் திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.

உரிமம்பெற்ற வங்கிகளின் நிதியியல் சாதனங்கள் தொடர்பிலான கொடுகடன் இடர்நேர்வு முகாமைத்துவம் மற்றும் ஆளுகைக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டதுடன் வங்கித்தொழில் துறையின் நிலையானதும் முன்மதியுடையதுமான நடைமுறைகளை நிறுவும் பொருட்டு இலங்கை கணக்கீட்டு நியமம் 9: நிதியியல் சாதனங்களின் கீழ் கொடுகடன் வசதிகள் மற்றும் ஏனைய

நிதியியல் சொத்துக்களுக்கான வகைப்படுத்தல், அங்கீகரித்தல் மற்றும் அளவீடல் பிரமாணங்களுடன் அணிப்படுத்தப்பட்டன. இப்புதிய பணிப்புரைகளின் நடைமுறைப்படுத்தல் உரிமம்பெற்ற வங்கிகளின் கொடுகடன் வசதிகள் மற்றும் ஏனைய நிதியியல் சொத்துக்களின் தற்போதைய இடர்நேர்வுகளையும் அதேபோன்று எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இடர்நேர்வுகளையும் மிகத் துல்லியமாகப் மதிப்பிடுவதற்கான வசதியை வழங்குமென எதிர்பார்க்கப்பட்டது.

உரிமம்பெற்ற வங்கிகளின் தொழிற்பாட்டு ரீதியான தாக்குப்பிடிக்கும் தன்மையினை மேம்படுத்துவது 2021இன் ஆண்டுப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் முக்கிய கவனத்திற்குரிய பகுதியொன்றாகக் காணப்பட்டது. இதன் விளைவாக, 2021 யூனில், உரிமம்பெற்ற வங்கிகள் நிறுவன ரீதியாக குறித்துரைக்கப்பட்ட அழுத்தங்கள், சந்தை ரீதியான அழுத்தங்கள் அல்லது இரண்டும் இணைந்ததன் மூலம் தோன்றக்கூடிய மூலதன, திரவத்தன்மை மற்றும் ஏனைய அம்சங்களில் உருவாக்கக்கூடிய அதிர்வுகளைக் கையாள்வதற்கான அறவிடல் திட்டங்களைப் பேணுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன.

தொழில்நுட்பவியல் இடர்நேர்வு முகாமைத்துவம் மற்றும் உரிமம்பெற்ற வங்கிகளின் தாக்குப்பிடிக்கும் தன்மை என்பனவற்றிற்கான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பொன்று வங்கிகள் அவற்றின் தகவல் முறைமைகளையும் தொழில்நுட்பவியல் தளங்களையும் பன்னாட்டு நியமங்களுடனும் சிறந்த நடைமுறைகளுடனும் இசைந்து செல்லும் விதத்தில் சரியான விதத்தில் தரமுயர்த்துவதற்கும் வலுப்படுத்துவதற்குமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கட்டமைப்பானது, தொழில்நுட்பவியல் இடர்நேர்வு முகாமைத்துவத்தின் மீது பொதுவாக,



உரிமப்பெற்ற வங்கிகளுக்கான தாக்குப்பிடிக்கும் தன்மை மீது குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளை நிர்ணயித்ததுடன் அதேபோன்று உணர்திறன் மிக்க தரவு, மிக முக்கியமான தகவல் முறைமைகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட தகவல் முறைமைக் கட்டமைப்பின் வகை என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது. தொழில்நுட்பவியல் இடர்நேர்வு முகாமைத்துவத்தின் ஆளுகைக் கட்டமைப்பை மேம்படுத்துவதும் இந்த தேவைப்பாடுகள் நோக்கமாகக் கொண்டிருந்தன.

வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட வைப்புக்களுக்கு நிலவுகின்ற வட்டி வீதங்களைப் பரிசீலனையில் கொண்டு, உரிமப்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வெளிநாட்டு நாணய வைப்புக்கள் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்கள் விதிக்கப்பட்டதுடன் தற்போதைய மற்றும் எதிர்்பார்க்கப்படும் பேரண்ட பொருளாதார அபிவிருத்திகளைப் பரிசீலனையில் கொண்டு ஈட்டினால் உத்தரவாதமளிக்கப்பட்ட வீடமைப்புக் கடன்கள் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்கள் விதிக்கப்பட்டன.

2021இல் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளாக வேறும் பல கொள்கை வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மத்திய அரசாங்கம் தொடர்பான வெளிநாட்டுக் கோரல்களுக்குப் பிரயோகிக்கத்தக்க இடர்நேர்வு நிறைகள் மீதான உரிமப்பெற்ற வங்கிகளுக்காக பாசல் IIIஇன் கீழ் மூலதனத் தேவைப்பாடுகளைத் திருத்துவது தொடர்பான ஒழுங்குவிதிகள், குறித்துரைக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக தாய் பாத் நிர்ணயிக்கப்பட்டமை, ஏற்றுக்கொள்ளத்தக்க கொடுகடன் தரமிடல் முகவரொருவராக லங்கா நேட்டிங் ஏஜென்சி லிமிடெட் அங்கீகரிக்கப்பட்டமை, முடக்கல் காலப்பகுதியில் வங்கித்தொழில் பணிகளின் ஏற்பாடுகள் மற்றும் 2022ஆம் ஆண்டிற்கான உரிமப்பெற்ற வங்கிகளின் வருடாந்த உரிமக் கட்டணத்திற்காக புதிய வருடாந்த உரிமக்கட்டண அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டமை என்பன இதில் உள்ளடங்குகின்றன. 2021ஆம் ஆண்டுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்துக் கொள்கை மாற்றங்களும் வழிமுறைகளும் இவ்வறிக்கையின் முக்கிய பொருளாதார கொள்கை வழிமுறைகள் - 2021இன் பிரிவின் கீழ் தரப்பட்டுள்ளன.

மத்திய வங்கி கூடுதலானவிற்கு உத்வேகம் மிக்க இடர்நேர்வினை அடிப்படையாகக் கொண்ட பரீட்சிப்பு பொறிமுறைகளுக்கும் வங்கியின்நீடித்துநிலைத்திருக்கும் தரமிடல் குறிகாட்டி என அழைக்கப்படும் உள்ளகத் தரமிடல் மாதிரியினை அடிப்படையாகக் கொண்ட அனைத்தையுமுள்ளடக்கிய மேற்பார்வை வழிகாட்டல் கட்டமைப்பிற்கும் தரமுயர்த்தியது. இதற்கமைய, உள்ளகத் தரமிடல் அனைத்து 30 உரிமப்பெற்ற வங்கிகளுக்கும் வழங்கப்பட்டதுடன் வங்கி உறுதித்தன்மை தரமிடல் குறிகாட்டியுடன் இசைந்து செல்லும் விதத்தில்

அனைத்து வங்கிகளிலும் நியதி ஒதுக்குப் பரீட்சிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் வங்கித்தொழில் உறுதித்தன்மைத் தரமிடல் குறிகாட்டி இடர்நேர்வு அடிப்படையிலான கண்காணிப்பிற்கு வசதியளிக்கின்றது. வங்கிகளுக்கான உள்முகத் தரமிடலை மேம்படுத்த அதிக இடர்நேர்வு உள்ள பரப்புக்களை பரீட்சிக்கவும் பலவீனமான செயலாற்றமற்ற வங்கி நடப்புக்களை பரீட்சிக்கவும் எதிர்கால நியதிச் சட்ட பங்கேற்புக்களில் அதிக வளங்களை ஒதுக்கீடு செய்வதன் மூலம் பல்வேறு வழிகளும் வாய்ப்புக்களும் கவனத்திற்கொள்ளப்படும். மேலும், தெரிவுசெய்யப்பட்ட வங்கித்தொழில் குழுமங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட இடர்நேர்வினை அடிப்படையாகக் கொண்ட மேற்பார்வை, மத்திய வங்கியின் நியதி பரீட்சிப்புக்களின் செயற்பரப்பினை குழும நிறுவனங்களிலிருந்து தோன்றுகின்ற இடர்நேர்வு வரை விரிவாக்கியிருக்கிறது.

### 8.3 வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் செயலாற்றம்

#### உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளின் துறை

2021ஆம் ஆண்டுப்பகுதியில், உரிமப்பெற்ற நிதிக் கம்பனிகளினதும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளினதும் செயலாற்றம், குறிப்பாக கொடுகடன் வளர்ச்சி மற்றும் இலாபத்தன்மை ஆகிய நியதிகளில் கணிசமானவிற்கு மேம்பட்டது. 2021 இறுதியில் துறையின் மொத்தச் சொத்துக்கள் ரூ.1,487.7 பில்லியனாக விளங்கி இலங்கையின் நிதியியல் முறைமையின் சொத்துக்களில் 5.6 சதவீதத்தினைப் பிரசன்னப்படுத்தியது. குறிப்பிட்ட நிறுவனங்கள், தனிப்பட்ட மட்டத்தில் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதில் இடர்ப்பாடுகளை எதிர்கொண்ட போதும், குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுக்கும் மேலாக, ஆரோக்கியமான மட்டங்களில் மூலதனமும் திரவத்தன்மையும் பேணப்பட்டமையின் காரணமாக

அட்டவணை 8.10


உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகை கம்பனிகளின் மாகாண ரீதியான கிளைகளின் பரம்பல்

மாகாணம்	2020 முடிவில்(அ)	2021 முடிவில்(ஆ)	ஆண்டுகாலப் பகுதியின் அசைவு
மத்திய	166	184	18
கிழக்கு	119	142	23
வட மத்திய	107	111	4
வட மேல்	165	180	15
வடக்கு	96	119	23
சப்ரகமுவ	116	122	6
தென்	162	178	16
ஊவா	70	82	12
மேல்	516	589	73
மொத்தம்	1,517	1,707	190

(அ) திருத்தப்பட்டது  
(ஆ) தற்காலிகமானது  
மூலம்: இலங்கை மத்திய வங்கி

வரைபடம் 8.9

சாதனங்கள் வாரியான (திரண்ட) கடன்கள் மற்றும் முற்பணங்கள் 2020 மற்றும் 2021



துறை தொடர்ந்தும் உறுதியாகக் காணப்பட்டது. பலயீனமான நிதியியல் நிலைமைகளுடன் கூடிய உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள்/ சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளை மீளப்படுத்தும் பரிசீலனைகளுடன் மத்திய வங்கி முக்கியமான முன்மதியுடைய குறிகாட்டிகளைத் தொடர்ந்தும் கண்காணித்தது. வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் துறையின் வைப்பாளர்களைப் பாதுகாக்கின்ற குறிக்கோளுடன் நடுத்தர காலத்தில் வலுவானதும் உறுதியானதுமான உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளைக் கட்டியெழுப்புவதற்கான நிதியியல் துறை ஒருங்கிணைப்பு முதன்மைத் திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் இடம்பெற்று வருகிறது. மேலும், கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் திடீர் பரவலால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் ஆதரவளிப்பதற்காக நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த வசதிகளை உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளும் வழங்குவதற்காக பல்வேறு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

### வியாபார விரிவாக்கம்

விரிவாக்கம்: 2021 இறுதியில் துறையானது, 39 உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளையும்<sup>1</sup> 3 சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளையும் உள்ளடக்கியிருந்தது. இத்துறையில் 1,707 கிளைகளும் 309 ஏனைய பணி நிலையங்களும் காணப்பட்டதுடன் இதில் 1,359 கிளைகள் மற்றும் பணிநிலையங்கள் (67.4 சதவீதம்) மேல் மாகாணத்திற்கு வெளியே அமைந்திருந்தன.

சொத்துக்கள்: துறையின் சொத்துத்தளம் 2020இல் அவதானிக்கப்பட்ட 2.2 சதவீதம் கொண்ட சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2021இல் ரூ.1,487.7 பில்லியனுக்கு 6.1

1 2020 யூலை 13ஆம் நாளிலிருந்து, நாணயச் சபையினால் வியாபாரத் தொழிற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள இரண்டு கம்பனிகள் உட்பட.

அட்டவணை 8.11

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் உள்ளடக்கம்

வியயம்	2020 (அ)		2021 (ஆ)		மாற்றம் (%)	
	₹. பில்	பங்கு (%)	₹. பில்	பங்கு (%)	2020 (அ)	2021 (ஆ)
<b>சொத்துக்கள்</b>						
கடன் மற்றும் முற்பணங்கள் (தேறிய)	1,039.8	74.2	1,142.5	76.8	-5.7	9.9
முதலீடுகள்	158.9	11.3	167.4	11.3	20.2	5.4
ஏனையவை	203.0	14.5	177.9	12.0	2.6	-12.4
<b>பொறுப்புக்கள்</b>						
மொத்த வைப்புக்கள்	748.6	53.4	783.3	52.7	-1.1	4.6
மொத்த கடன் பெறுகைகள்	328.0	23.4	325.9	21.9	-19.1	-0.6
மூலதன கூறுகள்	248.1	17.7	304.0	20.4	22.1	22.6
ஏனையவை	77.0	5.5	74.5	5.0	14.6	-3.3
<b>மொத்த சொத்துக்கள்/ பொறுப்புக்கள்</b>	<b>1,401.7</b>	<b>100.0</b>	<b>1,487.7</b>	<b>100.0</b>	<b>-2.2</b>	<b>6.1</b>
(அ) திருத்தப்பட்டது	மூலம்: இலங்கை மத்திய வங்கி					
(ஆ) தற்காலிகமானது	(ஆ) தற்காலிகமானது					

சதவீதத்தினால் (ரூ.86 பில்லியனால்) அதிகரித்தது. துறையின் விரிவாக்கத்திற்கு கடன்கள் மற்றும் முற்பணங்களின் சொத்துப்பட்டியலில் ஏற்பட்ட வளர்ச்சி முக்கிய தூண்டுதலாக அமைந்தது. கடன்களும் முற்பணங்களும் துறையின் மொத்தச் சொத்துக்களில் 76.8 சதவீதத்திற்கு வகைகூறின. துறையின் கடன்கள் மற்றும் முற்பணங்களின் சொத்துப்பட்டியல் நிதியியல் குத்தகைகளின் மீதே பெருமளவிற்கு குவிந்து காணப்பட்டதுடன் இது 2021 இறுதியில் மொத்தக் கடன்கள் மற்றும் முற்பணங்களில் 48.3 சதவீதத்திற்கு வகைகூறியது. வெளிநாட்டுச் செலாவணியின் வெளிப்பாய்ச்சலைக் கட்டுப்படுத்துமொரு வழிமுறையாக உந்து ஊர்திகளின் இறக்குமதி மீது அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் முக்கிய காரணமாக குத்தகைக்குவிடும் சொத்துப்பட்டியலின் வளர்ச்சி குறைவடைந்தது. எனினும், துறையின் கடன்கள் மற்றும் முற்பணங்களின் சொத்துப்பட்டியல் இவ்வாண்டுப்பகுதியில் வளர்ச்சியைப் பதிவுசெய்தமைக்கு ஏனைய பாதுகாப்பான கடன்கள், முற்பணங்கள் மற்றும் அடகுமுற்பணங்களில் ஏற்பட்ட அதிகரிப்பே காரணமாகும். இதற்கமைய, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளினாலும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளினாலும் வழங்கப்பட்ட கடன்களும் முற்பணங்களும் 2020இன் தொடர்பான காலப்பகுதியின் 5.7 சதவீதம் கொண்ட சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2021இல் 9.9 சதவீதத்தினால் (ரூ.102.7 பில்லியன்) ரூ.1,142.5 பில்லியனுக்கு அதிகரித்தன.

அட்டவணை 8.12

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் துறையின் வைப்புக்களின் உள்ளடக்கம்

வியயம்	தொகை (₹.பில்)		உள்ளடக்கம் (%)	
	2020 (அ)	2021 (ஆ)	2020 (அ)	2021 (ஆ)
தவணை வைப்புக்கள்	710.5	744.3	94.9	95.0
சேமிப்பு வைப்புக்கள்	37.3	38.4	5.0	4.9
வைப்புச் சான்றிதழ்கள்	0.8	0.6	0.1	0.1
மொத்த வைப்புக்கள்	748.6	783.3	100.0	100.0
(அ) திருத்தப்பட்டது	மூலம்: இலங்கை மத்திய வங்கி			
(ஆ) தற்காலிகமானது	(ஆ) தற்காலிகமானது			





உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளினதும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளினதும் முதலீட்டுச் சொத்துப்பட்டியல் பங்குரிமை மூலதனத்திலுள்ள முதலீடுகள் கம்பனி படுகடன் சாதனங்கள், அரசு பிணையங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துப்பட்டியல்கள் என்பனவற்றை உள்ளடக்கியுள்ளது. முதலீட்டுச் சொத்துப்பட்டியல் 2020இன் 20.2 சதவீதம் கொண்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 5.4 சதவீதம் கொண்ட சிறிதளவு வளர்ச்சியை மாத்திரம் பதிவுசெய்து, 2021இல் ரூ.167.4 பில்லியனை அடைந்தமைக்கு 12 மாதங்களுக்கும் குறைவான முதிர்ச்சியைக் கொண்ட அரசு பிணையங்களில் காணப்பட்ட அதிகரித்த முதலீடுகளே முக்கிய காரணமாகும். வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்களிலுள்ள காசு மற்றும் காசு மீதிகளை முக்கியமாக உள்ளடக்கிய ஏனைய சொத்துக்கள் 2021இல் 12.4 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன.

**பொறுப்புக்கள்:** உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் துறையின் பொறுப்புக்களில் வாடிக்கையாளர் வைப்புக்கள் தொடர்ந்தும் ஆதிக்கம் பெற்றிருந்ததுடன் 52.7 சதவீதம் கொண்ட பங்கிற்கும் வகைகூறியது. இவ்வாண்டுப்பகுதியில் வைப்புக்கள் 4.6 சதவீதத்தினால் (ரூ.34.7 பில்லியன்) ரூ.783.3 பில்லியனுக்கு அதிகரித்த வேளையில் கடன்பாடுகள் 0.6 சதவீதத்தினால் (ரூ.2.1 பில்லியன்) ரூ.325.9 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது.

**இலாபத்தன்மை:** 2021இல் துறையின் தேறிய வட்டி வருமானம் 18.2 சதவீதத்தினால் (ரூ.20.2 பில்லியன்) குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்து ரூ.131.4 பில்லியனை அடைந்தது. இதற்கு வட்டி வருமானம் 5 சதவீதத்தினால் (ரூ.11.5 பில்லியன்) சிறிதளவில் வீழ்ச்சியடைந்தமைக்கிடையிலும் வட்டிச் செலவினம் 27.1 சதவீதத்தினால் (ரூ.31.8 பில்லியன்) குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தமையே காரணமாகும். துறையின் தேறிய வட்டி இலாபம் (சராசரி சொத்துக்களின் சதவீதமாக தேறிய வட்டி வருமானம்) 2020இன் 7.3 சதவீதத்திலிருந்து 2021இல் 8.6 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்கு

அட்டவணை 8.13

உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையின் வருமானம் மற்றும் செலவுகளின் உள்ளடக்கம்


விடயம்	2020 (அ)		2021 (ஆ)	
	தொகை (ரூ.பில்)	சராசரி சொத்துக்களின் சதவீதமாக	தொகை (ரூ.பில்)	சராசரி சொத்துக்களின் சதவீதமாக
வட்டி வருமானம்	228.5	15.0	217.0	14.2
வட்டிச் செலவினம்	117.4	7.7	85.6	5.6
தேறிய வட்டி வருமானம்	111.2	7.3	131.4	8.6
வட்டியல்லா வருமானம்	32.0	2.1	49.5	3.2
வட்டியல்லா செலவினம்	78.4	5.2	87.1	5.7
கடன் இழப்பீடு ஏற்பாடுகள் (தேறிய)	38.2	2.5	11.1	0.7
வரிக்கு முன்னதான இலாபம்	26.6	1.7	82.7	5.4
வரிக்குப் பின்னான இலாபம்	13.7	0.9	55.6	3.6

(அ) திருத்தப்பட்டது  
(ஆ) தற்காலிகமானது

மூலம் : இலங்கை மத்திய வங்கி

வரைபடம் 8.10

உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையின் இலாபக் குறிகாட்டிகள்




சராசரி சொத்துக்களில் ஏற்பட்ட (மொத்தம்) சிறிதளவு அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் தேறிய வட்டி வருமானத்தில் ஏற்பட்ட பெருமளவு அதிகரிப்பே காரணமாகும்.

2021இல் வட்டியல்லா வருமானம் 54.5 சதவீதத்தினாலும் (ரூ.17.5 பில்லியன்) வட்டியல்லாச் செலவினம் 11.1 சதவீதத்தினாலும் (ரூ.8.7 பில்லியன்) அதிகரித்தமையின் மூலம் துறையின் இலாபத்தன்மைக்கு குறிப்பிடத்தக்களவிற்குப் பங்களித்தன. வட்டியல்லாச் செலவுகள் அதிகரித்தமைக்கு அலுவலர்களுக்கான சம்பளங்கள், கூலிகள் மற்றும் ஏனைய நன்மைகள் (ரூ.4.7 பில்லியன்), நிருவாகச் செலவினங்கள் (ரூ.2.8 பில்லியன்), ஏனைய செலவினங்கள் (ரூ.3.0 பில்லியன்) என்பன முக்கிய காரணங்களாக விளங்கின. இவ்வாண்டுப்பகுதியில் செயற்படாக் கடன்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட கடன் இழப்பு ஏற்பாடுகள் ரூ.27.1 பில்லியனால் வீழ்ச்சியடைந்தமைக்கு இக்காலப்பகுதியில் அதிகரித்த சேகரிப்புக்களே பெருமளவிற்குக் காரணமாகும். வரிக்குப் பின்னான துறையின் இலாபம் 2020இன் ரூ.13.7 பில்லியனிலிருந்து 307.1 சதவீதத்தினால் 2021இல் ரூ.55.6 பில்லியனுக்கு குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தமைக்கு இவ்வாண்டுப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட வர்த்தக அல்லது முதலீட்டுப் பிணையங்கள் ரூ.1.2 பில்லியன் சேவைக் கட்டணங்கள் ரூ.1.8 பில்லியன், குறைக்கட்டணங்கள் ரூ.6.8 பில்லியன் வருமானங்கள் உள்ளடங்கலாக வட்டியல்லா வருமானத்தில் ரூ.17.5 பில்லியனால் ஏற்பட்ட கணிசமான அதிகரிப்பே முக்கிய காரணமாகும். இலாபத்தன்மையில் ஏற்பட்ட அதிகரிப்பு 2021இல் 20.2 சதவீதத்திற்கு சடுதியாக அதிகரித்த பங்குரிமை மீதான வருவாயிலும் வரிக்கு முன்னான சொத்தின் மீதான வருவாயில் ஏற்பட்ட 5.4 சதவீதம் கொண்ட அதிகரிப்பிலும் பிரதிபலிக்கப்பட்டது. 2020இல் இது தொடர்பில் முறையே 6.1 சதவீதமும் 1.7 சதவீதமும் பதிவுசெய்யப்பட்டன. உயர்ந்த சொத்து மீதான வருமானம் பங்குரிமை மீதான வருவாயும் துறையின் மூலதன உருவாக்கத்திற்கு நன்மை பயப்பதாக



வரைபடம் 8.11  
உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையின் இடர்நேர் நிறையேற்றப்பட்ட சொத்துக்கள் மற்றும் மூலதனப் போதுமாந்தன்மை விகிதம்



அமைந்து துறைக்கு புதிய முதலீட்டாளர்களைக் கவர்வதனை இயலுமைப்படுத்தும். வருமானத்திற்கான செலவு விகிதம் 2020இன் 89.7 சதவீதத்திலிருந்து 2021இல் 69 சதவீதத்திற்கு மேம்பட்டமைக்கு இக்காலப்பகுதியில் மொத்தச் செலவினங்கள் குறைவடைந்தமையும் வருமானம் அதிகரித்தமையும் முக்கிய காரணங்களாக அமைந்த வேளையில் வினைத்திறன் விகிதம் 2021ஆம் ஆண்டுப்பகுதியில் 51.3 சதவீதத்திற்கு மேம்பட்டது.

**மூலதனம்:** இவ்வாண்டுப்பகுதியில் மூலதனம் குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுக்கும் மேலே பேணப்பட்டமையின் காரணமாக இத்துறை தொடர்ந்தும் தாக்குப்பிடிக்கக்கூடியதாகக் காணப்பட்டது. 2021 சனவரி 01 அளவில் ரூ.2 பில்லியன் கொண்ட ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளையும் 2022 சனவரி 01இல் ரூ.2.5 பில்லியன் கொண்ட ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாட்டினையும் பூர்த்தி செய்வதற்காக அநேக உரிமப்பெற்ற நிதிக் கம்பனிகளினால் புதிய மூலதனம் உள்ளீடு செய்யப்பட்டமையின் காரணமாக


மூலதனத் தளம் 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.218.9 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் ரூ.251.6 பில்லியனுக்கு மேம்பட்டது. துறையின் மைய மூலதனம் மற்றும் மொத்த மூலதன விகிதங்கள் 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 14.5 சதவீதம் மற்றும் 15.7 சதவீதங்களிலிருந்து 2021 இறுதியில் முறையே 15.5 சதவீதத்திற்கும் 17 சதவீதத்திற்கும் அதிகரித்தன.

2021இல் பன்முகப்படுத்தப்பட்ட வியாபார மாதிரிகளுடன் முன்மதியுடைய தேவைப்பாடுகளுடன் இணங்கியொழுக்கின்ற 25 வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களினை வலுவாகவும் உறுதியாகவும் கட்டியெழுப்புவதற்காக முதன்மைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதன்மைத் திட்டத்தின் கீழ் கையேற்றல் மற்றும் ஒருங்கிணைத்தல் என்பனவற்றின் பொருட்டு 12 உரிமப்பெற்ற நிதிக் கம்பனிகள்/ சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கு 6 பூர்வாங்க ஒப்புதல்கள் வழங்கப்பட்டிருந்தன. முதன்மைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டமைக்குப் புறம்பாக, நிதியியல் நிலைமை மேலும் மோசமடைந்து போவதனை தவிர்க்கும் நோக்குடனும் அத்தகைய நிறுவனங்களின் உறுதிப்பாட்டினைப் பேணும் விதத்திலும் வைப்பாளர்களின் நலவுரித்துக்களைப் பாதுகாப்பதற்காகவும் மத்திய வங்கியினால் பல ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.


**உரிமப்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் துறையில் காணப்படும் இடர்நேர்வுகள்**

**கொடுகடன் இடர்நேர்வு:** 2021 இறுதியில் முழு மொத்தச் செயற்படாக் கடன்கள் 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 26.2 சதவீதம் (ரூ.33.4 பில்லியன்) கொண்ட அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 13.9 சதவீதத்தினால் (ரூ.22 பில்லியன்) குறைவடைந்தன. மொத்தச்

வரைபடம் 8.12  
உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகை கம்பனிகள் துறையின் செயற்படாக்கடன்கள் மற்றும் ஏற்பாட்டுக்காப்பு



வரைபடம் 8.13  
உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக் கம்பனிகள் துறையின் ஒழுங்குமுறைப்படுத்தல் திரவக் குறிகாட்டிகள்



செயற்படாக் கடன் விகிதம் 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 13.9 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 11 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த போதும் துறையின் செயற்படாக் கடன் விகிதம் இன்னமும் உயர்வாகவே காணப்படுகிறது. தேறிய செயற்படாக் கடன் விகிதம் 2020 இறுதியின் 4.2 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 2.7 சதவீதத்திற்குக் குறைவடைந்தமைக்கு செயற்படாக் கடன்களுக்கான உயர்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகளே காரணமாகும். பாதுகாப்பு ஏற்பாட்டு விகிதம் 2020 இறுதியில் அறிக்கையிடப்பட்ட 58.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் 66.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. துறையின் கொடுகடன் இடர்நேர்வு இன்னமும் முகாமைப்படுத்தத்தக்களவில் காணப்படுகின்ற போதும் சட்ட இசைவுத்தாமத்தின் கீழான கடன்களின் வகைப்படுத்தல் முடக்கப்பட்டிருப்பதன் தாக்கம் துறையின் கொடுகடன் இடர்நேர்வினை மதிப்பிடும் போது காரணப்படுத்தப்படுவது அவசியமாகும். அதேபோன்று கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றினைத் தொடர்ந்து 2021இல் அடகுபிடித்தல் முற்பணங்களிலும் தங்கக் கடன்களிலும் (ரூ.58 பில்லியன்) அதிகரித்த போக்கொன்று காணப்பட்டது. எனவே, தங்கச் சந்தையில் ஏற்படக்கூடிய விலை வீழ்ச்சிகள் இத்துறையின் செயலாற்றத்தினையும் அதன் செயற்படாக் கடன்களையும் மோசமாகப் பாதிக்கும்.

**சந்தை இடர்நேர்வு:** துறையானது, வட்டி வீத இடர்நேர்வினையும் பங்குச் சந்தை இடர்நேர்வினையும் உள்ளடக்கிய தாழ்ந்த சந்தை இடர்நேர்வினைத் தொடர்ந்தும் அனுபவித்தது.

**வட்டி வீத இடர்நேர்வு:** திறைசேரி உண்டியல் வட்டி வீதங்களின் விடாப்பிடியான மேல் நோக்கிய திருத்தங்களின் அண்மைய போக்குகளின் காரணமாக வைப்புக்களுக்கான தொடர்பான வீதங்கள் 2021 நவம்பர் 01 இலிருந்து

மேல் நோக்கித் திருத்தப்பட்டன. இதற்கமைய, வட்டி உழைக்கும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் முதிர்ச்சித் தோற்றப்பாட்டில் காணப்படுகின்ற எதிர்மறையான பொருத்தப்பாடினமையின் காரணமாக வட்டி வீத இடர்நேர்வு அதிகரிக்கக்கூடும்.

**பங்குரிமை இடர்நேர்வு:** ஆய்விற்குரிய காலப்பகுதியில் துறையின் பங்குரிமை இடர்நேர்வு தொடர்ந்தும் குறைவாகக் காணப்பட்டமைக்கு பட்டியலிடப்பட்ட பங்குகளின் முதலீட்டு வடிவத்தில் காணப்பட்ட பங்குரிமைச் சந்தைகளுக்கான வெளிப்படுத்துகைகள் 2020இல் மொத்தச் சொத்துக்களின் 1 சதவீதத்திலிருந்து 2021இல் 0.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமையே காரணமாகும்.

**திரவத்தன்மை இடர்நேர்வு:** துறையானது 2021இல் குறைந்தபட்சத் தேவைப்பாடுகளுக்கும் மிக மேலாக திரவத்தன்மையினைப் பேணியது. 2021 இறுதியில் துறையில் கிடைக்கத்தக்கதாகவுள்ள ஒட்டுமொத்த ஒழுங்குமுறைப்படுத்தல் திரவச் சொத்துக்கள் குறித்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச தேவைப்பாடான ரூ.89.9 பில்லியனுக்கெதிராக ரூ.155.9 பில்லியனாகக் காணப்பட்டன. எனினும், 2021 இறுதியில் திரவத்தன்மை மிகை 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.89.0 பில்லியன் கொண்ட திரவத்தன்மை மிகையுடன் ஒப்பிடுகையில் 25.9 சதவீதத்தினால் (ரூ.23 பில்லியன்) வீழ்ச்சியடைந்தமைக்கு கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றிற்குப் பதிலிருத்தும் விதத்தில் திரவத்தன்மைச் சொத்துக்களின் தேவைப்பாடுகள் மீது விதிக்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் தளர்த்தல்கள் இடைநிறுத்தப்பட்டமையின் விளைவாக குறைந்தபட்சத் திரவத்தன்மை தேவைப்பாடுகளில் காணப்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். திரவத்தன்மை விகிதம் (வைப்புக்கள் மற்றும் கடன்பாடுகளுக்கெதிரான திரவச் சொத்துக்கள்) 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 13 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் 14.1 சதவீதத்தினால் அதிகரித்தது.

### அரசு பிணையங்களிலுள்ள முதனிலை வணிகர் கம்பனிகள்

2021 இறுதியிலுள்ளவாறு, அரசு பிணையங்கள் சந்தையில் 6 உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளும் 7 முதனிலை கம்பனிகளும் முதனிலை வணிகர்களாக நியமிக்கப்பட்டுள்ளன. பான் ஏசியா பாங்கிக் கோப்பரேஷன் பிளஸ்சியும் பேர்ப்பெட்ஜுவல் ரெசர்வ்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் முதனிலை வணிகர் வியாபாரங்கள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் முறையே 2017 ஓகத்து 15 இலிருந்தும் 2017 யூலை 06 இலிருந்தும் இடைநிறுத்தப்பட்டன. 2017 யூலை 24ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் முதலாந்தர ஏலங்களில் பங்கேற்பதிலிருந்தும் என்றஸ்ட் செக் குறிட்டில்



பிஎல்சி தடைசெய்யப்பட்டது. இதற்கமைய, 5 உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளும் 5 முதனிலை வணிகர் கம்பனிகளும் 2021 இறுதியில் உள்ளவாறாக முதனிலை வணிகர்களாக அரசு பிணையங்கள் சந்தையில் செயற்பட்டன.

**சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள்:** 2021இல் முதனிலை வணிகர் கம்பனிகளின் மொத்தச் சொத்துக்கள் 9.8 சதவீதத்தினால் ரூ.78.7 பில்லியனுக்கு குறைவடைந்தன. வர்த்தகப்படுத்தல், விற்பனைக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளவை மற்றும் முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்பட்ட சொத்துப்பட்டியல் என்பவற்றை உள்ளடக்கிய அரசு பிணையங்களின் மொத்த முதலீட்டுச் சொத்துப்பட்டியல் 2021 இறுதியில் ரூ.70.5 பில்லியனாக விளங்கின. இது, இவ்வாண்டுப்பகுதியில் 12 சதவீதம் கொண்ட வீழ்ச்சியைப் பதிவுசெய்தது. வர்த்தகப்படுத்தல் சொத்துப்பட்டியல் 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.62.6 பில்லியனிலிருந்து 2021 இறுதியில் ரூ.54.9 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்த வேளையில், முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்பட்ட சொத்துப்பட்டியல் 2020 இறுதியில் ரூ.14.7 பில்லியனிலிருந்து 2021 இறுதியில் ரூ.12 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. விற்பனைக்குக் கிடைக்கத்தக்க சொத்துப்பட்டியல் 2020 இறுதியில் ரூ.2.8 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் ரூ.3.6 பில்லியனுக்கு அதிகரித்தது.

**இலாபத்தன்மை:** முதனிலை வணிகர் கம்பனிகள் 2020 காலப்பகுதியில் நிலவிய ரூ.4.9 பில்லியன் கொண்ட வரிக்குப் பின்னரான இலாபத்துடன் ஒப்பிடுகையில் 2021 காலப்பகுதியில் ரூ.0.4 பில்லியனை வரிக்குப் பின்னரான நடமாடும் பதிவுசெய்திருக்கின்றமையானது விளைவு வீதங்களில் காணப்பட்ட அதிகரிப்பின் விளைவாக இலாபத்தன்மையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை எடுத்துக்காட்டியது. 2020 உடன் ஒப்பிடுகையில் 2021இல் மூலதன இலாபங்களில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சி முதனிலை வணிகர் கம்பனிகளினால் பதிவுசெய்யப்பட்ட சந்தைப்படியான இழப்புக்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்களுடன் சேர்ந்து 2021இல் பதிவுசெய்யப்பட்ட வரிக்குப் பின்னரான இழப்புக்களுக்குப் பெருமளவிற்குப் பங்களித்தது. மேலும், முதனிலை வணிகர் கம்பனிகளின் சொத்து மீதான வருவாய் மற்றும் பங்குரிமை மீதான வருவாய் என்பன 2020இல் பதிவுசெய்யப்பட்ட முறையே 7.6 சதவீதம் மற்றும் 30.5 சதவீதங்களிலிருந்து 2021 இறுதியில் முறையே எதிர்க்கணியமான 0.7 சதவீதத்திற்கும் எதிர்க்கணியமான 3.2 சதவீதத்திற்கும் சுருக்கமடைந்தன.

**மூலதனம்:** முதனிலை வணிகர் கம்பனிகளின் பங்குரிமை மூலதனம் 6.7 சதவீதத்தினால் சுருக்கமடைந்தமைக்கு இவ்வாண்டுப்பகுதியில் ஏற்பட்ட இழப்புக்களே முக்கிய காரணமாகும். முதனிலை வணிகர் கம்பனிகளின் இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட மூலதனப் போதுமை விகிதம் 10 சதவீதம்

கொண்ட குறைந்தபட்ச தேவைப்பாட்டுத் தொகையினை விட மிக உயர்வாகக் காணப்பட்டதுடன் 2020 இறுதியில் அறிக்கையிடப்பட்ட 27 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 42.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.

## முதனிலை வணிகர் கம்பனிகள் துறையின் இடர்நேர்வுகள்

**சந்தை இடர்நேர்வு:** முதனிலை வணிகர் கம்பனிகளின் மொத்த முதலீட்டுச் சொத்துப்பட்டியலிலுக்கான வர்த்தகப்படுத்தல் சொத்துப்பட்டியல் விகிதம் சிறிதளவால் வீழ்ச்சியடைந்து 2020 இறுதியில் காணப்பட்ட 78.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் 77.9 சதவீதத்தினைப் பதிவுசெய்து இத்தொழில்துறையின் தொடர்பான சந்தை இடர்நேர்வு வெளிப்படுத்துகையில் சிறிதளவு வீழ்ச்சியைப் பதிவுசெய்தது.

**திரவத்தன்மை இடர்நேர்வு:** முதனிலை வணிகர் கம்பனிகளின் ஒட்டுமொத்த திரவத்தன்மை இடர்நேர்வு வெளிப்படுத்துகை அதிகரித்தமைக்கு, 2021 இறுதியில் முதனிலை வணிகர் கம்பனிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் முதிர்ச்சிச் தோற்றப்பாட்டிலுள்ள ஓரிருவ எதிர்க்கணிய பொருத்தப்பாடினமையில் ஏற்பட்ட அதிகரிப்பே காரணமாகும். ஓரிருவ எதிர்க்கணிய பொருத்தப்பாடினமை 2020 இறுதியிலுள்ளவாறான ரூ.13 பில்லியனிலிருந்து (79.5 சதவீதம்) ரூ.20.3 பில்லியனுக்கு அதிகரித்தது. இது, 2021 இறுதியில் ஓரிருவப் பொறுப்புக்களில் 82.8 சதவீதத்திற்கான அதிகரிப்பாகும். முதனிலை வணிகர்கள் வசம் இடர்நேர்வு ஏற்ற அரசு பிணையங்கள் பெருமளவில் இருந்தமையினையும் எதிர்பார்க்கப்படாத ஏதேனும் திரவத்தன்மை இடைவெளிகளை நிரப்புவதற்கு நிதிகளைப் பெற்றுக்கொள்ள அத்தகைய அரசு பிணையங்களை பிணையுறுதியாகப் பயன்படுத்துவதையும் கருத்திற் கொள்கையில், திரவத்தன்மைப் பிரச்சனையினை எதிர்நோக்குகின்ற என்ரஸ்ட் செகுரிட்டீஸ் பிஎல்சி தவிர, மற்றைய முதனிலை வணிகர் கம்பனிகளின் திரவத்தன்மை இடர்நேர்வுத் தோற்றப்பாடு ஆண்டு முழுவதும் குறைவாகவே காணப்பட்டது. பெரும்பாலான முதனிலை வணிகர் கம்பனிகள் எந்தவொரு திரவத்தன்மை இடைவெளிகளையும் நிரப்புவதற்கு எதிர்பாராத துணைநில் நிதியிடல் ஏற்பாடுகளைக் கொண்டிருந்தன.

## சந்தை நடத்தை

**முதலாந்தரச் சந்தை நடவடிக்கைகள்:** 2021இல் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் தொடர்பான முதலாந்தரச் சந்தை ஏலங்களில் முதனிலை வணிகர்களின் பங்கேற்பு கலப்பான செயலாற்றமொன்றினைக் காட்டியது. 2021இல் நடத்தப்பட்ட 52 திறைசேரி உண்டியல் ஏலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விலைக்குறிப்பிட்டில் முதனிலை வணிகர்களாக நியமிக்கப்பட்ட உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்,

முதலிலை வணிகர் கம்பனிகள் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் என்பனவற்றின் காத்திரமான பங்கேற்பு முறையே 43.1 சதவீதத்திற்கும் 56.3 சதவீதத்திற்கும் 0.6 சதவீதத்திற்கும் வகைகூறின. 2021ஆம் ஆண்டுப்பகுதியில் நடத்தப்பட்ட 22 திறைசேரி முறி ஏலங்களில் முதலிலை வணிகர்களாக நியமிக்கப்பட்ட உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், முதலிலை வணிகர் கம்பனிகள் மற்றும் ஊ.சே. நிதியம் என்பனவற்றின் காத்திரமான பங்கேற்புக்கள் முறையே 36 சதவீதத்திற்கும் 27.5 சதவீதத்திற்கும் 36.5 சதவீதத்திற்கும் வகைகூறின.

முதலிலை வணிகர் கம்பனிகளின் இரண்டாந்தரச் சந்தை நடவடிக்கைகள்: முதலிலை வணிகர் கம்பனிகளினால் அராசங்கப் பிணையங்களில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்கள் (அளவு நியதிகளில்) 2021இல் ரூ.5,068.3 பில்லியனுக்கு 33.1 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. இதில், நேர்மாற்று மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல்கள் 63.5 சதவீதத்திற்கு வகைகூறின. 2021ஆம் ஆண்டுப்பகுதியில் உடனடிக் கொள்வனவு 56 சதவீதத்தினால் வீழ்ச்சியடைய முதலிலை வணிகர்களின் உடனடி விற்பனைகள் 2020 உடன் ஒப்பிடுகையில் 11.4 சதவீதத்தினால் அதிகரித்தன.

#### உரிமம்பெற்ற நுண்பாக நிதிக் கம்பனிகள்

4 நிறுவனங்களை உள்ளடக்கிய உரிமம்பெற்ற நுண்பாக நிதிக் கம்பனிகள் துறையின் சொத்துத் தளம் 2021 இறுதியில் 27.2 சதவீதம் கொண்ட வளர்ச்சியை அறிவித்ததுடன் ரூ.8.4 பில்லியனை அடைந்தது. நுண்பாக நிதிக் கடன்களும் முற்பணங்களும் மொத்தச் சொத்துக்களில் மிகப் பெரும் பங்கிற்கு வகைகூறியதுடன் அவை 74.6 சதவீதமாகக் காணப்பட்டன. 2021இல் நுண்பாக நிதிக் கடன்களும் முற்பணங்களும் ரூ.6.3 பில்லியனாக விளங்கி 2020 இறுதியின் ரூ.5.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 14.8 சதவீதம் கொண்ட வளர்ச்சியை அறிவித்தன. 2021 இறுதியில் உரிமம்பெற்ற நுண்பாக நிதிக் கம்பனியின் செயற்படாக்கடன்கள் 16.8 சதவீதத்தில் காணப்பட்டது. துறையின் மொத்த வைப்புத்தளம் 2020இனை ரூ.488 மில்லியனிலிருந்து 2021இன் ரூ.544 மில்லியனுக்கு 11 சதவீதத்தினால் வளர்ச்சிகண்டது. துறையின் மொத்தப் பொறுப்புக்கள் 2020இன் ரூ.4.4 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.5.5 பில்லியனுக்கு 29 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டமைக்கிடையில் பங்குரிமைக்கான படுகடன் விகிதம் 2020 இறுதியில் பங்குரிமை அதிகரிப்புடன் 1.9 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 2.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுக் காலப்பகுதியில் காணப்பட்ட தொழிற்பாட்டுச் செலவுகளை ஈடுசெய்வதற்கு கிடைக்கத்தக்க திரவச் சொத்துக்களைப் பயன்படுத்தும் விதத்தில், நாணயச் சபை, 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்பாக நிதிச் சட்டத்தின்படி உரிமம்பெற்ற நுண்பாக நிதிக் கம்பனிகள் திரவச் சொத்துக்களைப் பேண

வேண்டுமென்ற தேவைப்பாட்டினை புறக்கீடு செய்யும் அதன் தீர்மானத்தினைத் தொடர்ந்தது. துறையின் மைய மூலதன மட்டம் தொடர்ந்தும் ரூ.2.7 பில்லியனில் காணப்பட்டதுடன் அனைத்து உரிமம்பெற்ற நுண்பாக நிதிக் கம்பனிகளும் மைய மூலதனம் தொடர்பான குறைந்தபட்ச முன்மதியுடைய ஒழுங்குவிதிகளுடன் இணங்கிக் காணப்பட்டன.


#### கூறுநம்பிக்கைகள்

2021 இறுதியில் கூறுநம்பிக்கைகளின் எண்ணிக்கை 2020 இறுதியுடன் ஒப்பிடுகையில் 75 ஆக மாற்றமின்றிக் காணப்பட்ட வேளையில் கூறுநம்பிக்கை முகாமைத்துவக் கம்பனிகளின் எண்ணிக்கை 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 18 கம்பனிகளிலிருந்து 2021 இறுதியில் 16 இற்குக் குறைவடைந்தன. கூறுநம்பிக்கை ந்திகளில் முக்கியமாக பணச் சந்தை நிதியமும் அதனைத் தொடர்ந்து வருமான நிதியமும் ஆதிக்கம் பெற்றிருந்ததுடன் கூறுநம்பிக்கைத் தொழில் துறையில் முறையே 23 சதவீதத்தினையும் 21 சதவீதத்தினையும் பிரசன்னப்படுத்தின. மேலும், நிறைகாப்புடைய நிதியம், வளர்ச்சி நிதியம் மற்றும் சமநிலைப்படுத்தப்பட்ட நிதியம் என்பன கூறுநம்பிக்கை தொழில் துறையில் முறையே 15 சதவீதத்திற்கும் 13 சதவீதத்திற்கும் 12 சதவீதத்திற்கும் வகைகூறின.

வியாபார வளர்ச்சி: 2021ஆம் ஆண்டுப்பகுதியில் கூறுநம்பிக்கைத் துறையின் மொத்தச் சொத்துத்தளத்தில் சுருக்கமொன்று அவதானிக்கப்பட்டது. துறையின் மொத்தச் சொத்துக்கள் 2021 இறுதியில் 195 பில்லியனுக்கு 3 சதவீதத்தால் குறைவடைந்தது. வழங்கப்பட்ட கூறுகளும் 2020இன் இறுதியில் காணப்பட்ட 8,014 மில்லியனிலிருந்து 2021இன் இறுதியில் 7,835 மில்லியனாகக் குறைந்தமை அவதானிக்கப்பட்டது. எனினும், கூறுநம்பிக்கை உடமையாளர்களின் எண்ணிக்கை 2020 இறுதியில் அறிக்கையிடப்பட்ட 52,402 இலிருந்து 2021 இறுதியில் 59,426இற்கு அதிகரித்தது.

வரைபடம் 8.14

நிதியங்களின் எண்ணிக்கை அடிப்படையில் கூறு நம்பிக்கை துறையின் வகைப்படுத்தல்



அட்டவணை 8.14  
கூறு நம்பிக்கைகள் துறையின் செயலாற்றம்

விடயம்	2020(அ)	2021(ஆ)
கூறு நம்பிக்கைகளின் எண்ணிக்கை	75	75
உரிமையாளர்களின் மொத்த எண்ணிக்கை	52,402	59,426
வழங்கலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை (மில்)	8,014	7,835
மொத்த சொத்துக்கள் (ரூ. பில்)	201.0	195.0
தேறிய சொத்துப் பெறுமதி	201.5	191.3
பங்குரிமை மூலதனத்திலான முதலீடுகள் (ரூ. பில்)	14.1	17.6
மொத்த தேறிய சொத்துக்களின் பங்கு (%)	7.0	9.1
அரசு பிணையங்களிலான முதலீடுகள் (ரூ. பில்)	25.3	23.4
மொத்த தேறிய சொத்துக்களின் பங்கு (%)	12.6	12.1

(அ) திருத்தப்பட்டது  
(ஆ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு இலங்கை கூறு நம்பிக்கைகளின் சங்கம்

முதலீடுகள்: தேறிய சொத்துக்களின் சதவீதமாக, கூறுநம்பிக்கைகளினால் அரசு பிணையங்களில் செய்யப்பட்ட முதலீடுகளின் பங்கு 2020 இறுதியில் அறிக்கையிடப்பட்ட 12.6 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 12.1 சதவீதத்திற்குக் குறைவடைந்தது. எனினும், தேறிய சொத்துக்களின் சதவீதமாகப் பங்குரிமைகளில் செய்யப்பட்ட முதலீடுகள் 2020 இறுதியின் 7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் 9.1 சதவீதத்திற்கு அதிகரித்தன.

காப்புறுதித் துறை

2021 இறுதியில் நாட்டில் 27 காப்புறுதி கம்பனிகள் தொழிற்பட்டதுடன் இதில் 13 நீண்ட காலக் காப்புறுதி கம்பனிகளையும் 12 பொதுக் காப்புறுதி கம்பனிகளையும் நீண்ட கால மற்றும் பொதுக் காப்புறுதி வியாபாரம் இரண்டுடன் தொடர்புபட்ட 2 கம்பனிகளையும் உள்ளடக்கியிருந்தன.

2021இல் காப்புறுதித் துறை அதன் சொத்துத் தளத்தில் மிதமான வளர்ச்சியொன்றினை அறிக்கையிட்டது. காப்புறுதித் துறையின் மொத்தச் சொத்து ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2021 இறுதியில் 11.4 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்து ரூ.879.8 பில்லியனை அடைந்தது. நீண்ட காலக் காப்புறுதி துணைத் துறையின் சொத்துத் தளம் 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 16.1 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் ரூ.633 பில்லியனுக்கு 12.3 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தவிடத்து பொதுக் காப்புறுதித் துறையின் சொத்துத் தளம் 9.2 சதவீதத்தினால் அதிகரித்து 2021 இறுதியில் ரூ.246.8 பில்லியனை அடைந்தது. மொத்தக் காப்புறுதித் துறையின் சொத்துத்தளத்தில் நீண்ட காலக் காப்புறுதி துணைத் துறையின் சொத்துத் தளத்தின் பங்கு 2021 இறுதியில் 71.9 சதவீதத்தில் தொடர்ந்தும் உயர்வாகக் காணப்பட்டது. இது, 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 71.4 சதவீதத்திலிருந்து சிறிதளவு அதிகரிப்பினைக் காட்டியது. இவ்வதிகரிப்புடன் தொடர்புபடுகின்ற விதத்தில் மொத்தச் சொத்துக்களில் பொதுக் காப்புறுதி துணைத் துறையின்

சொத்துக்கள் 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 28.6 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 28.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன.

காப்புறுதித்துறையின் மொத்தமாக எழுதப்பட்ட கட்டுப்பணமானது 2020 இறுதியின் ரூ.208.2 பில்லியனிலிருந்து 2021 இறுதியில் ரூ.238.8 பில்லியனுக்கு 12.2 சதவீதத்தினால் அதிகரித்தது. நீண்ட காலக் காப்புறுதி துணைத் துறையினதும் பொதுவான காப்புறுதித் துணைத் துறையினதும் மொத்தமாக எழுதப்பட்ட கட்டுப்பணம் பரிசீலனைக்குரிய காலப்பகுதியில் முறையே 21.1 சதவீதத்தினாலும் 3.6 சதவீதத்தினாலும் அதிகரித்தது. இதற்கமைய, நீண்ட காலக் காப்புறுதித் துணைத் துறை, துறையின் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணத்தின் முக்கிய பங்களிப்பாளராக மாறியதுடன் இது 2021 இறுதியில் 53.3 சதவீத பங்குகளைப் பதிவுசெய்தது. பொதுக் காப்புறுதி துணைத் துறை உந்து ஊர்திக் காப்புறுதியின் மீது முக்கிய கவனத்தினைச் செலுத்தியதுடன் 2021 இறுதியில் பொதுக் காப்புறுதியின் பங்கில் 55.9 சதவீதத்தினையும் பிரசன்னப்படுத்தியது. உந்து ஊர்திகள் காப்புறுதித் துணைத் துறையின் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணம் 2021 இறுதியில் 0.3 சதவீதத்தினால் சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது.

காப்புறுதித் துறையின் இலாபத்தன்மை 2021 காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்து வரிக்கு முன்னரான இலாபத்தில் 4.9 சதவீதமான வீழ்ச்சியைப் பதிவுசெய்தது. நீண்டகால காப்புறுதித் துணைத் துறையின் வரிக்கு முன்னரான இலாபம் 16.1 சதவீதம் கொண்ட

அட்டவணை 8.15  
காப்புறுதித்துறையின் செயலாற்றம்\*

விடயம்	2020(அ)	2021(ஆ)
மொத்தச் சொத்துக்கள்	789.7	879.8
அரசு பிணையங்கள்	309.3	337.1
பங்குரிமை மூலதனம்	44.8	53.8
காசு மற்றும் வைப்புக்கள்	117.3	132.5
மொத்த கட்டுப்பணம்	208.2	233.8
மொத்த வருமானம்	264.3	298.6
கட்டுப்பண வருமானம்	208.2	233.8
முதலீட்டு வருமானம்	56.1	64.9
வரிக்கு முன்னரான இலாபம்	40.4	38.4
மூலதன போதுமாந்தன்மை விகிதம் (%) - நீண்டகாலக் காப்புறுதி	352.0	384.0
- பொதுக் காப்புறுதி	272.0	224.0
பிடித்து வைத்தல் விகிதம் (%) - நீண்டகாலக் காப்புறுதி	95.4	96.0
- பொதுக் காப்புறுதி	82.4	76.2
கோரல் வீதம் (%) - நீண்டகாலக் காப்புறுதி	38.6	38.7
- பொதுக் காப்புறுதி	49.2	55.8
இணைந்த தொழிற்பாட்டு விகிதம் - நீண்டகாலக் காப்புறுதி	82.7	81.2
- பொதுக் காப்புறுதி	88.6	94.9
சொத்துக்கள் மீதான வருவாய் (%) - நீண்டகாலக் காப்புறுதி	3.3	3.4
- பொதுக் காப்புறுதி	10.7	7.8
பங்குரிமை மூலதன மீதான வருவாய் (%) - நீண்டகாலக் காப்புறுதி	14.5	15.7
- பொதுக் காப்புறுதி	22.7	15.5
ஒப்புறுதி விகிதம் (%) - பொதுக் காப்புறுதி	32.6	25.3

(அ) திருத்தப்பட்டது  
(ஆ) தற்காலிகமானது


மூலம்: இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு

\* தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் நிங்கலான தகவல்



வரைபடம் 8.15

காப்புறுதித் துறையின் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணம்



அதிகரிப்பினைப் பதிவுசெய்ததுடன் பொதுக் காப்புறுதி துணைத் துறையின் வரிக்கு முன்னரான இலாபம் 2021 காலப்பகுதியில் 20.7 சதவீதம் கொண்ட வீழ்ச்சியைப் பதிவுசெய்தமைக்கு 2021இல் காணப்பட்ட அதிகரித்த கோரல்களே காரணமாகும். அதேவேளை, துறையின் ஒப்புறுதி இலாபமும் 2021 இறுதியில் 22.1 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது.

2021 இறுதியில் காப்புறுதித் துறையிலிருந்தான கோரல்கள் 17.8 சதவீதத்தினால் அதிகரித்து ரூ.94.7 பில்லியனைப் பதிவுசெய்தது. நீண்ட கால மற்றும் பொதுக் காப்புறுதித் துணைத் துறைகள் இரண்டினதும் கோரல்கள் 2021 இறுதியில் முறையே 22.3 சதவீதத்தினாலும் 13.8 சதவீதத்தினாலும் அதிகரித்தன.

நீண்ட காலக் காப்புறுதித் துணைத் துறையின் சொத்துக்கள் மீதான வருவாயும் பங்குகள் மீதான வருவாயும் அதிகரித்த வேளையில் பொதுக் காப்புறுதித் துணைத் துறையின் சொத்துக்கள் மீதான வருவாயும் பங்குகள் மீதான வருவாயும் 2020 உடன் ஒப்பிடுகையில் ஆய்வுக்குரிய ஆண்டுப்பகுதியில் வீழ்ச்சியடைந்தன. நீண்ட காலக் காப்புறுதித் துணைத் துறையின் சொத்துக்கள் மீதான வருவாய் 3.4 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில் பொதுக் காப்புறுதித் துணைத் துறையின் சொத்துக்கள் மீதான வருவாய் 2021 இறுதியில் 7.8 சதவீதத்திற்கு குறைவடைந்தது. நீண்ட காலக் காப்புறுதித் துணைத் துறையின் பங்குரிமை மீதான வருவாய் 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 14.5 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 15.7 சதவீதத்திற்கு அதிகரித்தவிடத்து பொதுக் காப்புறுதித் துணைத் துறையின் பங்குகள் மீதான வருவாய் 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 22.7 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 15.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

நீண்ட காலக் காப்புறுதித் துணைத் துறையின் மொத்தச் சொத்துக்களுக்கான மூலதனம் 2020 இறுதியின் 22.1 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 20.9 சதவீதத்திற்கு

வீழ்ச்சியடைந்தவிடத்து பொதுக் காப்புறுதி துணைத் துறையின் மொத்தச் சொத்துக்களுக்கான மூலதனம் 2020இல் பதிவுசெய்யப்பட்ட 48.3 சதவீதத்திலிருந்து 2021 இறுதியில் 50.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.

காப்புறுதித் துறையினால் செய்யப்பட்ட முதலீடுகள் தொடர்ந்தும் அரச பிணையங்கள் மீது செறிந்து காணப்பட்டன. அரச பிணையங்கள் மீதான நீண்ட காலக் காப்புறுதித் துணைத் துறையின் பங்கு 2020 இறுதியில் காணப்பட்ட 46.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் 46.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த வேளையில், அரச பிணையங்கள் மீதான பொதுக் காப்புறுதித் துணைத் துறையின் சொத்துக்களினது பங்கு 2020 இறுதியின் 40.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியின் 45.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. எனினும், நீண்ட கால காப்புறுதித் துணைத் துறையினதும் பொதுக் காப்புறுதித் துணைத் துறையினதும் பங்குரிமை மீதான முதலீடுகளின் பங்குகள் 2020 இறுதியின் 6.3 சதவீதத்திலிருந்தும் 7.6 சதவீதத்திலிருந்தும் 2021 இறுதியில் முறையே 7.2 சதவீதத்திற்கும் 8 சதவீதத்திற்கும் அதிகரித்தன.

ஓய்வுகால நிதியங்கள்

ஓய்வுகால நிதியங்களின் மொத்தச் சொத்துக்கள் 2021 இறுதியில் ரூ.3,876.3 பில்லியனாக விளங்கி, நிதியியல் துறை சொத்துக்களில் 14.5 சதவீதத்திற்குப் பங்களித்தது. இத்துறையானது ஊழியர் சேம நிதியத்தின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்ததுடன் இது ஓய்வுகாலத் துறையின் மொத்தச் சொத்துக்களில் 81.7 சதவீதத்திற்கு வகைகூறியது. ஊ.சே. நிதியத்திற்குப் புறம்பாக, ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் அரச துறை அரச பணிகள் சேம நிதியம் என அமைக்கப்படும் இரண்டு பகிரங்கமாக முகாமைப்படுத்தப்படும் நிதியங்கள் காணப்படுகின்றன.

ஊழியர் சேம நிதியம்

1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேம நிதியச் சட்டத்திற்கமைய ஊழியர் சேம நிதியத்தின் கட்டுக்காப்பு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வேளையில், தொழில் ஆணையாளரிடம் நிதியத்தின் பொது நிருவாகம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊழியர் சேம நிதியத் திணைக்களம் நாணயச் சபை அதன் கடமைகள், தொழிற்நாடுகள் என்பனவற்றை ஊழியர் சேம நிதியச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க ஆற்றுவதற்கு வசதியளிக்கிறது.

2021 இறுதியில் நிதியத்தின் மொத்தப் பெறுமதி 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.2,824.3 பில்லியனிலிருந்து ரூ.3,166.1 பில்லியனுக்கு ரூ.341.8 பில்லியனால் அதிகரித்து 12.1 சதவீதம் கொண்ட வளர்ச்சியைப் பதிவுசெய்தது.



அட்டவணை 8.16

ஊழியர் சேம நிதியத்தின் ஐந்து ஆண்டுச் செயலாற்ற சுருக்கம்

விடயம்	2017	2018	2019	2020 (அ)	2021 (ஆ)
நிதியத்தின் மொத்தப் பெறுமதி (ரூ.பில்)	2,066.3	2,289.4	2,540.4	2,824.3	3,166.1
உறுப்பினர்களுக்கான மொத்தப் பெறுப்பு (ரூ.பில்)	2,020.8	2,254.2	2,497.6	2,767.8	3,066.9
மொத்த பங்களிப்புகள் (ரூ.பில்)	133.3	145	157.2	150.7	165.7
மொத்த மீளளிப்புகள் (ரூ.பில்)	117.5	108	126.3	109.7	118.2
தேறிய பங்களிப்பு (ரூ.பில்)	15.8	37.0	30.9	41.0	47.5
வட்டிவீதம் (%)	10.50	9.50	9.25	9.00	9.00
உறுப்பினர் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை (மில்)	18.1	18.7	19.4	19.8	19.8
செயல் நிலையிலுள்ள உறுப்பினர் கணக்குகளின் எண்ணிக்கை (மில்)	2.8	2.9	2.9	2.6	2.3

(அ) திருத்தப்பட்டது  
(ஆ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

இவ்வளர்ச்சிக்கு உறுப்பினர்களின் தேறிய பங்களிப்புகள் (மீளளிப்புக் கொடுப்பனவுகளைக் கழித்த பங்களிப்புகள்) மற்றும் நிதியத்தின் முதலீடுகளுடாக உருவாக்கப்பட்ட வருமானம் என்பவற்றின் இணைந்த தாக்கமே காரணமாக அமைந்தது. உறுப்பினர்களுக்கான மொத்தப் பெறுப்பு 2021ஆம் ஆண்டின் இறுதியில் ரூ.3,066.9 பில்லியனாக விளங்கி 2020இன் இறுதியில் ரூ.2,767.8 பில்லியனிலிருந்து 10.8 சதவீத அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. 2021ஆம் ஆண்டிற்கான மொத்தப் பங்களிப்பு ரூ.165.7 பில்லியனுக்கு 9.9 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில் உறுப்பினர்களுக்கும் அவர்களது சட்டபூர்வமான வாரிசுகளுக்கும் செலுத்தப்பட்ட மீளளிப்புகளின் மொத்தத் தொகை 2021இல் ரூ.118.2 பில்லியனாகக் காணப்பட்டதுடன் இது, 2020இனை விட 7.7 சதவீதம் கொண்டதொரு அதிகரிப்பாகக் காணப்பட்டது. இதற்கமைய நிதியத்திற்கான தேறிய பங்களிப்பு முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ.41.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.47.5 பில்லியனாகக் காணப்பட்டது. நிதியத்தின் வருடாந்த இலாபம் முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ.244.9 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.299.1 பில்லியனுக்கு 22.1 சதவீதத்தினால் அதிகரித்தது. இதற்கு, இலாபம் அல்லது நட்டமூடாக உண்மைப் பெறுமதியில் நிதியியல் சாதனங்கள் மீதான (பட்டியலிடப்பட்ட பங்குரிமை மூலதனம்) தேறிய இலாபத்தில் ரூ.36.8 பில்லியனால் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாக அமைந்தது.

நிதியத்தின் மொத்த முதலீட்டுச் சொத்தப்பட்டியல் (ஏட்டுப் பெறுமதி) 2020 இறுதியின் ரூ.2,829.5 பில்லியனிலிருந்து 2021 இறுதியில் ரூ.3,173.3 பில்லியனுக்கு 12.2 சதவீதத்தினால் அதிகரித்தது. நிதியத்தின் முதலீட்டுக் கொள்கை உறுப்பினர்களுக்கு நீண்ட கால நேர்க்கணிய உண்மை வருவாய் வீதமொன்றினை வழங்குவதனை முக்கிய கவனத்தில் கொண்டிருந்த வேளையில், நிதியத்தின் பாதுகாப்பினையும் மீளளிப்புக் கொடுப்பனவுகளையும் நிதியத்தின் ஏனைய செலவுகளையும் பூர்த்தி செய்யத்தக்க விதத்தில் திரவத்தன்மை போதுமான மட்டத்தில் கிடைப்பதையும் உறுதிப்படுத்துவதாக

இருந்தது. இதற்கமைய, 2021 இறுதியிலுள்ளவாறு முதலீட்டுச் சொத்துப்பட்டியல் அரசு பிணையங்களிலுள்ள 93.2 சதவீதத்தினையும் பங்குரிமை மூலதனத்திலுள்ள 3.8 சதவீதத்தினையும் கம்பனி தொகுதிக் கடன்களிலுள்ள 0.8 சதவீதத்தினையும் நிலையான வைப்புக்களிலுள்ள 1.8 சதவீதத்தினையும் நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கைகளிலுள்ள 0.4 சதவீதத்தினையும் உள்ளடக்கிக் காணப்படுகின்றது.

முதலீட்டு வருமானம்: நிதியத்தின் மொத்த முதலீட்டு வருமானம் 2021இல் ரூ.342.2 பில்லியனாக விளங்கி, முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19.9 சதவீதம் கொண்ட அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. வட்டி வருமானம் நிதியத்திற்கான வருமானத்தின் முக்கிய மூலமாகத் தொடர்ந்துமிருந்ததுடன் இது 2020இன் ரூ.277.4 பில்லியனிலிருந்து 2021இல் ரூ.293.7 பில்லியனுக்கு 5.9 சதவீதத்தினால் அதிகரித்தது. பங்கிலாப வருமானம் 2020இல் ரூ.3.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021இல் ரூ.6.7 பில்லியனுக்கு 124.0 சதவீதத்தினால் அதிகரித்தது. இலாபம் அல்லது இழப்பினூடாக உண்மைப் பெறுமதியில் நிதியியல் சாதனங்களின் மீதான தேறிய இலாபம்/ இழப்பு 2020இன் ரூ.5.0 பில்லியன் கொண்ட தேறிய இலாபத்துடன் ஒப்பிடுகையில் 2021இல் ரூ.41.8 பில்லியன் கொண்ட தேறிய இலாபத்தினைப் பதிவுசெய்தது.

நிதியத்தின் ஒட்டுமொத்த வருமானம்: 2021இல் நிதியமானது ரூ.342.4 பில்லியன் கொண்ட முழுமொத்த வருமானத்தினை ஈட்டியதன் மூலம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19.9 சதவீதம் கொண்ட அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. தொழிற்பாட்டுச் செலவினம் மற்றும் வரிச் செலவினம் என்பனவற்றிற்காகச் சீராக்கம் செய்யப்பட்ட பின்னர் 2021ஆம் ஆண்டிற்கான தேறிய இலாபம் ரூ.299.1 பில்லியனாகக் காணப்பட்டது. இது, 2020 உடன் ஒப்பிடுகையில் 22.1 சதவீதம் கொண்டதொரு அதிகரிப்பாகும். இதற்கமைய, 2021இல் ஊ.சே.நிதியத்தின் சராசரி முதலீட்டின் மீதான வருவாய் 11.4 சதவீதமாகக் காணப்பட்டது. மேலும், நிதியமானது மொத்த வருமானத்திற்கான தொழிற்பாட்டுச் செலவினத்தின் விகிதத்தினை 2021இல் 0.48 சதவீதத்தில் பேணக்கூடியதாக இருந்தது. எனினும், 2021இன் இலாபத்தில் ஏற்பட்ட அதிகரிப்பினைத் தொடர்ந்து நிதியத்தின் வரிச் செலவினம் 2020 உடன் ஒப்பிடுகையில் ரூ.2.6 பில்லியனால் அதிகரித்தது. இருப்பினும் கூட நிதியியல் சாதனங்களின் வகைப்படுத்தல் மற்றும் அளவு முறைகளுக்காகப் பிரயோகிக்கப்படும் இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமம் - 9 இன் பின்பற்றலுடன் இதற்கேற்ப பட்டியலிடப்பட்ட பங்குரிமைச் சாதனங்களின் உண்மைப் பெறுமதியில் அளவிடப்பட்டதுடன் பங்குச் சந்தையின் விரும்பத்தக்க நிலைமைகளின் கீழ் 2021ஆம் ஆண்டிற்கான வருமானமொன்றாக ரூ.41.8 பில்லியன் கொண்ட தேறிய இலாபம் பதிவுசெய்யப்பட்டது. இதன்படி, ஊழியர் சே





.நிதியம் 2021இல் உறுப்பினர் மீதிகளுக்கு 9.00 சதவீதம் கொண்ட வட்டியை பிரகடனம் செய்தது.

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக ஊழியர் சேம நிதியத் திணைக்களத்தின் கிரமமான தொழிற்பாட்டுப் பொறிமுறைகள் இவ்வாண்டுப்பகுதியில் இடையூறுக்குள்ளான போதிலும் இடர்நேர்வு முகாமைத்துவத்துடன், உள்ளகக் கட்டுப்பாட்டுத் தேவைகளும் இணங்கியொழுதும் விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய, அனைத்து முதலீட்டு நடவடிக்கைகளும் நாணயச் சபையால் அனுமதிக்கப்பட்ட முதலீட்டுக் கொள்கைக் கூற்றில் குறித்துரைக்கப்பட்டவாறான தேவைப்பாடுகள், உபாயச் சொத்து ஒதுக்கு மற்றும் முதலீட்டு வழிகாட்டல்கள் என்பனவற்றுடன் இசைந்து செல்லும் விதத்தில் மேற்கொள்ளப்பட்ட வேளையில் நிதியத்திற்கான பாதுகாப்பும் உயர்ந்தபட்ச வருமானமும் உறுதிப்படுத்தப்பட்டன. இவ்வாண்டுப்பகுதியில் நாட்டில் நிலவிய முதலீட்டிற்கான சூழல் சந்தை வட்டி வீதங்களில் ஏற்பட்ட கடுமையான மாற்றங்கள், பங்குச் சந்தையில் காணப்பட்ட தளம்பல்கள் மற்றும் ஏனைய பொருளாதார நிலைமைகள் என்பனவற்றின் காரணமாக கணிசமானளவு சவால்களுக்குட்பட்டன. இதன்படி, உத்தேவகம் மிக்க முதலீட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்ட வேளையில், மாற்றமடைகின்ற பொருளாதாரச் சூழலின் காரணமாக ஏற்படும் எந்தவொரு இடர்நேர்வும் கட்டுப்படுத்தப்பட்டன. மேலும், சந்தை நிலைமைகள், பன்னாட்டு நியமங்கள் மற்றும் மத்திய வங்கியின் இடர்நேர்வு முகாமைத்துவத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் கூடிய சிறந்த நடைமுறைகள் என்பனவற்றைப் பரிசீலனையில் கொண்டு முதலீட்டுத் தீர்மானங்களுக்கு வசதியளிக்கும் பொருட்டு தற்போதுள்ள முதலீட்டு வழிகாட்டல்களை மீளாய்வு செய்து திருத்தியமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

### ஊழியர் நம்பிக்கை நிதியம்

ஓய்வுகால நிதியத் துறையின் சொத்துத் தளத்தில் 10.8 சதவீதத்திற்குப் பங்களிப்புச் செய்த ஊழியர் நம்பிக்கை நிதியம் அதன் சொத்துத் தளம், மொத்தப் பங்களிப்புகள் மற்றும் முதலீடுகளில் முன்னேற்றத்தினைப் பதிவுசெய்த அதேவேளை, உறுப்பினர் கணக்குகளின் எண்ணிக்கை வீழ்ச்சியைப் பதிவுசெய்தது. ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் 14.7 மில்லியன் உறுப்பினர் கணக்குகளில் 2.1 மில்லியன் கணக்குகள் மாத்திரமே 2021 இறுதியில் செயற்பாட்டிலிருந்தன. நிதியத்திற்குப் பங்களிப்புச் செய்த தொழில்துறையினர் எண்ணிக்கை 2020 இறுதியின் 75,756 இலிருந்து 2021 இறுதியில் 44,501 இற்கு வீழ்ச்சியடைந்தது. ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மொத்த உறுப்பினர் மீதி ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 8.3 சதவீதத்தினால் அதிகரித்து 2021 இறுதியில் ரூ.406.3 பில்லியனை அடைந்தது. ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்குப் பெறப்பட்ட மொத்தப் பங்களிப்பு ஆண்டிற்கு

அட்டவணை 8.17

### ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் செயலாற்றம்

விடயம்	2020 (அ)	2021 (ஆ)
மொத்தச் சொத்துக்கள் (ரூ. பில்)	376.6	419.1
மொத்த அங்கத்தவர் மீதி (ரூ. பில்)	375.2	406.3
அங்கத்தவர் கணக்குகளின் எண்ணிக்கை (மில்)	15.9	14.7
இயங்கு நிலையிலுள்ள அங்கத்தவர் கணக்குகளின் எண்ணிக்கை (மில்)	2.5	2.1
பங்களிப்புச் செய்யும் தொழில்துறையினர் எண்ணிக்கை	75,756	44,501
மொத்த பங்களிப்புகள் (ரூ. பில்)	26.8	29.7
மொத்த மீளளிப்புகள் (ரூ. பில்)	18.6	19.8
மொத்த முதலீட்டுப்பட்டியல் (ரூ.பில்)	371.3	410.1
இதில்: அரச பிணையங்கள் (%)	80.0	86.0
மொத்த வருமானம் (ரூ. பில்)	34.7	35.5
பகிர்நிதிப்பிற்காக உள்ள இலாபம் (ரூ. பில்)	31.5	32.7
முதலீடுகளிலிருந்தான வருவாய் (%)	9.1	8.6
அங்கத்தவர் மீதிகளுக்கு வழங்கப்பட்ட வட்டி வீதம் (%)	8.0	7.3

(அ) திருத்தப்பட்டது  
(ஆ) தற்காலிகமானது

மூலம்: ஊழியர் நம்பிக்கை நிதிச் சபை

ஆண்டு அடிப்படையில் 11 சதவீதத்தினால் அதிகரித்து ரூ.29.7 பில்லியனை அடைந்த வேளையில் உறுப்பினர்களுக்குச் செலுத்தப்பட்ட மொத்த நன்மைகள் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 6.6 சதவீதத்தினால் அதிகரித்து 2021 இறுதியில் ரூ.20.2 பில்லியனை அடைந்தது.

அதேவேளை, 2021 இறுதியில் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மொத்தச் சொத்துக்கள் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 11.3 சதவீதத்தினால் அதிகரித்து ரூ.419.1 பில்லியனை அடைந்தது. ஊழியர் நம்பிக்கை நிதியத்தினால் செய்யப்பட்ட முதலீடுகள் 2021 இறுதியில் ரூ.410.1 பில்லியனுக்கு அதிகரித்தது. இது 2020 இறுதியுடன் ஒப்பிடுகையில் 10.5 சதவீதம் கொண்டதொரு அதிகரிப்பாகும். முன்னைய ஆண்டின் 80 சதவீத முதலீட்டுடன் ஒப்பிடுகையில், 2021 இறுதியில் இம்முதலீடுகளில் 86 சதவீதம் அரச பிணையங்களில் முதலீடு செய்யப்பட்டது. நிலையான வைப்புக்களில் முதலீடு செய்யப்பட்ட பங்கு 2020 இறுதியின் 14.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் 6.9 சதவீதத்திற்கு கணிசமானளவு குறைவடைந்தது. நிதியமானது 2021இல் அதன் உறுப்பினர் மீதிகளின் மீது 7.3 சதவீதம் கொண்ட வருமானத்தினைச் செலுத்தக்கூடியதாக இருந்தது. இது, முன்னைய ஆண்டு காலப்பகுதியில் செலுத்தப்பட்ட 8 சதவீதம் கொண்ட வருவாயைவிட வீழ்ச்சியாகும்.

### ஏனைய ஓய்வுகால நிதியங்கள்

2021இல் ஓய்வுகால நிதியத் துறையில் 2.2 சதவீதத்திற்கு வகைகூறிய பொதுப் பணிகள் சேமலாப நிதியம் சொத்துக்கள், முதலீடுகள் மற்றும் தேறிய பங்களிப்புகள் ஆகிய நியதிகளில் அதிகரித்தன. நிதியமானது 19.1 சதவீதத்தினால் அதிகரித்து 2021 இறுதியில் சொத்துக்களின் நியதிகளில் ரூ.83.5 பில்லியனை அடைந்தது. 2021இன் நிதியத்தில் செயற்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2020 இறுதியின் 235,884



திறைசேரி உண்டியல்களின் ஆரம்பக் கொள்வனவுகள் மற்றும் மத்திய வங்கிக்கான திறைசேரி உண்டியல்களின் விசேட ஒதுக்குகள் காரணமாக ஏற்பட்ட மிகையான திரவத்தன்மையை நிரந்தரமான அடிப்படையில் ஈர்த்துக்கொள்ளும் பொருட்டு, 2021 நவம்பர் மற்றும் திசெம்பர் காலப்பகுதியில் மத்திய வங்கி திறைசேரி உண்டியல்களின் உடனடிக் கொள்வனவு ஏலங்களை நடத்திய அதேவேளையில் அத்தகைய மிகையான திரவத்தன்மையின் காரணமாக ஏற்பட்ட சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தின் மீதான ஏதேனும் கீழ் நோக்கிய அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டது. அதேவேளை, 2021இன் பின்னரைப்பகுதியில் குறிப்பிட்ட சில வங்கிகளினால் எதிர்நோக்கப்பட்ட திரவத்தன்மை அழுத்தங்களைத் தளர்த்துவதற்காக, இரண்டு தடவைகள் கால திரும்பல் மீள்கொள்வனவு ஏலங்களை மத்திய வங்கி நடத்தியது. எனினும், 2021 இறுதியில், உள்நாட்டு பணச்சந்தைத் திரவத்தன்மை ரூ.366.2 பில்லியன் பற்றாக்குறையினைப் பதிவுசெய்தது.

### பணச் சந்தை வட்டி வீதங்கள்

நாணயக் கொள்கைக் கட்டமைப்பின் தொழிற்பாட்டு இலக்காக விளங்கும் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம் 2021 இலிருந்தான இறுக்கமான நாணயச் சந்தைத் திரவத்தன்மை நிலைமைகளோடு சேர்ந்து 2021 ஓகத்தில் கொள்கை வட்டி வீதங்களில் செய்யப்பட்ட மேல் நோக்கிய சீராக்கத்துடன் துணைநில் வீத வீச்சின் மேல் எல்லையினை நோக்கி படிப்படியாக நகர்ந்தது. 2021 யூலை நடுப்பகுதியிலிருந்து, சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம் வீழ்ச்சியடைந்து செல்லும் பணச் சந்தை திரவத்தன்மையுடன் இசைந்து செல்லும் விதத்தில் துணைநில் வீத வீச்சின் நடுப்பகுதிக்கு மேலே தொடர்ந்தும் காணப்பட்டது. இதற்கமைய, ஏனைய குறுங்கால பணச்சந்தை வீதங்களும் 2021 யூலையிலிருந்து மேல் நோக்கிய சீராக்கத்தினைக் காட்டின. குறிப்பிட்ட சில வங்கிகளின் அதிகரித்த கடன்பாடுகள், ஒரு சில வெளிநாட்டு வங்கிகளில் குவிந்து காணப்பட்ட திரவத்தன்மை அதேபோன்று சந்தைப் பங்கேற்பாளர்களிடையேயான பணச் சந்தைக் கொடுக்கல்வாங்கல்களுக்குப் பிரயோகிக்கத்தக்க வெளிப்படுத்துகை வரையறைகள் என்பன உள்நாட்டுப் பணச் சந்தை வட்டி வீதங்கள் அதிகரிக்கப் பங்களித்தன. மேலும், 2021 ஓகத்து 19ஆம் நாளன்று 50 அடிப்படைப் புள்ளிகளினால் கொள்கை வட்டி வீதங்கள் மேல் நோக்கிச் சீராக்கப்பட்டமையுடன் நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்புப் பணவீதம் மேலும் அதிகரித்து 2021 செத்தெம்பர் இறுதியில் 5.94 சதவீதமாகக் காணப்பட்டது. எனினும், 2021 இறுதியில் நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்புப் பணவீதம் துணைநில் வீத வீச்சின் மேல் நோக்கிய எல்லைக்கு நெருக்கமாக பெருமளவிற்கு உறுதியடைந்து காணப்பட்டது. நிறையேற்றப்பட்ட சராசரி மீள்கொள்வனவு வீதமும் இக்காலப்பகுதியில் நிறையேற்றப்பட்ட

அட்டவணை 8.18

### திறந்த சந்தை தொழிற்பாடுகள் மற்றும் பணச் சந்தை கொடுக்கல்வாங்கல்களின் சாராம்சம்

கொடுக்கல்வாங்கல்கள்	அளவு (ரூ.பில்)		வருட இறுதியில் உள்ளவரான நிறையேற்றப்பட்ட சராசரி வட்டிவீதம் (சூடியது - குறைந்தது)%	
	2020	2021	2020	2021
<b>சந்தை</b>				
அழைப்புப் பணம் (ஓரிருவு)	3,234	7,935	4.52 - 7.50	4.53-5.97
மீள்கொள்வனவு (ஓரிருவு)	3,151	3,533	4.53 - 7.53	4.55-6.00
<b>திறந்த சந்தை தொழிற்பாடுகள்</b>				
<b>ஓரிருவு அடிப்படையில்</b>				
மீள்கொள்வனவு	320	1,183	6.73 - 7.51	5.71-5.99
நேர்மாற்று மீள்கொள்வனவு	175	-	5.88 - 7.54	-
திரவத்தன்மை ஆதரவு வசதி	18	-	6.23 - 7.12	-
<b>குறுங்கால அடிப்படையில்</b>				
மீள்கொள்வனவு	31	423	7.01 - 7.16	5.96-5.99
நேர்மாற்று மீள்கொள்வனவு	66	-	4.53 - 6.85	-
திரவத்தன்மை ஆதரவு வசதி	48	-	6.30 - 6.93	-
<b>நண்டகால அடிப்படையில்</b>				
மீள்கொள்வனவு	3	60	7.10 - 7.15	6.04-6.05
நேர்மாற்று மீள்கொள்வனவு	299	204	4.53 - 7.53	6.13-7.20
திரவத்தன்மை ஆதரவு வசதி	86	-	4.88 - 7.16	-
<b>உடனடி விற்பனை/ கொள்வனவு அடிப்படையில்</b>				
திறைசேரி உண்டியல்களின் கொள்வனவு	-	-	-	-
திறைசேரி முறிகளின் கொள்வனவு	22	-	8.42-9.68	-
திறைசேரி உண்டியல்களின் விற்பனை	-	14	-	7.00-7.23
திறைசேரி முறிகளின் விற்பனை	-	-	-	-
<b>துணைநில் வசதி (கொள்கை வட்டிவீதங்களில்)</b>				
துணைநில் வைப்பு வசதி	32,809	29,450	4.50	5.00
துணைநில் கடன் வழங்கல் வசதி	715	30,095	5.50	6.00

மூலம்: இலங்கை மத்திய வங்கி

சராசரி அழைப்புப் பணவீதத்துடன் இசைந்து அசைவடைந்தது. 2021 இறுதியில் நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்புப் பணவீதமும் நிறையேற்றப்பட்ட சராசரி மீள்கொள்வனவு வீதமும் முறையே 5.95 சதவீதத்திலும் 5.98 சதவீதத்திலும் காணப்பட்டன.

### உள்ளூர் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை

2021ஆம் ஆண்டுப்பகுதியில் இலங்கை ரூபா ஐ.அ.டொலருக்கெதிராக 2020 இறுதியில் ரூ.186.41 இலிருந்து 2021 இறுதியில் ரூ.200.43 இற்கு 7 சதவீதத்தினால் தேய்வடைந்தது. ஆண்டின் தொடக்கத்தில் எல்லையினைக் கடந்து ஏறத்தாழ ரூ.186 ஆகக் காணப்பட்ட செலாவணி வீதம் 2021இன் முதல் காலாண்டில் அழுத்தங்களுக்குள்ளாகியமைக்கு சுற்றுலாக் கைத்தொழிலின் மீளொழுச்சியில் காணப்பட்ட தாமதம், ஒப்பீட்டு ரீதியில் குறைவடைந்த பணவனுப்பல்கள் நாட்டிற்கான தரமிடல் தொடர்ச்சியாக தரம் குறைக்கப்பட்டமையின் விளைவாக பன்னாட்டு மூலதனச் சந்தைகளை அணுகுவதில் காணப்பட்ட கட்டுப்பாடுகள் போன்ற கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் தாக்கத்தின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட வழங்கல்களுக்கு மத்தியிலும் உள்ளூர் வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் ஏற்பட்ட அதிகரித்த கேள்விக்கு உயர்ந்த இறக்குமதி

அளவுகள் மற்றும் வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுத் தேவைப்பாடுகள் தொடர்ந்தமை என்பன முக்கிய காரணங்களாக அமைந்தன. விடாப்பிடியாகக் காணப்பட்ட உள்ளூர் வெளிநாட்டுச் செலாவணி சந்தையின் திரவத்தன்மைப் பற்றாக்குறையானது குறைந்த ஏற்றுமதியாளர்களின் மாற்றல், நிழல் வெளிநாட்டு நாணயச் சந்தைகளின் தோற்றத்துடன் தொழிலாளர் பணவனுப்பல்கள் முறைசாரா மார்க்கங்களுக்கு திசைதிரும்பியமை என்பனவற்றினால் மேலும் தீவிரமடைந்தது. 2021 ஏப்பிரல் இறுதியிலிருந்து வங்கிகள் தேய்வு தொடர்பான அழுத்தத்தினையும் செலாவணி வீதம் தொடர்பான சந்தை ஊகங்களையும் ஓரளவிற்குக் கட்டுப்படுத்தும் பொருட்டும் வங்கிகள் ஐ.அ.டொலர்/ இலங்கை ரூபா செலாவணி வீதத்தினை ரூ.200 - ரூ.203 இற்குள் வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல்வாங்கல்களை நிறைவேற்றுவதற்கு பரஸ்பரம் இணங்கிக் கொண்டன. தேய்வு அழுத்தமானது, மத்திய வங்கியினால் அத்தியாவசிய இறக்குமதி உண்டியல்களுக்கு வசதியளிப்பதற்காக இருதரப்பு விற்றல் வாங்கல் வெளிநாட்டுச் செலாவணி பரஸ்பர கொடுக்கல்வாங்கல் தொடர்களுடன் சேர்த்து மேற்கொள்ளப்பட்ட கணிசமான உடனடித் தலையீடுகளுடான வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையின் குறிப்பிடத்தக்க வழங்கல் மூலம் பெருமளவிற்குத் தணிக்கப்பட்டது. 2021 செப்டெம்பர் தொடக்கத்திலிருந்து ரூ.200 - ரூ.203 பிரிவிற்கிடையில் ஐ.அ.டொலர்/ இலங்கை ரூபா செலாவணி வீதத்திற்குள் வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல்வாங்கல்களை நிறைவேற்றுவதற்காக அனைத்து வங்கிகளுக்கும் விடுக்கப்பட்ட மத்திய வங்கியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து உள்ளூர் வங்கிகளுக்கிடையிலான வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் காணப்பட்ட சராசரி உடன் செலாவணி வீதம் குறித்துரைக்கப்பட்ட வீச்சிற்குள் ஊசலாடிக் கொண்டிருந்தது. அதேவேளை, வெளிநாட்டுச் செலாவணி மாற்றல்களைப் பேணுகின்ற வேளையில் நாட்டிற்கு கூடியளவு வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களைக் கவர்வதற்காக அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் எடுக்கப்பட்ட கொள்கைப் பணிப்புரைகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஐ.அ.டொலாருக்கெதிராக இலங்கை ரூபாவின் ஒட்டுமொத்த தேய்வுடன் இசைந்து செல்லும் விதத்தில், தந்தி மாற்றல்களுக்கான வர்த்தக வங்கிகளின் சராசரி ஐ.அ.டொலர்களின் வாங்குகின்ற மற்றும் விற்கின்ற செலாவணி வீதங்கள் முறையே 2020 இறுதியில் காணப்பட்ட ரூ.184.12 மற்றும் ரூ.189.18 உடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் ரூ.198.50 ஆகவும் ரூ.203.00 ஆகவும் காணப்பட்டது. அதேவேளை, 2021ஆம் ஆண்டுப்பகுதியில் இலங்கை ரூபா ஸ்டேர்லிங் பவுண், இந்திய ரூபா மற்றும் அவுஸ்திரேலிய டொலருக்கெதிராகவும் தேய்வடைந்தது.

2021இல் மத்திய வங்கி உள்ளூர் வெளிநாட்டுச் செலாவணி சந்தையில் தேறிய விற்பனையாளராகக் காணப்பட்டது. மொத்த அலுவலசார் ஒதுக்கு நிலைமையினைக் கட்டியெழுப்புவதற்காக மாற்றப்பட்ட தொழிலாளர் பணவனுப்பல்களில் ஒரு பகுதியையும் மாற்றப்பட்ட ஏற்றுமதிப் பெறுகைகளில் குறிப்பிட்ட சதவீதத்தினையும் வர்த்தக வங்கிகள் மத்திய வங்கிக்கு விற்பனை செய்ய வேண்டுமென்ற கட்டாயத் தேவைப்பாடுகள் விதிக்கப்பட்டமையின் கீழ் முக்கியமாக வங்கிகளிலிருந்து வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகள் மிதமாகக் காணப்பட்டமைக்கிடையிலும் அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு வசதியளிப்பதற்காக மத்திய வங்கி குறிப்பிடத்தக்களவு வெளிநாட்டுச் செலாவணியினை சந்தைக்கு வழங்கியது. மத்திய வங்கியின் வெளிநாட்டுச் செலாவணி வழங்கல் உள்ளூர் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் காணப்பட்ட வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மைப் பற்றாக்குறையினை வரையறுக்கப்பட்ட அளவிற்குக் கட்டுப்படுத்த உதவியது. இதற்கமைய 2021ஆம் ஆண்டில் மத்திய வங்கி ஐ.அ.டொலர் 506 மில்லியனை ஈர்த்துக் கொண்டு ஐ.அ.டொலர் 1,253 மில்லியனை நிரம்பல் செய்யக்கூடியதாக இருந்தமையின் மூலம் ஐ.அ.டொலர் 747 மில்லியன் கொண்ட தேறிய விற்பனையொன்று உருவானது.

மேலும், கூடுதலான வெளிநாட்டுச் செலாவணிப் பாய்ச்சல்களை நாட்டிற்குள் கவருகின்ற நோக்கத்துடனும் அதன் மூலம் உள்ளூர் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் திரவத்தன்மையினை மேம்படுத்துவதற்காகவும் அரசாங்கம் இலங்கை மத்திய வங்கியுடன் சேர்ந்து முறைசார்ந்த வங்கித்தொழில் துறையினூடாக வழிப்படுத்தப்படும் தொழிலாளர் பணவனுப்பல்களுக்கு பல ஊக்குவிப்புக்களை வழங்கியது. பொதுமக்களுக்கும், அவர்கள் வெளிநாட்டு நாணயத் தாள்களை இலங்கை ரூபாவிற்கு மாற்றும் பொழுது ஐ.அ.டொலரொன்றிற்கு ரூ.10 கொண்ட மேலதிகக் கொடுப்பனவு உள்ளிட்ட பல தற்காலிக வழிமுறைகள் வழங்கப்பட்டமையின் மூலம் ஊக்குவிக்கப்பட்டனர்.

2021இல் வங்கிகளுக்கிடையிலான வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல்வாங்கல்களின் மொத்த அளவு 2020இன் ஐ.அ.டொலர் 18.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ஐ.அ. டொலர் 12.2 பில்லியனாகக் காணப்பட்டது. இதற்கமைய, வங்கிகளுக்கிடையிலான உள்ளூர் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் வர்த்தகத்தின் அளவு 2020ஆம் ஆண்டின் வர்த்தக அளவுடன் ஒப்பிடுகையில் 33.9 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இவ்வபிவிருத்தியுடன் இசைந்து செல்லும் விதத்தில் வங்கிகளுக்கிடையிலான வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் சராசரி நாளாந்த அளவு 2020இன் ஐ.அ.டொலர் 77 மில்லியனிலிருந்து 2021இல் ஐ.அ.டொலர் 50 மில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது.

அரசு பிணையங்கள் சந்தை

அட்டவணை 8.19


அரசு பிணையங்களின் விளைவு வீதங்கள்

அரசு பிணையங்களின் விளைவு வளையி அதிகரித்து 2021இல் பிற்பகுதியில் உயர்ந்த மட்டங்களில் உறுதியாகக் காணப்பட்டது. 2021 ஓகத்தில் கொள்கை வீதங்களில் செய்யப்பட்ட 50 அடிப்படைப் புள்ளிகளைக் கொண்ட அதிகரிப்பு மற்றும் நியதி ஒதுக்கு விகிதம் 200 அடிப்படைப் புள்ளிகளினால் அதிகரிக்கப்பட்டமை என்பனவற்றினை உள்ளடக்கும் நாணயக் கொள்கை நடவடிக்கைகளுக்குப் பதிலிறுத்தும் விதத்தில் அரசு பிணையங்களின் விளைவு வீதங்கள் மேல் நோக்கிச் சீராக்கப்பட்டன. 2021 செத்தெம்பரில் உயர்ந்தபட்ச ஏற்பளவு விளைவு வீதங்களின் அறிவிப்பு நீக்கப்பட்டமையுடன் எதிர்க்கணியமான நாட்டிற்கான தரமிடல் நடவடிக்கை மற்றும் அதிகரித்த அரசு கடன்பாடுகள் என்பனவற்றுடன் பதிவுசெய்யப்படாத பிணையங்கள் மத்திய வங்கிக்கு ஒதுக்கப்பட்டமையால் விளைவு வீதங்களின் மேல்நோக்கிய சீராக்கங்களின் மற்றுமொரு சுற்று அவதானிக்கப்பட்டது.

திறைசேரி உண்டியல்களின் முதலாந்தர ஏலங்களில் சந்தை முன்னுரிமை, குறிப்பாக ஆண்டின் பிற்பகுதியில் 91 நாள் முதிர்ச்சியை நோக்கிக் காணப்பட்டது. இதற்குமாறாக, முதலாந்தர ஏலங்களில் பொதுவாக, முதலீட்டாளர்கள் நீண்டகால திறைசேரி முறிகளுக்கு முன்னுரிமையளித்தனர். குறுங்கால 91 நாள் திறைசேரி உண்டியல் விளைவு வீதங்கள் 2021 இறுதியில் 8.16 சதவீதத்தில் பெருமளவிற்கு உறுதியாகக் காணப்பட்ட வேளையில் 182 நாள் மற்றும் 364 நாட்களுக்கான அடிப்படை அளவுக் குறியீடு முறையே 8.33 சதவீதமாகவும் 8.24 சதவீதமாகவும் காணப்பட்டன. எனினும், 91 நாள், 182 நாள் மற்றும் 364 நாள் திறைசேரி உண்டியல்களின் விளைவு வீதங்கள் 2020 இறுதியிலிருந்து 2021 இறுதியில் முறையே 314, 334 மற்றும் 324 அடிப்படைப் புள்ளிகளினால் அதிகரித்தன. 2021இல் திறைசேரி முறிகளின் விளைவு வீதங்களும்

வரைபடம் 8.18

திறைசேரி முறிகள் மற்றும் திறைசேரி உண்டியல்களின் ஆரம்ப சந்தையின் நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதங்கள் (ஆண்டுக்கான சதவீதம்)



விடயம்	ஆண்டுக்கான சதவீதம்			
	முதலாந்தரச் சந்தை		இரண்டாந்தரச் சந்தை	
	2020	2021	2020	2021
<b>திறைசேரி உண்டியல்கள்</b>				
91 நாட்கள்	4.51 - 7.55	4.69 - 8.43	4.50 - 7.54	4.63 - 8.00
182 நாட்கள்	3.87 - 8.15	4.75 - 8.33	4.61 - 8.12	4.71 - 8.07
364 நாட்கள்	4.13 - 8.61	4.98 - 8.26	4.80 - 8.57	4.94 - 8.33
<b>திறைசேரி முறிகள்</b>				
2 ஆண்டுகள்	5.47 - 5.86	6.19 - 9.36	5.16 - 8.94	5.25 - 8.96
3 ஆண்டுகள்	5.72 - 9.33	6.25 - 9.94	5.59 - 9.38	5.68 - 9.81
4 ஆண்டுகள்	6.32 - 9.39	6.34 - 8.55	6.02 - 9.59	6.21 - 10.40
5 ஆண்டுகள்	6.50 - 9.81	6.72 - 11.14	6.30 - 9.81	6.43 - 11.03
6 ஆண்டுகள்	6.57 - 8.59	7.44 - 10.90	6.37 - 9.89	6.61 - 11.26
8 ஆண்டுகள்	6.97 - 9.99	7.16 - 11.63	6.63 - 9.99	6.98 - 11.55
10 ஆண்டுகள்	9.99	8.86 - 11.91	6.84 - 10.05	7.44 - 11.80
15 ஆண்டுகள்	7.84	8.44 - 12.06	7.13 - 10.18	7.76 - 11.85
20 ஆண்டுகள்	-	-	7.15 - 10.25	7.89 - 11.83
30 ஆண்டுகள்	-	-	7.61 - 10.52	8.04 - 11.81

மூலம்: இலங்கை மத்திய வங்கி

குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தன. மொத்தமாக, 2020இல் 7.39 சதவீதம் கொண்ட நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதங்களில் ரூ.1,332.1 பில்லியன் கொண்ட வழங்கப்பட்ட திறைசேரி முறிகளுடன் ஒப்பிடுகையில் பொதுவாக 2021இல் 8.70 சதவீதத்துடன் நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதங்களில் ரூ.1,762 பில்லியன் கொண்ட திறைசேரி முறிகள் வழங்கப்பட்டன. மேலும், 2021இல் ஒட்டுமொத்தமாக 6.09 சதவீதமான நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதங்களில் ரூ.3,821.4 வழங்கப்பட்ட திறைசேரி உண்டியல்களுடன் ஒப்பிடுகையில் 2020இல் 5.82 சதவீதம் கொண்ட நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதத்தில் ரூ.2,590.5 பில்லியன் கொண்ட திறைசேரி உண்டியல்கள் வழங்கப்பட்டன<sup>2</sup>.

பன்னாட்டு மூலதனச் சந்தைகளை அணுகுவது தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன் இது பல்வேறு எதிர்க்கணிய நாட்டிற்கான தரமிடல், இலங்கையின் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளுக்காக விலக்கப்பட்ட இரண்டாந்தரச் சந்தை விளைவு மட்டங்கள், மற்றும் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றிலிருந்து தோன்றிய தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மைகள் என்பனவற்றினால் மேலும் சிக்கலடைந்துள்ளது. குறிப்பாக, உயர்ந்த செலவினைக் கொண்ட வர்த்தகக் கடன்பாடுகளைக் கொண்ட வெளிநாட்டு பொறுப்புக்களை படிப்படியாக குறைக்கும் நோக்குடன் இசைந்துசெல்லும் விதத்தில் புதிய நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை வழங்குவதனை நாடாமல் 2021 பூலையில் முதிர்ச்சியடைந்த நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் தீர்ப்பளவு செய்யப்பட்டன. உள்நாட்டு வெளிநாட்டு நாணய நிதியிடல்

2 ஒட்டுமொத்த நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதம் நிருவாக ரீதியாக அறிவுறுத்தப்பட்ட வழங்கல் செலவு உள்ளிட்ட, மொத்த சராசரி கடன்பாட்டுச் செலவினை உள்ளடக்குகிறது.



அட்டவணை 8.20

திறைசேரி உண்டியல்களின் முதலாந்தரச் சந்தையின் நிறையேற்றப்பட்ட சராசரி முதலாந்தர விளைவு வீதங்கள்

ஆண்டு	முதிர்ச்சி			திரண்ட ஆண்டுச் சராசரி
	ஏண்டுகள்			
	91-நாட்கள்	182-நாட்கள்	364-நாட்கள்	
2017	9.01	9.80	10.07	9.77
2018	8.40	8.58	9.68	9.36
2019	8.15	8.44	9.40	9.06
2020	5.93	5.72	6.37	6.09
2021	6.35	6.13	5.33	6.24

குறிப்பு: அரசு பிணையங்களின் வட்டி மீதான 10 சதவீத நிறுத்திவைத்தல் வரி 2018 ஏப்பிரல் முதலாம் திகதி அமுலாகும் வகையில் நீக்கப்பட்டது.

துறையில் 2021இல் ஐ.அ.டொலர் 1,041.3 மில்லியன் தொகை கொண்ட இலங்கை அபிவிருத்தி முறிகள் திரட்டப்பட்டதுடன் இது இவ்வாண்டுப்பகுதியில் முதிர்ச்சியடைந்த இலங்கை அபிவிருத்தி முறிகளிலும் பார்க்க சிறிதளவு குறைவானதாகும்.


இவ்வாண்டுப்பகுதியில் திறைசேரி முறிகள் மற்றும் திறைசேரி உண்டியல்களின் வெளிநாட்டு முதலீடுகளின் மொத்த தேறிய வெளிப்பாய்ச்சல் 2020இன் ஐ.அ.டொலர் 552.7 மில்லியன் கொண்ட வெளிப்பாச்சலுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 27.3 மில்லியனாகக் காணப்பட்டன. ரூபா நியதிகளில், அரசு பிணையங்களின் வெளிநாட்டு உடமைகள் 2020 இறுதியில் காணப்பட்ட ரூ.6.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் ரூ.1.8 பில்லியனைப் பதிவுசெய்து, புதிய முதலீடுகளுக்கு கணிசமானளவு வாய்ப்புக்கள் திறக்கப்பட்டுள்ளமையினை எடுத்துக்காட்டின.

**பங்குரிமைச் சந்தை**

கொழும்பு பங்குச் சந்தை உள்நாட்டு முதலீட்டாளர்களின் தூண்டுதல் காரணமாக 2021ஆம் ஆண்டுப்பகுதியில் விரைந்த வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்தது. 2021ஆம் ஆண்டுப்பகுதியில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண்ணும் ஸ்டான்டட் அன்ட் புவர் இலங்கை 20 சுட்டெண்ணும் முறையே 80.5 சதவீதம் மற்றும் 60.5 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்தன. சந்தை மூலதனமயமாக்கல் 2021 இறுதியில் ரூ.5,489.2 பில்லியன்களாக விளங்கி 85.4 சதவீதம் கொண்ட வளர்ச்சியைப் பதிவுசெய்தது. மேலும், மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக சந்தை மூலதனமயமாக்கல் 2020 இறுதியின் 19.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் 10 ஆண்டுகளிலேயே மிக உயர்ந்த வீதமான 36.7 சதவீதத்தினைப் பதிவுசெய்தன.

2021இல் நிலவிய தாழ்ந்த வட்டி வீத அமைப்பின் காரணமாக முதலீட்டாளர்கள் முன்னுரிமை பங்குரிமை மூலதனத்தினை நோக்கி பெயர்ந்துவருவதன் காரணமாக உள்நாட்டு முதலீட்டாளர்களின் பிரசன்னம் பங்குரிமைச்

வரைபடம் 8.19  
விலைச்சுட்டிகளின் அசைவும் சந்தை மூலதனமாக்கலும்




சந்தையில் முனைப்புடையதாகக் காணப்பட்டது. உள்நாட்டு தனிப்பட்ட முதலீட்டாளர் வசமிருந்த பிணையங்களின் அளவுகள் 2021 இறுதியில் ரூ.30.5 பில்லியன்களுக்கு அதிகரித்து ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 53.3 சதவீதம் கொண்ட வளர்ச்சியைப் பதிவுசெய்தன. அதேவேளை, உள்நாட்டு நிறுவன ரீதியான முதலீட்டாளர்களினால் வைத்திருக்கப்பட்ட பிணையங்களின் அளவுகள் 17.8 சதவீதம் கொண்ட ஆண்டிற்காண்டு வளர்ச்சியைப் பதிவுசெய்தன. எனினும், தனிப்பட்ட மற்றும் நிறுவன ரீதியான வெளிநாட்டு முதலீட்டாளர்களினால் வைத்திருக்கப்பட்ட பிணையங்களின் அளவுகளினதும் ஆண்டுக்காண்டு வளர்ச்சி முறையே 0.3 சதவீதமாகவும் 2.6 சதவீதமாகவும் சிறிதளவாகக் காணப்பட்டது.

உள்நாட்டு முதலீட்டாளர்களின் தீவிரமான பங்கேற்புடனும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை மற்றும் பிணையங்கள் பரிவர்த்தனைக் குழுக்களினால் 2021இல் மேற்கொள்ளப்பட்ட எண்ணிம மயப்படுத்தல் போன்ற உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட சில முன்னெடுப்புக்களின் காரணமாக நாளாந்த மொத்தப் புரள்வும் மூலதனத்திரட்சியும் மேம்பட்டன. 2021ஆம் ஆண்டுப்பகுதியில் 13 புதிய ஆரம்ப பொதுமக்கள் பங்குரிமை

வரைபடம் 8.20

கொழும்புப் பங்கு பரிவர்த்தனையில் வெளிநாட்டுப் பங்கேற்பு



வழங்கல்கள் காணப்பட்டதுடன் இதன் மூலம் ரூ.12.7 பில்லியன் திரட்டப்பட்டது. 2021 இறுதியில் விலை வருவாய் விகிதமும் ஏட்டுப்பெறுமதிக்கான விலையும் 2020 இறுதியில் நிலவிய 11.2 கொண்ட விலை வருவாய் விகிதத்துடனும் 1.1 கொண்ட ஏட்டுப் பெறுமதிக்கான விலையுடனும் ஒப்பிடுகையில் முறையே 13.6 ஆகவும் 1.7 ஆகவும் காணப்பட்டது. இரண்டாந்தரச் சந்தை 2020ஆம் ஆண்டுப்பகுதியில் செய்யப்பட்ட ரூ.1,899 மில்லியன் கொண்ட சராசரி நாளாந்த புரள்வுடன் ஒப்பிடுகையில் 2021இல் ரூ.4,888.2 பில்லியன் கொண்ட அசாதாரணமான சராசரி நாளாந்த புரள்வினைப் பதிவுசெய்தது.

சந்தையில் வெளிநாட்டுப் பங்கேற்பு தொடர்ந்தும் ஆய்வுக்குரிய காலப்பகுதியில் சொற்பமாகவே காணப்பட்டது. 2020இல் பதிவுசெய்யப்பட்ட 13.4 சதவீதம் கொண்ட பங்களிப்புடன் ஒப்பிடுகையில் 2021இல் வெளிநாட்டு கொள்வனவுகளினூடாக உருவாக்கப்பட்ட மொத்தப்புரள்வு 2.9 சதவீதமாக மாத்திரமே காணப்பட்ட வேளையில் சந்தையிலிருந்தான வெளிநாட்டு வெளிப்பாய்ச்சல்கள் தொடர்ச்சியாகக் காணப்பட்டன. 2021இல் சந்தையின் வெளிநாட்டு வெளிப்பாய்ச்சல் முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ.51.1 பில்லியன் கொண்ட வெளிப்பாச்சலுடன் ஒப்பிடுகையில் ரூ.52.6 பில்லியனைப் பதிவுசெய்தது. இதன்படி, பங்குரிமையின் மொத்தப் பெறுமதியின் சதவீதமாக வெளிநாட்டு உடமைகள் 2020 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 25.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021 இறுதியில் 24.6 சதவீதத்திற்குக் குறைவடைந்தது.

### கூட்டாண்மைப் படுகடன் பிணையங்கள் சந்தை

வர்த்தகப் பத்திரங்கள் சந்தை 2020 உடன் ஒப்பிடுகையில் 2021இல் ஒப்பீட்டு ரீதியில் செயற்பாடு நிறைந்ததாகக் காணப்பட்டது. 2020ஆம் ஆண்டுப்பகுதியில் உரிமம்பெற்ற வங்கிகளின் ஆதரவுடன் வர்த்தகப் பத்திரங்களின் வழங்கல்கள் ஊடாக திரட்டப்பட்ட ரூ.4.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021இல் ரூ.5.8 பில்லியன் திரட்டப்பட்டிருந்தது. 2021இல் வர்த்தகப் பத்திரங்களின் வட்டி வீதங்கள் முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 6.50 இலிருந்து 15.50 சதவீதத்திற்குமிடையிலான வீச்சிலிருந்து 6.00 இலிருந்து 12.00 சதவீதம் வரையிலான வீச்சிற்கு வேறுபட்டது.

2021இல் கூட்டாண்மை தொகுதிக்கடன் சந்தையில் செயலாற்ற மட்டம் 2020 உடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவிற்கு மேம்பட்டது. 2021ஆம் ஆண்டுப்பகுதியில், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் 14 கம்பனிகளினால் வழங்கப்பட்ட கூட்டாண்மைத் தொகுதிக்கடன்களின் 27 ஆரம்ப பங்கு வழங்கலினூடாக 2020இல் திரட்டப்பட்ட ரூ.21.9 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.84.4 பில்லியன் திரட்டப்பட்டது. நிலையான மற்றும் மிதக்கும் வட்டி வீதங்கள் இரண்டுடனும்

தொகுதிக் கடன்கள் வழங்கப்பட்ட வேளையில் நிலையான வட்டி வீதங்கள் முன்னைய ஆண்டின் 9.00 இலிருந்து 13.25 சதவீதம் வரையிலான வீச்சுடன் ஒப்பிடுகையில் 8.00 இலிருந்து 12.00 சதவீதம் வரையிலான வீழ்ச்சில் வேறுபட்டன.

### 8.5 அபிவிருத்தி நிதி மற்றும் நிதியினைப் பெறுவதற்கான அணுகு வழிகள்

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுக் காலப்பகுதியில் அனைத்து பொருளாதார துறைகளினதும் சுயவேலைவாய்ப்பிலுள்ள தனிப்பட்டவர்கள் உட்பட நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களினால் எதிர்நோக்கப்பட்ட சவால்களை முறியடிப்பதற்காக மத்திய வங்கி பல்வேறுபட்ட கொடுகடன் திட்டங்களினூடாக பங்களித்தது. மத்திய வங்கி பல்வேறுபட்ட மீள்நிதியிடல், வட்டி உதவுதொகை மற்றும் கொடுகடன் உத்தரவாதத் திட்டங்களை இணைத்து, வசதியளித்து, நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்தும் ஈடுபட்டிருந்த வேளையில் 2021இல் பரந்த வீச்சிலான கொடுகடன் துணை நிரம்பல் பணிகள் வழங்கப்பட்டன. 2021ஆம் ஆண்டுப்பகுதியில் 14 மீள்நிதியிடல் கடன் திட்டங்கள் மற்றும் 6 வட்டி உதவுதொகை மற்றும் கொடுகடன் உத்தரவாதத் திட்டங்களின் கீழ், பங்கேற்கின்ற நிதியியல் நிறுவனங்களினூடாக 80,899 நன்மைபெறுநர்களுக்கு ரூ.27,268 மில்லியன் கொண்ட மொத்தக் கடன்கள் விடுக்கப்பட்டதுடன் இதில் 58 சதவீதத்திற்கு மீள்நிதியிடல் திட்டங்களும் 42 சதவீதத்திற்கு வட்டி உதவுதொகைகளும் கொடுகடன் உத்தரவாதத் திட்டங்களும் வகைகூறின.

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றிற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் மத்திய வங்கியினால் அதிவிசேட வழிமுறைகள் பல எடுக்கப்பட்டன. உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் சலுகைகளை வழங்குகின்ற விதத்தில் மத்திய வங்கி ஆண்டு முழுவதும் பல்வேறுபட்ட விசேட கொள்கை வழிமுறைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தியது. இதன்படி, மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சலுகை அடிப்படையிலான கொடுகடன் திட்டங்களுக்காக வழங்கப்பட்ட சட்ட இசைவுத்தாமத மீள்கொடுப்பனவுக் காலம் 24 மாதங்களிலிருந்து 36 மாதங்கள் வரையும் சலுகைக் காலம் 2021 செத்தெம்பர் 30 வரையும் அதனைத்தொடர்ந்து 2021 திசெம்பர் 31 வரை நீடிக்கப்பட்டது. மேலும், சுற்றுலாத் துறையின் கடன்களுக்கான சலுகைக் காலம் 2022 யூன் 30 வரை நீடிக்கப்பட்டமையின் மூலம் அத்துறைக்கு அதிவிசேட வழிமுறைகளினூடாக வசதியளிக்கப்பட்டது. மத்திய வங்கி நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு சட்ட இசைவுத்தாமதத்தினை வழங்கியதன் மூலமும் பல்வேறு கொடுகடன் திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலமும்

சிறப்புக்குறிப்பு 10

இலங்கையின் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயம்: “சிறந்த வாழ்க்கைக்காக சிறந்த தரமான வசதிக்குட்படுத்தல்”

அறிமுகம்

நிதியியல் வசதிக்குட்படுத்தல் என்பது தனிப்பட்டவர்களும் வியாபாரங்களும் அவர்களது தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக அணுகுகின்ற பயன்மிக்கதும் தாங்கிக்கொள்ளக்கூடியதுமான நிதியியல் சாதனங்கள் மற்றும் பணிகள் - கொடுக்கல்வாங்கல்கள், கொடுப்பனவுகள், சேமிப்புக்கள், கொடுகடன் மற்றும் காப்புறுதி - பொறுப்புமிக்கதும் நீடித்துநிலைத்திருக்கும் வழியில் வழங்கப்படுவது என பரந்த அடிப்படையில் வரைவிலக்கணம் செய்யப்படுகிறது<sup>1</sup>. நிதியியல் வசதிக்குட்படுத்தல் தனிப்பட்டவர்களும் வியாபாரங்களும் தமது வருமான மூலங்களையும் வாழ்க்கைத்தரத்தினையும் மேம்படுத்துவதற்காக முறைசார்ந்த நிதியியல் துறையில் பங்கேற்கும் நிதியியல் பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கும் காணப்படக்கூடிய தடைகளை அகற்றுவதற்குமாக கடுமையாக முயற்சிப்பதன் காரணமாக அது நிதியியல் வசதிக்குட்படுத்துவது எனவும் அடையாளப்படுத்தப்படுகிறது.

2000ஆம் ஆண்டின் தொடக்கப்பகுதியிலிருந்து நிதியியல் வசதிக்குட்படுத்தல் கருதுகோள் உலகளாவிய கொள்கை நிகழ்ச்சி நிரலின் மையப்பகுதியாக மாறி இருக்கின்றது. அநேகமான நாடுகள் நிதியியல் வசதிக்குட்படுத்தலை, தனிப்பட்டவர்களும் வியாபாரங்களும் வறுமையிலிருந்து வெளியேறவும் நீடித்துநிலைத்திருக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்குமாக தாமாகவே தம்மை உயர்த்திக்கொள்வதற்கான சம வாய்ப்புக்களை ஊக்குவிக்கின்றதொரு முயற்சியாக பயன்படுத்துகின்றன. நிதியியல் துறையிலிருந்து புறந்தள்ளப்படுகின்றவர்கள் அவர்களது நிதியினை திட்டமிடுவதற்கும் சிறந்த முறையில் முகாமைப்படுத்திக்கொள்வதற்கும் இயலுமைப்படுத்துவதற்கும் நிதியியல் பணிகளையும் சாதனங்களையும் அணுகுவதனை அதிகரிக்கின்ற வேளையில், சிறந்த வாழ்க்கைத்தரத்திற்கான வாய்ப்புக்களும் திறக்கப்படுகின்றன. நுண்பாக, சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சிகளுக்கு நிதியினைப் பெறக்கூடியதாக இருப்பது, புதியதும் கூடுதலானதுமான உற்பத்தி வியாபார நடவடிக்கைகளில் முதலீடு செய்வதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் அவர்களை ஊக்குவிக்கின்ற வேளையில், தொழில்வாய்ப்புக்களும் உருவாக்கப்படுகின்றன. நிதியியல் வசதிக்குட்படுத்தல் மாத்திரம் வறுமையிலிருந்து மக்களைத் தூக்கிவிடாது என்கின்றபோதும் இது சிறந்த வாழ்க்கையினைக் கட்டியெழுப்புவதற்கான ஊக்குவிப்பிற்கு உதவும். மேலும், நாடொன்றின் நிதியியல் உறுதிப்பாட்டிற்கான வலுவான அத்திவாரத்தினைக் கட்டியெழுப்புவதில் நிதியியல் வசதிக்குட்படுத்தலின் முக்கியத்துவம் தற்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன்மூலம் அனைத்தையுமுள்ளடக்கிய பொருளாதார

அபிவிருத்திக்கும் வசதியளிக்கப்படுகிறது. இது தொடர்பில், நிதியியல் வசதிக்குட்படுத்தல் கோட்பாட்டினையும் கொள்கைத் தளங்களுக்கான முயற்சிகளையும் தரமுயர்த்துவது நிதியியல் வசதிக்குட்படுத்தலின் மட்டம் மதிப்பிடப்பட்டு, கணியப்படுத்தப்படுவதனையும் பொருளாதாரத்தினதும் தனிப்பட்டவர்களினதும் உண்மையான தேவைப்பாடுகளை மிகக்கவனமாக நுண்ணாய்வு செய்யப்படுவதனையும் தேவைப்படுத்துகிறது.

இத்தகையதொரு பின்னணியில், இலங்கையில் நிதியியல் வசதிக்குட்படுத்தல் மட்டத்தின் மதிப்பீடு, தேசிய மட்டமொன்றில் இலக்கிடலை நிர்ணயித்தல் மற்றும் மூன்று பரிமாணங்களின்<sup>2</sup> கீழ் நிதியியல் வசதிக்குட்படுத்தல் முன்னெடுப்புக்களின் முன்னேற்றத்தினைக் கண்காணித்தல் ஆகிய நோக்கங்களுக்காக இலங்கைக் கொள்கை வகுப்போரால் மேற்கொள்ளப்பட்டது.

“அணுகல்” பரிமாணம் நிதியியல் பணிகளின் பாரிய செயல்விளைவுகளின் ஆழத்தினை அதாவது வங்கிக்கிளைகளின் நுழைவு, தன்னியக்கக்கூற்றுப் பொறி அல்லது விற்பனை மையக் கருவிகள் அல்லது செலவு அல்லது தகவல் போன்ற நிதியியல் பணிகளை அணுகுவதற்கு வாடிக்கையாளர்களினால் எதிர்நோக்கப்படும் கேள்விப்பக்கத் தடைகள் என்பனவற்றை பிரதிபலிக்கின்றன. “பயன்பாட்டு” பரிமாணம் குறிப்பிட்டதொரு காலப்பகுதியில் நிதியியல் சாதனங்கள்/ பணிகளின் காலஇடைவெளி மற்றும் காலப்பகுதி போன்றவற்றை வாடிக்கையாளர் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளுகின்றனர் என்பதனை பிரதிபலிக்கிறது. வழங்கப்படுகின்ற சாதனங்கள் மற்றும் பணிகளின் “தரம்” வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான தேர்வுகளின் கிடைப்பனவினையும் அதேபோன்று நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு அம்சங்களையும் நிதியியல் சாதனங்கள் மற்றும் பணிகளின் விழிப்புணர்வு மற்றும் விளங்கிக்கொள்ளும் தன்மையின் அளவு என்பனவற்றை விபரிக்கிறது.

நிதியியல் வசதிக்குட்படுத்தல் தொடர்பில் இலங்கை எங்கே நிற்கின்றது?

நிதியியல் வசதிக்குட்படுத்தலை அதிகரிப்பதற்கான இலங்கையின் நீண்டகால முயற்சி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஆரம்பமாகிறது. இம்முயற்சிகளின் விளைவாக இலங்கை நிதியியல் வசதிக்குட்படுத்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனம், உலக வங்கிக் குழுமம் என்பனவற்றின் ஆதரவுடன் 2018இல் இலங்கை மத்திய வங்கியினால் நடத்தப்பட்ட தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின்படி, இலங்கையில் கணக்கினைச் சொந்தமாக வைத்திருப்பவர்களின் நிலை 88 சதவீதமாகக் காணப்பட்டது. இது தென்னாசிய சராசரியினைவிட உயர்வானதாகும்<sup>3</sup>. கணக்குடமைகளை சொந்தமாகக் கொண்டிருப்பது தொடர்பில்

1. உலக வங்கி



2. ஜி20, நிதியியல் வசதிக்குட்படுத்தல் குறிக்காட்சிகள்  
3. 2017இன் குளோபல் பின்டெக்ஸின் படி இலங்கையிலுள்ள 73.65 சதவீதமான வயது வந்தோர் நிதியியல் நிறுவனங்களில் கணக்குகளை வைத்திருப்பதுடன் தென்னாசியாவின் பிராந்திய சராசரி 70 சதவீதமாகக் காணப்படுகிறது. (36 சதவீதத்தினைக் கொண்ட இந்தியா நீங்கலாக)



பால் அடிப்படையிலான சமயின்மையோ அல்லது கிராமப் புறங்களில் வதிபவர்கள் உட்பட, குடித்தொகையினரின் அணுகலும் குறைந்தவர்களிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகளோ அல்லது குறைந்த வருமானம் பெறுபவர்களிடையேயோ காணப்படாமையானது கவனிக்கத்தக்கதொரு விடயமாகும். இலங்கையும் உயர்மட்ட வங்கிக் கிளை நுழைவினை அனுபவிக்கிறது. 2021 திசெம்பரில்<sup>4</sup> உள்ளவாறு வங்கிக் கிளை அடர்த்தி ஒவ்வொரு 100,000 வயது வந்தோருக்கும் 16.4 கிளைகளாகக் காணப்பட்டது. எனினும், இலங்கையர்களிடையே காணப்படும் உயர்ந்த கல்விஅறிவு வீதத்திற்கு (92.9 சதவீதம்)<sup>5</sup> மாறாக நிதியியல் அறிவின் குறைந்தமட்டம் (35 சதவீதம்)<sup>6</sup> அனைத்தையுமுள்ளடக்கிய சாதனங்களுக்கு தடையொன்றாக இது ஆங்காங்கே காணப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

விபரமாக குறிப்பிடும்போது, உயர்மட்ட அணுகுபெறுபவர்கள் காணப்பட்ட போதும், கணக்குகளின் பயன்பாடும் செல்லிடத்தொலைபேசிப் பணம், காப்புறுதி ஓய்வகாலத் திட்டங்கள், முறி மற்றும் பங்குரிமைச் சாதனங்கள் போன்ற ஏனைய நிதியியல் சாதனங்களினதும் பணிகளினது பயன்பாடும் மிதமாகவே காணப்படுகின்றது. மிக முக்கியமான விடயம் யாதெனில் முறைசார்ந்த பணி வழங்குவோரிடமிருந்து பொருத்தமான கொடுகடன் சாதனங்களைப் பெற்றுக்கொள்வது தனிப்பட்டவர்கள் மற்றும் நுண்பாக, சிறிய, நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு தொடர்ந்தும் தடையாகவே காணப்படுகிறது<sup>7</sup>. இலங்கையில் நகர மற்றும் கைத்தொழில் துறை நுண்பாக, சிறிய, நடுத்தர தொழில்முயற்சிகள் முறைசார்ந்த நிதியியல் மூலங்களை சிறந்த முறையில் அணுகக்கூடியதாக இருந்தபோதும் சிறிய அளவு கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட நுண்பாக, சிறிய, நடுத்தர தொழில்முயற்சிகள் நிதியியல் வசதிகளை அணுகுவதற்கு மறுக்கப்படுகின்றன. இதன் விளைவாக பாதிக்கப்படக்கூடிய குழுவின் முறைசாராத துறையினரை நாடுவதற்கு நிர்வகிக்கப்படுகின்றனர். இதன்மூலம் அவர்கள் தகாத நடவடிக்கைகளின் காரணமாக உயர் இடர்நேர்வுகளுக்கு உள்ளாக்கப்படுவதுடன் கூடியளவிற்கு வருமையினாலும் பாதிக்கப்படுகின்றனர். டிஜிட்டல் கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய டிஜிட்டல் நிதியியல் பணிகளில் மேலும் வளர்ச்சிக்கான உள்ளார்ந்த வாய்ப்புக்கள் காணப்படுவதனை தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் அளவீடு - 2018 எடுத்துக்காட்டுகிறது. கிடைக்கத்தக்க நிதியியல் சாதனங்களையும் பணிகளையும் பயன்படுத்திக்கொள்ள நிதியியல் தேர்ச்சி மற்றும் இயலாற்றல் போதாமையின் காரணமாக நாடானது சாத்தியமானவிற்கு உயர்ந்தமட்ட நன்மைகளை நீடித்துநிலைத்திருக்கும் மட்டத்தில் பெற்றுக்கொள்வதற்கு தவறிவிட்டது. பாதிக்கப்பட்ட குழுவினருக்கு காத்திரமான ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபையும் சட்ட ரீதியான பாதுகாப்பும் போதுமானளவில் இல்லாமை இலங்கையில் அவதானிக்கப்பட்ட நிதியியல் உள்ளடக்க வசதிக்குட்படுத்தல் நடைமுறைகளுக்கு பங்களித்த முக்கிய காரணிகளாகவுள்ளன.

இப்பின்னணியில், இலங்கையின் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் உருவாக்கம் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சியாக கருதப்படுவதுடன் இலங்கையில் நிதியியல் வசதிக்குட்படுத்தலை எய்துவதற்காக

4. இலங்கை மத்திய வங்கி
5. பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிரவியல் அறிக்கை - 2021 - இலங்கை மத்திய வங்கி
6. ஸ்டான்ல்ட் அன்ட் புவர் இன் உலகளாவிய நிதியியல் அறிவு விகிதம்
7. இலங்கை நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயம்

நீண்டகால, அனைத்தையுமுள்ளடக்கிய, ஒருங்கிணைக்கப்பட்ட உபாயத்தினை மேற்கொள்வதற்காக முதற்தடவையாக அனைத்து முக்கிய ஆர்வலர்களையும் ஒன்றுசேர்த்திருக்கிறது. தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் அபிவிருத்தி அரசு நிறுவனங்கள், முறைசார்ந்த நிதியியல் பணிகளை வழங்குவோர் மற்றும் ஏனைய தொழில்சார் சபைகள் உள்ளிட்ட அனைத்து ஆர்வலர்களினதும் ஒத்துழைப்புடன் இலங்கை மத்திய வங்கியினால் வழிநடத்தப்படுகிறது. தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்திற்கு 2020 மார்ச்சில் அமைச்சரவை ஒப்புதலளித்ததுடன் 2021 மார்ச்சில் இலங்கை மத்திய வங்கியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் தற்பொழுது 20 இற்கும் மேற்பட்ட நடைமுறைப்படுத்தல் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தொழிற்படுத்தப்பட்டு வருகிறது.

### தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாய கொள்கைக் கட்டமைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தல்

தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாய கொள்கையின் நோக்கம் யாதெனில், நாட்டின் நிதியியல் வசதிக்குட்படுத்தலை மேம்படுத்துவதனை நோக்கிப் பயணிப்பதற்காக அனைத்து ஆர்வலர்களுக்கும் நீண்டகால, அனைத்தையுமுள்ளடக்கிய நியமப்படுத்தப்பட்ட மற்றும் நன்கு இணைக்கப்பட்ட அணுகுமுறையினை வழங்குவதேயாகும்.

இலங்கையில் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தலின் தொலைநோக்கு, தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்திலுள்ள ஆர்வலர்களின் ஒத்துழைப்பு மூலமாக அடைந்துகொள்ள விரும்பும் அபிலாசைகளையும் நீண்டகால இலக்குகளையும் பிரதிபலிக்கின்ற உபாயங்களின் முன்னுரிமைகளுக்காக உபாய நெறிப்படுத்தல்களை வழங்குகிறது.

#### “சிறந்த வாழ்க்கைக்காக சிறந்த தரமான வசதிக்குட்படுத்தல்”


இலங்கையிலுள்ள அனைத்து தனிப்பட்டவர்களும் தொழில்முயற்சிகளும் - பொருளாதார வளர்ச்சிக்கும் அவர்களது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துவதற்கு பயனளிக்கக்கூடிய விதத்திலும் அவர்கள் பயன்படுத்தக்கூடிய உயர்தரத்திலான, பொருத்தமான பாதுகாப்பான மற்றும் வாய்ப்பளிக்கின்ற நிதியியல் சாதனங்களையும் பணிகளையும் பரந்தளவில் அணுகக்கூடிய சிறந்த அறிவினையும் நியாயமானதும் சமத்துவமானதுமான அணுகுபெறுபவர்களையும் கொண்டிருக்க வேண்டும் என்பதேயாகும்.

தொலைநோக்கானது நிதியியல் பணிகளை இலகுவாக “அணுகுதல்” இற்கு அப்பால் முக்கியமான கருதுகோள்களை கூட்டிணைக்கிறது. நிதியியல் வசதிக்குட்படுத்தலானது சிறந்த தகவல்களின் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் நிதியியல் சாதனங்களையும் பணிகளையும் பொருத்தமான விதத்தில் தெரிவுசெய்வதற்கும் பயன்படுத்துவதற்குமான இயலுமைப்படுத்தும் குழுவொன்று நிலவுவதனைத் தேவைப்படுத்துகிறது. தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயமானது பொருத்தமான விதத்தில் வடிவமைக்கப்பட்டு, தாங்கக்கூடியதொரு விதத்தில் முறைசார்ந்த நிதியியல் துறையினூடாக வழங்கப்படும் உயர்தரத்திலான நிதியியல் சாதனங்களை அணுகுவதற்கான விரிவுபடுத்தப்பட்ட வசதியை உறுதிப்படுத்துவதன் மீது கவனத்தினை செலுத்துகிறது.

நிதியியல் வசதிக்குட்படுத்தலின் இலங்கை நாட்டிற்கான



நிதியியல் வசதிக்குட்படுத்தல் என்பது இலங்கையிலுள்ள அனைத்து தனிப்பட்டவர்களும் தொழில்முயற்சிகளும் அவர்களின் தேவைகள் மற்றும் சந்தைத் தெரிவின் அடிப்படையில் உயர் தரத்திலான, பொருத்தமான, பாதுகாப்பான மற்றும் தாங்கிக்கொள்ளக்கூடிய நிதியியல் பணிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கின்ற அத்துடன் அவர்களது பொருளாதார நடவடிக்கைகளுக்கு உதவியளிப்பதற்கும் அவர்களது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திக்கொள்வதற்கும் இப்பணிகளை வினைத்திறனுடனும் காத்திரமான விதத்திலும் பயன்படுத்திக்கொள்வதாகும்.




வரைவிலக்கணம் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் தொலைநோக்குடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இது நிதியியல் வசதிக்குட்படுத்தல் என்பது வெறுமனே தனியானதொரு இலக்கல்ல என்பதனையும் அது சமூகத்திற்குச் சாதகமான பொருளாதார மற்றும் சமூக தாக்கங்களுக்கு வழிப்படுத்தக்கூடியது என்பதனையும் அங்கீகரிக்கிறது.

தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயமானது நான்கு முக்கிய கொள்கைத் தூண்களைச் சுற்றி மையப்படுத்தப்பட்ட குறித்துரைக்கப்பட்ட கொள்கை குறிக்கோள்களின் தொகுப்பொன்றினை வரைவிலக்கணம் செய்கிறது.

- I. டிஜிட்டல் நிதி மற்றும் கொடுப்பனவுகள்
  - II. நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் நிதி
  - III. நுகர்வோர் பாதுகாப்பு, மற்றும்
  - IV. நிதியியல் அறிவினையும் இயலாற்றலையும் கட்டியெழுப்பதல்
- இம்முக்கிய துறைகளான தரவு, உட்கட்டமைப்பு மற்றும் கொள்கைக் கருவிகள் மற்றும் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள ஒழுங்குமுறைப்படுத்தக்கூடிய இயலுமைப்படுத்தல் ஆகிய துறைகளில் முன்னேற்றங்களை எய்துவதற்கு ஆதரவளிப்பதற்கு மைய இயலுமைப்படுத்தலாளர்களின் தொகுப்பொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் கட்டமைப்பு




நிதியியல் வசதிக்குட்படுத்தலின் தற்போதைய நிலையினை மதிப்பீட்டின் மூலமும் ஒவ்வொரு தூண் தொடர்பான தடைகளையும் வாய்ப்புக்களையும் அடையாளம் கண்டதன் மூலமும் தேவையான கொள்கை முன்னெடுப்புக்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன் உயர்மட்டத்திலான நிதியியல் வசதிகளை எய்துவதற்கேற்ப தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் நடவடிக்கைத் திட்டம் வடிவமைக்கப்பட்டது. நடவடிக்கைத் திட்டமானது, நிறுவன ரீதியான மட்டத்தில்

பொறுப்புக்களைத் தெளிவாக எடுத்துக்காட்டும் விதத்தில் தொடர்ச்சியானதும் கால அட்டவணைபினைக் கொண்டதுமான நடவடிக்கைகளை உள்ளடக்குகிறது.

இலங்கையின் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தினை செயற்படுத்துவது தொடர்பில் நிறுவனங்களின் 04 மட்டங்களைக் கொண்ட ஆளுகைக் கட்டமைப்பொன்று நிறுவப்பட்டது. உயர்மட்டத்தில் காணப்படும் தேசிய சபை தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தும் உபாயத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பொதுவான கொள்கை வழிகாட்டலை வழங்குவதுடன் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் நாளாந்த நடைமுறைப்படுத்தலை மேற்பார்வை செய்வதற்கும் தேசிய சபைக்கு கிரமமாக இறைப்படுத்தலை வழங்குவதற்குமான பொறுப்பு முகாமைத்துவக் குழுவிடவும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை, எதிர்பார்க்கப்பட்ட காலகட்டமைப்பிற்குள் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாய இலக்குகளை அடைந்துகொள்வதற்காக வேறுபட்ட நடைமுறைப்படுத்தல் நிறுவனங்களிடையேயான இணைப்பினையும் கண்காணிப்பினையும் உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு கொள்கை தூணின் கீழுமுள்ள செயற்பாட்டுக் குழுக்கள் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தும் உபாய செயலகத்தில் ஆலோசனை மன்றங்களாக நிறுவப்பட்டன.

தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாய ஆளுகை அமைப்பு



கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு முறைமையின் கீழ் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் தேசிய பொறுப்பேற்றுக் கட்டமைப்பு, அறவிடத்தக்க குறிகாட்டிகளுக்கு மாற்றப்பட்ட நிதியியல் வசதிக்குட்படுத்தலின் முக்கிய குறிக்கோள்களுடன்கூடிய செய்முறைகளினூடாக எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை மிக வெளிப்படையாக விளக்குகிறது.

அனைத்து துறைகளையும் உள்ளடக்குகின்ற நிதியியல் கல்வியை மேம்படுத்துகின்ற அவசியம், ஒட்டுமொத்த செய்முறையில் முன்னுரிமைக்குரிய நடவடிக்கையொன்றாக எடுத்துக்காட்டப்படுகின்றது. நிதியியல் அறிவு மற்றும் இயலாற்றலைக் கட்டியெழுப்புகின்ற கொள்கைகள் துறைகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளிக்கப்படுகின்றமை தொடர்பான ஆர்வலர்கள் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக ஒத்துழைக்கின்றனர். எதிர்கால தலைமுறையினிடையே

நிதியியல் வசதிக்குட்படுத்தலை உறுதிப்படுத்துவதற்கான சரியான நேரத்திலமைந்த காத்திரமான கொள்கைக் கருவியொன்றாக கல்வி அமைச்சு தரம் 6 இலிருந்து 11 வரை கட்டாய மூலமொன்றாக பாடசாலைப் பாடவிதானத்தில் நிதியியல் கல்வியை புகுத்தும் பொருட்டு தொடர்பான ஆர்வலர்களுடன் சேர்ந்து பல வழிமுறைகளை மேற்கொண்டிருக்கிறது.

வயதுவந்தவர்களின் நிதியியல் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை தரப்படுத்தும்பொருட்டு, நிதியியல் கல்வி அறிவு மீதான கல்வி மாதிரிகளும் டிஜிட்டல் கல்வி அறிவும் அபிவிருத்தி செய்யப்பட்டதுடன் பயிற்சியாளர்களின் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டன. மேலும், நாட்டின் நிதியியல் அறிவு மட்டத்தினை மதிப்பிடும் பொருட்டு 2021இல் நாடளாவிய ரீதியில் நிதியியல் அறிவு அளவீடு நடத்தப்பட்டது. அளவீடு மூலமாக திரட்டப்பட்ட தரவுகள் இலங்கையர்களிடையேயான நிதியியல் அறிவின் மட்டத்தினை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும். அளவீடானது நிதியியல் அறிவு, நிதியியல் நடத்தை மற்றும் நிதியியல் மனோபாவம் ஆகிய மூன்று முக்கிய கூறுகளின்கீழ் பன்னாட்டு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நியம நிதியியல் அறிவு புள்ளியிடும்முறைக்கிணங்க வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தனியொரு திசையினை நோக்கி நகர்கின்ற முக்கியத்துவத்தினை பரிசீலனையில் கொண்டு, நிதியியல் அறிவு நிகழ்ச்சித்திட்டங்களையும் நுண்பாக, சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சி ஆதரவு நிகழ்ச்சித்திட்டங்களையும் நடத்துகின்ற அனைத்து ஆர்வலர் நிறுவனங்களுக்குமிடையேயான இணைப்புக்களை மேம்படுத்துவதற்காக இணைப்பு பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. இதற்குமப்பால், முன்மொழியப்பட்டுள்ள நிதியியல் அறிவு மற்றும் இயலாற்றலைக் கட்டியெழுப்புகின்ற வழிகாட்டலானது, நிதியியல் கல்வி மற்றும் நுண்பாக, சிறிய, நடுத்தர தொழில்முயற்சி ஆதரவு நிகழ்ச்சித்திட்டங்களின் அபிவிருத்தி மற்றும் நடைமுறைப்படுத்தலுக்காக உபாய நெறிப்படுத்தல்களையும் கோட்பாடுகளையும் ஏற்படுத்தும்.

இலங்கையில் நிதியியல் வசதிக்குட்படுத்தல் இலக்குகளை எய்துவதற்கு தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயம் எவ்வாறு ஆதரவளிக்கும்

உபாயமானது ஒட்டுமொத்த தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் மட்டத்தினை மேம்படுத்துவதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதுடன், தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தினை நிறைவுசெய்வதன் மூலம் வருமானம், புவியியல்சார் அமைவிடம், வயது, பால் போன்ற சமூக மற்றும் குடித்தொகையியல் மனோபாவங்களுடன் இணைந்த நிதியியல் வசதிக்குட்படுத்தல் மட்டங்களில் காணப்பட்ட சமமற்ற தன்மைகளை குறைத்துவிடுவதனையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

வசதிகளற்ற மற்றும் பின்தங்கிய பிரிவினர் அவர்களது நிதியியலின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை மேம்படுத்துவதற்கு உதவும் நிதியியல் சாதனங்கள் மற்றும் பணிகளின் அணுகும் தன்மையினை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியினை அணுகும் தன்மை அதிகரித்தமையின் காரணமாக, நுண்பாக சிறிய நடுத்தர தொழில்முயற்சிகள் வளர்ச்சியுற்று,

வருமான உருவாக்கம், கூடியளவு முறைசார்ந்த தொழில் உருவாக்க வாய்ப்புக்கள் தொடர்பில் கூடியளவிற்கு உற்பத்தியாக்கம் மிக்கதாகமாயும்.

இதற்குச் சமாந்தரமாக, நன்கு வடிவமைக்கப்பட்ட, இணைக்கப்பட்ட அனைத்தையுமுள்ளடக்கிய நிதியியல் அறிவு முன்னெடுப்புக்கள் சரியான நிதியியல் அறிவு, தேர்ச்சி மற்றும் நிதியியல் வாடிக்கையாளர்களின் நடத்தை என்பனவற்றை விரிவுபடுத்தி, எதிர்கால இலங்கையர்கள் அவர்களது அடிப்படை நிதியியல் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கான இயலாற்றலையும் உறுதிப்படுத்தும். கூடியளவிற்கு நிதியியல் ஆற்றலைக் கொண்ட வலுவூட்டப்பட்ட வாடிக்கையாளர்கள் இறுதியில் திறந்த சந்தை நடவடிக்கைகளை ஊக்குவித்து நிதியியல் பணிகளை மேம்படுத்துவதன் மூலம் நிதியியல் வசதிக்குட்படுத்தலுக்கான நேர்மை மிக்க சுழற்சியொன்றினைத் தோற்றுவிக்கிறது.

தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தினூடாக, நிதியியல் பணி வழங்குவோரின் அனைத்து வகையினரினதும் சந்தை நடத்தைகளை பலப்படுத்துவதற்குப் பொருத்தமான ஒழுங்குமுறைப்படுத்தல் சுழலொன்றினைக் கொண்டிருப்பதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு, மீள வலுப்படுத்தப்படும். வாடிக்கையாளரின் நலனோம்புகைகளுக்காக சிறந்த நடவடிக்கை முறைகள் நிறுவப்படவுள்ள வேளையில், வாடிக்கையாளரின் நம்பிக்கை அதிகரிக்கின்றமையானது நிதியியல் முறைமை உறுதிப்பாட்டின் பரந்த குறிக்கோள்களுக்கும் வசதியளிக்கின்றது.

மறுபுறத்தில், டிஜிட்டல் நிதி சூழலியல் முறைமையில் காணப்படுகின்ற குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கூடியளவிற்கு தூண்டுதலளிக்கும் ஒழுங்குமுறைப்படுத்தல் சுழல் மற்றும் தேவையான டிஜிட்டல் உட்கட்டமைப்பினால் வசதியளிக்கப்பட்டமையின் மூலம் குறைந்த வருமானம் பெறும் தனிப்பட்டவர்களுக்கும் சமூகத்தின் சிறிய தொழில்முயற்சிகளுக்கும் கணிசமான செலவுக் குறைப்பிற்கும் நிதியியல் பணிகளின் ஆற்றல்வாய்ந்த விநியோகத்திற்கும் வசதியளிப்பதன் காரணமாக நிதியியல் வசதிக்குட்படுத்தலுக்கு ஒரு வரமாகக் காணப்படும் என்பதுடன் சந்தைத் தொழிற்பாட்டாளர்கள் கூடியளவு புத்தாக்க நிதியியல் பணிகள் வழங்குவதனையும் இயலுமைப்படுத்தும்.

**உசாத்துணை:**

1. World Bank, Financial Inclusion, Overview: <https://www.worldbank.org/en/topic/financialinclusion/overview#1>
2. How to Measure Financial Inclusion, World Bank (2015): <https://www.worldbank.org/en/topic/financialinclusion/brief/how-to-measure-financialinclusion>
3. The Global Findex Database, World Bank Group (2017): <https://openknowledge.worldbank.org/handle/10986/29510>
4. Central Bank of Sri Lanka (2021)
5. Economics and Statistics Report, Central Bank of Sri Lanka (2021): <https://www.cbsl.gov.lk/en/publications/other-publications/statistical-publications/economic-and-social-statistics-of-sri-lanka/ess-2021>
6. The Standard and Poor's Global Financial Inclusion Survey (2014 – 2015): <https://gfec.org/wp-content/uploads/2016/02/Gallup-country-list-with-score.pdf>
7. National Financial Inclusion Strategy for Sri Lanka (2021-2024): [https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb\\_documents/NFIS\\_%20Summary\\_%20English\\_2.pdf](https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/NFIS_%20Summary_%20English_2.pdf)



தொடர்ந்தும் ஆதரவளித்தது. சந்தைத் தூண்டல் பெறுமதிச் சங்கிலி நிதியிடலை நாட்டிற்குள் நிறுவும் நோக்குடன் இலங்கையில் வேளாண்மைத் துறைக்காக அனைத்தையுமுள்ளடக்கிய பெறுமதிச் சங்கிலி நிகழ்ச்சித்திட்டமொன்றினை அபிவிருத்தி செய்வதற்கு இடைவெளிகளையும் வாய்ப்புக்களையும் அடையாளம் காண்பதற்கான முன்னோடிச் செயற்றிட்டமாக உள்நாட்டு வேளாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்று மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும், நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி அரிசி ஆலைச் சொந்தக்காரர்களுக்கும் இலங்கையிலுள்ள இறால் பண்ணைகளை செறிவுபடுத்துவதற்காகவும் கொடுகடன் உத்தரவாதங்களை அறிமுகப்படுத்தி, நடைமுறைப்படுத்துவதற்காகவும் வட்டி உதவுதொகைத் திட்டங்களுக்காகவும் தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. பாற்பண்ணைத் தொழிலை உயர்த்துவதற்காகவும் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை அபிவிருத்தி செய்வதற்காகவும் 2021இல் கொடுகடன் உத்தரவாதம் மற்றும் வட்டி உதவுதொகைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கைக்கான தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயமொன்றினை அபிவிருத்தி செய்து நடைமுறைப்படுத்துவது அண்மைய கடந்தகாலத்தில் நீடித்துநிலைத்திருக்கும் அபிவிருத்தி இலக்குகளை எய்துவதற்கு நாட்டின் கவனம் செலுத்தப்படவேண்டிய முக்கிய துறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மத்திய வங்கி இலங்கையின் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தினை 2021 மாச்சில் வெற்றிகரமாக ஆரம்பித்ததுடன், நாடு முழுவதும் நிதியியல் வசதிக்குட்படுத்தலை அடையாளம் காணவும், மேம்படுத்தவும் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தினைத் தொழிற்படுத்தும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் அனைத்து கொள்கை தூண்களிடையேயான முன்னுரிமை நடவடிக்கையொன்றாக நிதியியல் கல்வியை மேம்படுத்துவதற்கான தேவையினை அங்கீகரிக்கின்ற விதத்தில் நாடளாவிய நிதியியல் அறிவு அளவீடொன்று 2021இல் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்ட வேளையில் தரம் 6 இலிருந்து தரம் 11 வரையான மாணவர்களுக்கு நிதியியல் கல்வியை பாடசாலைப் பாடவிதானத்திற்குள் கட்டாயப்பாடமொன்றாக இணைத்துக்கொள்வதற்காக மாதிரிகளும் கல்வியியல் மூலப் பொருட்களும் மத்திய வங்கியினதும் ஏனைய தொடர்பான ஆர்வலர்களினதும் ஒத்துழைப்புடன் கல்வி அமைச்சினால் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட முக்கிய துறைகளிலொன்றான நிதியியல் அறிவினை நாட்டு மக்களிடையே உயர்த்துவதற்கான முக்கிய வகிபாகம் மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித்

திணைக்களத்தினால் ஆற்றப்படவேண்டியிருக்கிறது. நாடு முழுவதும் நிதியியல் அறிவினை உயர்த்தும் குறிக்கோளுடன் பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் மத்திய வங்கியின் 6 பிரதேச அலுவலகங்களின் ஆதரவுடன் இவ்வாண்டுப்பகுதியில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களையும் முன்னெடுத்தது. இதற்கமைய, 08 பயிற்றுவிப்பாளர் பயிற்சி கலந்துரையாடல், 17 வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிநிரல்கள், 07 அறிவினைப்பகிர்ந்து கொள்கின்ற நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் 330 இற்கு மேற்பட்ட நிதியியல் அறிவு, தொழில்முயற்சியாண்மை மற்றும் தேர்ச்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் 2021இல் நடத்தப்பட்டன. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக பரவலாகக் காணப்பட்ட நிச்சயமற்ற தன்மைகளுடன் இணைந்து காணப்பட்ட தடைகளுக்கு மத்தியிலும் புதிதாக உருவாக்கப்பட்ட இணையவழிசார்ந்த பயிற்சியளித்தல் மற்றும் விழிப்புணர்வுச் சாதனங்களைப் பயன்படுத்தி இணையவழி நிகழ்ச்சித்திட்டங்களாக பல நிகழ்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

## 8.6 நிதியியல் உட்கட்டமைப்பு

### கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் முறைமைகள்

2021இல் காணப்பட்ட கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று தொடர்பான சவால்கள் பலவற்றிற்கு மத்தியிலும் மத்திய வங்கி நாட்டின் தடங்கலற்ற கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுப் பணிகளை உறுதிப்படுத்தியதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் வசதியளித்தது. வினைத்திறன் மிக்கதும் பாதுகாப்பானதுமான

அட்டவணை 8.21

கொடுப்பனவு முறைமைகளின் ஊடான கொடுக்கல்வங்கல்கள்

கொடுப்பனவு முறைமை	2020 (அ)		2021 (ஆ)	
	தொகை ('000)	பெறுமதி (ரூ.பில்.)	தொகை ('000)	பெறுமதி (ரூ.பில்.)
<b>பாரிய பெறுமதி கொடுப்பனவு முறைமைகள்</b>				
அதேநேர மொத்த கொடுப்பனவு முறைமை	397	150,051	450	294,602
<b>சில்லறை பெறுமதி கொடுப்பனவு முறைமைகள்</b>				
பிரதான காசோலை தீர்ப்பனவு முறைமை	33,631	7,491	33,021	8,311
இலங்கை வங்கிகளுக்கு கிடையிலான கொடுப்பனவு முறைமை	36,830	2,257	41,868	2,862
கொடுகடன் அட்டைகள்	44,692	222	50,689	283
படுகடன் அட்டைகள்	75,094	210	108,040	316
இணைய வங்கித்தொழில்	57,861	4,442	135,387	6,470
தொலைபேசி வங்கித்தொழில்	26,701	485	27,897	538
தபால் சாதனங்கள்	646	5	596	5
<b>மொத்தம்</b>	<b>275,852</b>	<b>165,163</b>	<b>397,948</b>	<b>313,387</b>
ஐ.அமெ.டொலர் காசோலை தீர்ப்பனவு முறைமை	32	48	28	51

(அ) திருத்தப்பட்டது  
(ஆ) தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

சிறப்புக்குறிப்பு 11

நிதியியல் தொழில்நுட்பத்தின் எழுச்சி: வங்கித்தொழில் மேற்பார்வைகளுக்கான முன்னோக்கிய பயணம்

**அறிமுகம்**

வங்கித்தொழிலானது கணிமையப்படுத்தப்பட்ட வங்கித்தொழில் முறைமையிலிருந்து தன்னியக்க கூற்று பொறிகளுக்கும் இணையவழி வங்கித்தொழில் முறைமைகளுக்கும் பல தசாப்தங்களாக தொழில்நுட்பத்துடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளது. தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்ச்சியாக செயற்திறனை அதிகரித்து, இடைநிலைச் செலவுகளைக் குறைத்து இலாபத்தன்மையை அதிகரிப்பதற்கு வங்கிகளை இயலச்செய்தது. இலாபத்தன்மையை அதிகரிக்கும் நோக்குடன் வங்கிகளால் பயன்படுத்தப்படுகின்ற தொழில்நுட்பத்தின் இந்தீவிர பயன்பாடு நவீன நிதியியல் தொழில்நுட்பத் தொழிற்துறைக்கு மேம்பாட்டினை வழங்கி, புதிய வியாபார வழிமுறையொன்றாக தொழில்நுட்ப முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பின்டெக் அல்லது நிதியியல் தொழில்நுட்பம் என பொதுவாக அறியப்படுகின்ற இத்தொழில்நுட்பம் கடந்த தசாப்தக் காலப்பகுதியில் துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளதுடன் தற்காலத்தில் மரபுரீதியான வங்கித்தொழில் வியாபார மாதிரிகளிலும் மரபுரீதியான வங்கித்தொழில் மேற்பார்வை முறையியல்களிலும் சவால்களைத் தோற்றுவிக்கின்றது.

அதிகரித்த செயற்திறன்களுக்கு மேலதிகமாக, நிதியியல் தொழில்நுட்பத்தினால் இயலச்செய்யப்படுகின்ற உற்பத்திகள் மற்றும் பணிகள் மரபுசாரா வழிமுறைகளினூடாக மரபுசார் நிதியியல்ச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அல்லது வங்கிகளை அணுக இயலாத வங்கிச் சேவையை முழுமையாக பெற்றுக்கொள்ள இயலாத மற்றும் பகுதியளவில் வங்கிச்சேவையைப் பெற்றுக்கொள்கின்ற சனத்தொகைக்கான வாய்ப்புக்களையும் நிதியியல் தொழில்நுட்பம் வழங்குகின்றது. இதற்கு நிதியியல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட வங்கித்தொழில் பணிகளை வழங்குகின்ற முதன்மை ஊடகமான திறன் கையடக்கத் தொலைபேசிகளின் பயன்பாடும் வசதிசூழ்ந்த சனத்தொகையினர் மத்தியிலும் செல்லிடத் தொலைபேசியின் ஊடுருவல் சார்பளவில் உயர்வாகக் காணப்படுகின்றமையும் காரணமாகும். ஆகவே, நிதியியல் தொழில்நுட்பமானது வங்கித்தொழில் வியாபாரங்களில் உயர்வான போட்டித்தன்மைக்கும், அதிகரித்த செயற்திறனிற்கும், அத்துடன் குறைந்த இடையீட்டு கிரயங்களுக்குமான வாய்ப்பினை வழங்குகின்றது என்பதற்குச் சான்றாகும். எவ்வாறாயினும், மரபுசார் வங்கிகளின் பகுதியொன்றான தன்னிறைவு வங்கித்தொழில் வாடிக்கையாளர்களின் வினைத்திறனை துரிதப்படுத்துகின்றமையின் விளைவாக வளர்ந்துவரும் நிதியியல் தொழில்நுட்பத்தினால் தூண்டப்படுகின்ற நிறுவனங்கள் தமது வியாபாரத்தைத் துரிதமாக இழப்பதாக பார்க்கின்றன.

நிதியியல் தொழில்நுட்பத்தின் துரிதமான தோற்றமானது தொழில்நுட்பம், தரவு ஆளுகை, மற்றும் சந்தை நடத்தை என்பவற்றுடன் தொடர்புடைய சாத்தியமான புதிய இடர்நேர்வுகளுக்கு வழிவகுத்திருக்கின்றது. இது, வங்கித்தொழில் துறையினால் நிதியியல் தொழில்நுட்பத்தின் பின்பற்றலுக்கு ஆதரவளிக்கின்ற மேற்பார்வை அணுகுமுறைக்கான தேவைப்பாட்டினை தோற்றுவிக்கின்றது. அத்தகைய அணுகுமுறையானது புத்தாக்கத்தையும் போட்டித்தன்மையையும் அதிகரிக்கின்ற அதேவேளையில், பாவனையாளர்களைப் பாதுகாப்பதற்கு

பொருத்தமான இடர்நேர்வுகளை வலியுறுத்துவதற்கும் தேவைப்படுத்தப்படுகின்றன.

**மரபுசார் வங்கித்தொழிலில் செல்வாக்கு செலுத்தவுள்ள நிதியியல் தொழில்நுட்பத்தின் புத்தாக்கங்கள்**

பல நிதியியல் தொழில்நுட்ப புத்தாக்கங்கள் காணப்பட்டபோதிலும், சில புத்தாக்கங்கள் மரபுசார் வங்கித்தொழில் முறைகளில் குறிப்பிடத்தக்களவான தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன. திறந்த வங்கித்தொழில், மெய்நிகர் வங்கித்தொழில், மற்றும் இலத்திரனியல் நாணயங்கள் என்பன மரபுசார் வங்கித்தொழில் மேற்கொள்ளப்படுகின்ற நடைமுறையில் குறிப்பிடத் தக்களவிலான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாட்டினைக் கொண்டிருக்கின்ற அத்தகைய நிதியியல் தொழில்நுட்பத்தின் மூன்று புத்தாக்கங்களாகும். இவை கீழே விபரமாக விபரிக்கப்படுகின்றன:

**மெய்நிகர் வங்கித்தொழில்**

வங்கியொன்று பெளதீக ரீதியான தலையீட்டின் தேவைப்பாடின்றி முற்றுமுழுதாக இலத்திரனியல் வழிகளினூடாக வாடிக்கையாளர்களுக்கு அதன் சேவைகளை வழங்குமாயின் அவ்வங்கி மெய்நிகர் வங்கி எனக் கருதப்படுகின்றது. இது பெளதீக இட அமைவினையும் அலுவல்களுக்கான தேவைப்பாட்டினையும் மட்டுப்படுத்துவதன் காரணமாக கணிசமானளவான கிரய சேமிப்புக்களுக்கு வழிவகுக்கின்றது. இத்தகைய கவர்ச்சிகரமான கிரய சேமிப்பின் காரணமாக தற்போது தொழிற்பாட்டிலிருக்கின்ற மற்றும் புதிய வங்கிகள் மெய்நிகர் வங்கி வாடிக்கையாளர்கள் தூண்டப்படுகின்றனர். மெய்நிகர் வங்கி வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைக்குச் சமூகமளிக்காது செல்லிடச் செயலி அல்லது இணையவழி வங்கித்தொழில் ஊடாக நிதிகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு வைப்புக்களை மேற்கொள்வதற்கு கணக்கினைத் திறப்பதனூடாக அனைத்து வங்கித்தொழில் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இயலும். பெரும்பாலும் மாற்றமின்றி காணப்படுகின்ற மெய்நிகர் வங்கித்தொழிலின் ஊடாக வழங்கப்படுகின்ற வங்கித்தொழில் சேவைகளுக்கான தீர்மானம் மேற்கொள்ளல் மற்றும் செயன்முறைத் தொழிற்பாடுகளின் காரணமாக, ஏனைய நிதியியல் தொழில்நுட்ப வியாபாரங்களினால் வழங்கப்படுகின்ற தோற்றம்பெறும் நிதியியல் தொழில்நுட்பத்தினால் செயற்படுத்தப்படுகின்ற வங்கிகள் மற்றும் பணிகளின் சலாவகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு மரபுரீதியான வங்கிகளுக்கு மிகவும் வசதியான வழிமுறைகளிலொன்றாகவும் மெய்நிகர் வங்கித்தொழில் அமையவுள்ளது.

**திறந்த வங்கித்தொழில்**

திறந்த வங்கித்தொழிலானது பிரயோக செயல்நிரலாக்க இடைமுகங்களைப் பயன்படுத்தி வங்கியில் வாடிக்கையாளர் தரவுகளை அணுகுவதற்கு அனுமதிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினர்களை அனுமதிக்கின்றது. இது, வேறுப்பட்ட நிதியியல் நிறுவனங்களிலிருந்து வங்கித்தொழில் தரவுகளை அணுகுவதற்கும் பலதரப்பட்ட வங்கிகளைப் பயன்படுத்தி கொடுக்கல்வாங்கல்களை இலகுவாக மேற்கொள்வதற்கும் அனுமதிக்கின்ற செல்லிடப் பிரயோகங்கள் போன்ற பல்வேறு தீர்வுகளை பாவனையாளர்களுக்கு



முன்வைப்பதற்கு மூன்றாந்தரப்பு நிதியியல் தொழில்நுட்ப வழங்குநர்களுக்கு இயலுமைப்படுத்துகின்றது. திறந்த வங்கித்தொழிலுக்கு இயலுமைப்படுத்தப்பட்டுள்ள வங்கியொன்று மரபுரீதியான நிறுவனமொன்றிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றத்தை தோற்றுவிக்கலாம். வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய மரபுரீதியான வங்கியால் ஆரம்பத்தில் வழங்க இயலாதுபோன மரபுரீதியாகவும் துல்லியமாகவும் வடிவமைக்கப்பட்ட நிதியியல் பணிகளின் அங்குலங்களைப் பெற்றுத்தருவதற்கு வாப்பினை வழங்குகின்ற திறந்த வங்கித்தொழிலானது வாடிக்கையாளர்கள் தமது தரவுகளை கட்டுப்படுத்துவதற்கு அனுமதிக்கின்றது. அதற்கிணங்க, தனிப்பட்ட வாடிக்கையாளர்களும் வியாபாரங்களும் திறந்த வங்கித்தொழிலுடன் தமது ந்திகளை அதிக செயற்திறனுடன் முகமைச்செய்வதற்கு இயலுமையிருக்கும். அதிலும் குறிப்பாக, திறந்த வங்கித்தொழிலானது வங்கிகளினால் எவ்வாறு நிதியியல் பணிகள் வழங்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தி மறுசீரமைப்பதற்கு அனுமதித்து நிதியியல் தொழில்நுட்பத் தொழிற்துறையில் புத்தாக்கங்களுக்கு வசதியளிக்கின்றது.

### ஒன்றுக்கொன்று ஒப்பான கடன்வழங்கல் தளம்

ஒன்றுக்கொன்று ஒப்பான கடன்வழங்கலானது தோற்றம்பெற்றுவரும் நிதியியல் தொழில்நுட்ப வியாபாரங்கள் பெரும்பாலும் மாபுரீதியான வங்கித்தொழில் மாதிரியின் மீது உயர்ந்தளவிலான நேரடிப் பாதிப்பினைக் கொண்டுள்ளன. ஒன்றுக்கொன்று ஒப்பான கடன்வழங்கல் தளங்கள் கடன்வழங்குநர்கள் மற்றும் கடன்பெறுநர்களை நேரடியாகத் தொடர்புப்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளதுடன் இதனால் நிதியியல் இடையீட்டுக் கிரயம் சடுதியாக குறைக்கப்படுகின்றது. ஒன்றுக்கொன்று ஒப்பான கடன்வழங்கல் தளங்கள் வங்கிக் கடன்வழங்கல் அணுகல் வசதியினைக் கொண்டிராத, வங்கிச்சேவைகளைப் பெறாத அத்துடன் குறைவான வங்கிச் சேவைகளைப் பெறுகின்ற வாடிக்கையாளர்களுக்கான மாற்று நிதியிடல் மூலமொன்றாக ஆரம்பத்தில் தோற்றம்பெற்றது. எவ்வாறாயினும், ஒன்றுக்கொன்று ஒப்பான கடன்வழங்கலானது அதன் கிரய செயற்திறனின் காரணமாக மரபுரீதியான வங்கிகளின் வழக்கமான வாடிக்கையாளர்களையும் தற்போது கவர்கின்றது. மூலதன போதுமாந்தன்மை அல்லது திரவத்தன்மை தேவைப்பாடு அத்துடன் ஒன்றுக்கொன்று ஒப்பான கடன்வழங்கல் நடவடிக்கைகளுக்கான வைப்புக் காப்புறுதி போன்ற பாதுகாப்பு வலை வழிமுறைகள் போன்றவற்றுக்கான சாத்தியமான வழிமுறைகள் இல்லாமையைக் கருத்திற்கொண்டு, ஒன்றுக்கொன்று ஒப்பான கடன்வழங்கல் தளங்களுக்கு வங்கித்தொழில் வாடிக்கையாளர்களின் நடுத்தரகால பெயர்வும் வங்கித்தொழில் மேற்பார்வைகளுக்கான நிதியியல் உறுதிப்பாட்டு கரிசனைகளாக அமையவுள்ளன.

### இலத்திரனியல் நாணயங்கள்

இலத்திரனியல் நாணயங்களின் தோற்றம் அநேகமாக மரபுரீதியான நாணய மற்றும் வங்கித்தொழில் முறைமைகளினால் முகங்கொடுக்கப்படுகின்ற பாரியளவான நிதியியல் தொழில்நுட்பத் தூண்டுதல் சவாலாகும். பொதுமக்களால் மேற்கொள்ளப்படுகின்ற வங்கித்தொழில் மற்றும் நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் பெரும்பாலும் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டுள்ளமையின் காரணமாக மறைகுறி நாணயங்கள் அத்துடன் மத்திய வங்கியின்

இலத்திரனியல் நாணயங்கள் போன்ற இவ்விரு வகையான இலத்திரனியல் நாணயங்களும் இன்றியமையாதவையாக மாற்றமடைந்துள்ளன. மறைகுறி நாணயங்களானது குறியாக்கவியலினால் பாதுகாக்கப்பட்டு பாரிய பரவலாக்கப்பட்ட கணினி வலையமைப்புக்களைப் பயன்படுத்துகின்ற பகிரப்பட்ட பேரேடுகளான தொடரேட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொழிற்படுகின்ற இலத்திரனியல் சொத்தொன்றாகும். மறைகுறி நாணயங்கள் மத்திய வங்கி போன்ற எந்தவொரு மத்திய அதிகார சபையினாலும் வெளியிடப்படுவதில்லை. இது, மறைகுறி நாணயங்கள் அரசாங்க தலையீடுகளினால் பாதிக்கப்படுவதை குறைப்பதன் மூலம் மத்திய வங்கியின் நாணயக் கொள்கையின் விளைத்திறனில் சாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. மாறாக, மத்திய வங்கியின் இலத்திரனியல் நாணயங்கள் நாட்டினுடைய நாணய அதிகார சபையினால் வெளியிடப்படுமென்பதுடன் நாட்டினுடைய உத்தியோகபூர்வ நாணயத்தின் இலத்திரனியல் சான்றாகவும் தொழிற்படவுள்ளது. நாட்டினுடைய நாணய அதிகார சபையினால் மத்திய வங்கியின் இலத்திரனியல் நாணயங்கள் வெளியிடப்படுவதன் காரணமாக அவை அரசாங்கத்தினால் முழுமையாக ஆதரவளிக்கப்பட்டு நாணய அதிகார சபை வழங்கலின் முழுமையான கொள்கை நிதியியல் தொழில்நுட்பத்தைக் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படவுள்ளது.

நிதியியல் தொழில்நுட்பத்தை நோக்கிய ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை அணுமுறை என்னவாக இருத்தல் வேண்டும்?

வங்கிகளின் பின்பற்றுகைக்கு நிதியியல் தொழில்நுட்பத்தை வசதிப்படுத்துகின்ற போது திறந்த மற்றும் எச்சரிக்கையான ஒழுங்குமுறைப்படுத்தல் அணுமுறையைப் பின்பற்றுவதற்கான தேவைப்பாடு

நிதியியல் தொழில்நுட்பத்தின் துரிதமான வளர்ச்சியானது புதிய இடர்நேர்வுகளை உள்வாங்குவதற்கு மேற்பார்வை மட்டுப்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான தேவைப்பாடு தற்போதுள்ள ஒழுங்குவிதிகள் இலத்திரனியல் நிதியியல் பணிகளின் புதிய வகைகளுக்கு போதுமானதாகவுள்ளனவர் அத்துடன் நிதியியல் தொழில்நுட்ப வியாபாரங்களுக்கு நிதியியல் தொழில்நுட்பத்தின் புத்தாக்கங்கள் மற்றும் வெளிப்படுத்துகைகளின் காரணமாக வங்கிகளினால் முகங்கொடுக்கப்படுகின்ற இடர்நேர்வுகளை எவ்வாறு அடையாளப்படுத்தி கண்காணித்து தணிப்பது போன்ற கேள்விகளை வங்கித்தொழில் மேற்பார்வைகளை நோக்கி எழுப்புகின்றது.

மேலும், நிதியில் தொழில்நுட்பத்தினால் செயற்படுத்தப்படுகின்ற பொருட்களும் சேவைகளும் பல்வேறு தகவல் முறைமைகளிலும் இணையத்துடன் இணைக்கப்பட்ட தரவுகளிலும் சார்ந்துள்ளன. ஆகவே, நிதியியல் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்புடன் தொடர்புடைய இடர்நேர்வுகள் என்பன நன்கு விளங்கிக்கொள்ளப்பட்டு முன்மதியுடன் முகமைப்படுத்தப்படுதல் வேண்டும்.

எவ்வாறாயினும், மிகையான ஒழுங்குவிதிகளும் மேற்பார்வைகளும் புத்தாக்கங்களை மட்டுப்படுத்தி வங்கிகளை போட்டித்தன்மை தொடர்பில் பிரதிகூலமான இடத்தில் நிலைநிறுத்துகின்ற

அதேவேளையில், பாவனையாளர்களை ஊக்கமிழக்கவும் செய்கின்றது. ஆகவே, வங்கித்தொழில் மேற்பார்வையாளர்கள் இடர்நேர்வுகளையும் நன்மைகளையும் அவதானமாக மதிப்பீடுசெய்வதுடன் தேவையான புத்தாக்கங்களுக்கு இடையூறாக இருப்பதனையும் தவிர்த்தல் வேண்டும்.

நிதியியல் தொழில்நுட்பத்தின் பொருட்கள் மற்றும் சேவைகளின் மேற்பார்வையின் போது வங்கித்தொழில் மேற்பார்வைகளினால் கைக்கொள்ளப்படுகின்ற இரண்டு தீவிர மேற்பார்வை அணுகுமுறைகள் காணப்படுகின்றன. முதலாவது இயல்பான போக்கு அணுகுமுறையாகும். இங்கு, வங்கித்தொழில் முறைமைத் தோற்றத்திற்கான தீவிர இடர்நேர்வுகளின் எல்லைப்புள்ளிவரை மேற்பார்வையின் தலையீடின்றி புத்தாக்கங்கள் அனுமதிக்கப்படுகின்றது. இரண்டாவது தீவிர அணுகுமுறையானது புத்தாக்கங்களை மட்டுப்படுத்துகின்ற ஒழுங்குவிதிகளின் அமுல்படுத்தலின் மூலமாக மேற்பார்வைகளினால் விரும்பத்தக்க பொருட்களுக்கும் சேவைகளுக்கும் மாத்திரம் புத்தாக்கங்களை மட்டுப்படுத்துகின்றது.

### மேற்பார்வைத் தொழில்நுட்பத்துடன் பயணிப்பதற்கான மேற்பார்வையாளர்களின் தேவைப்பாடு

பாவனையாளர்களினதும் வங்கிகளினதும் நன்மைக்காக நிதியியல் தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பயன்படுத்துகின்ற அதேவேளையில், வங்கித்தொழில் முறைமையின் உறுதிப்பாட்டைப் பேணுதல் வங்கித்தொழில் மேற்பார்வைகளின் பொறுப்பாகும். மரபுரீதியான வங்கித்தொழில் வழிமுறைகளினால் தோற்றுவிக்கப்படுகின்ற இடர்நேர்வுகளை வெளிப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கின்ற தற்போதுள்ள மேற்பார்வைக் கொள்கைகள், நுட்பங்கள், மற்றும் மூலவளங்கள் என்பன நிதியியல் தொழில்நுட்பத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இடர்நேர்வுகளை எடுத்துரைப்பதற்கு பற்றாக்குறையாக அமையமுடியும். மேலும், வங்கித்தொழில் மேற்பார்வையின் வளங்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டளவில் காணப்படுகின்றன. ஆகவே, செயற்றிறானான மேற்பார்வைக்கு இயலச்செய்கின்ற மேற்பார்வை நடைமுறைகளின் பின்பற்றுகையானது மட்டுப்படுத்தப்பட்ட வளங்களின் பயன்பாடு மற்றும் நிதியியல் நிறுவனங்களின் இடர்நேர்வு அத்துடன் உறுதித்தன்மை மீதான அவதானத்துடன் இன்றியமையாததாக மாறியுள்ளது. இக் காரணிகள் மேற்பார்வை தொழில்நுட்பமாக அல்லது சுப்டெக் என பெரும்பாலும் அறியப்படுகின்ற புதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட மேற்பார்வை அணுகுமுறைகளின் வங்கி மேற்பார்வை அபிவிருத்திக்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் வேண்டப்பட்டிருக்கின்றன. வங்கித்தொழில் மேற்பார்வைகளின் மேற்பார்வை தொழில்நுட்பத்தின் பின்பற்றலானது வங்கிகள் எவ்வாறு மேற்பார்வைச் செய்யப்படுகின்றன என்பது தொடர்பில் ஆழமான தாக்கத்தினை ஏற்படுத்தவிருக்கின்றது.

இந்தக் காரணிகள், தொழில்நுட்ப மேற்பார்வை எனப் பரவலாகக் குறிப்பிடப்படும் புதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட மேற்பார்வை அணுகுமுறைகளை மேற்பார்வையாளர்கள் உருவாக்கி நடைமுறைக்கிடவேண்டும் எனத் தேவைப்படுத்துகிறது. வங்கி மேற்பார்வையாளர்கள் தொழில்நுட்ப மேற்பார்வையைக் கைக்கொள்வது வங்கி மேற்பார்வையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

### வங்கித்தொழில் மேற்பார்வைகளுக்கான மேற்பார்வைத் தொழில்நுட்ப இயலளவுகளின் முக்கியத்துவம்

அதிநவீன மேற்பார்வை தகவல் முறைமைகள், உயர்தர தரவுப் பகுப்பாய்வு இயலளவுகள், மற்றும் பொருத்தமான கட்டமைக்கப்படாத தரவு மூலங்களிலிருந்து அறிவாற்றலைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு என்பன எந்தவொரு நவீன வங்கித்தொழில் மேற்பார்வைக்கும் தேவைப்படுகின்ற முக்கிய சில மேற்பார்வைத் தொழில்நுட்ப இயலளவுகளாகும்.

இவை கீழ்வருமாறு விபரிக்கப்படுகின்றன:

#### மேற்பார்வைத் தகவல் முறைமை

மேற்பார்வை தகவல் முறைமையானது வங்கிகள் மற்றும் ஏனைய நிதியியல் நிறுவனங்களினால் அறிக்கையிடப்படுகின்ற தகவல்களின் சேகரிப்பு, மதிப்பீடு, மற்றும் பகுப்பாய்வு என்பவற்றுக்கு வசதியளிக்கின்ற தகவல் முறைமையாகும். தரவுகளைச் சமர்ப்பிப்பதற்கு வங்கிகளுக்கான தொழிற்பாடு அல்லது தரவுகளைச் சீர்ப்படுத்துவதற்கான மேற்பார்வை களஞ்சியப்படுத்துவதற்கும் முகாமைப்படுத்துவதற்கும் ஆவணங்களையும் தரவுகளையும் பாதுகாப்பதற்கான வசதிகளுடன் கூடிய தரவுக் காப்பகம் வங்கித்தொழில் மேற்பார்வைக்குள் வேறுபட்ட குழுக்களினால் தரவு விசாரணைகளையும் பகுப்பாய்வுகளையும் இயலுமைப்படுத்துவதற்கான சிறு தரவுத்தளங்கள் அல்லது தரவுச்சந்தை மற்றும் மேற்பார்வை நுண்ணறிவின் உருவாக்கத்தை இயலுமைப்படுத்துகின்ற தரவுப் பகுப்பாய்வுகள் மற்றும் வியாபார உள்வழிதல் கருவிகள் என்பவற்றை அத்தகைய பண்புகள் உள்ளடக்குகின்றன.

#### துல்லியமானதும் உரிய நேரத்தில் விரைவான எச்சரிக்கை சமிக்ஞைகளையும் வழங்குவதற்கான மேம்படுத்தப்பட்ட தரவுப் பகுப்பாய்வு இயலளவுகள்

மேற்பார்வை தகவல் முறைமையுடன் கூடிய முன்னேற்றமான தரவுப் பகுப்பாய்வு இயலளவுகளை அமுல்படுத்துவதன் மூலம் வங்கி மேற்பார்வை அளப்பரியப் பயனைப் பெறவிருக்கின்றது. இது, விசாரணை, பகுப்பாய்வு, மற்றும் தரவுகளின் காட்சிப்படுத்தல் என்பவற்றுக்கான இயலுமைகளை உள்ளடக்கவுள்ளது. பகுப்பாய்வுத் தளமானது வங்கி மேற்பார்வைகளின் தரப்படுத்தப்பட்ட மற்றும் அவ்வப்போதான தரவு பகுப்பாய்வுத் தேவைப்பாடுகள் இரண்டினதும் பாதுகாப்பான கணிப்பீட்டிற்கு வசதிப்படுத்தும்.

அனைத்தையுமுள்ளடக்கிய தரவுப் பகுப்பாய்வுத் தளமானது வங்கிகள், கொடுகடன் பணியகத்திடமிருந்தான நுணுக்கமானத் தரவுகள் மற்றும் வெளியக தரவுச் சேமிப்பகங்கள் அத்துடன் பேரண்டப்பொருளாதார எதிர்வுகூறல்கள் மூலமாக சமர்ப்பிக்கப்படுகின்ற கட்டமைக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி எதிர்கூறல் பகுப்பாய்வு மாதிரிகளினூடாக பல்வேறு இடர்நேர்வு வகைகள், வங்கிகள் மற்றும் வங்கிகளின் கொத்தணிகளுக்கான முட்கூட்டிய எச்சரிக்கைகளின் உருவாக்கத்திற்கு இயலச்செய்யும். அத்தகைய தளமானது பேரண்டப்பொருளாதார எதிர்வுகூறல்கள் மற்றும் நிறுவன ரீதியான போக்குகள் என்பவற்றிற்கமைவாக அவ்வப்போதான முட்கூட்டிய எச்சரிக்கை அழுத்தப் பரீட்சிப்புக்களை மேற்கொள்வதற்கு வங்கித்தொழில் மேற்பார்வைகளுக்கும் இயலச்செய்யும்.

**பொதுவான மற்றும் தனிப்பட்ட கட்டமைக்கப்படாத தரவுகளிலிருந்து மேற்பார்வை நுண்ணறிவின் உருவாக்கத்திற்கான செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு**

முழுமையாக விருத்திசெய்யப்பட்ட தரவுப் பகுப்பாய்வுகளின் இயலாமைகள் மரபுசார் புள்ளிவிபரக் கருவிகளையும் அதேபோன்று தோற்றம்பெற்றுவுள்ள செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக்கொண்ட தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்படாத தரவுகள் இரண்டினதும் பகுப்பாய்வின்மீதும் விபரிப்பின்மீதும் மேற்கொள்வதற்கு வங்கித்தொழில் மேற்பார்வைக்கு இயலச்செய்தல் வேண்டும். அதற்கிணங்க, பொதுவான மற்றும் தனிப்பட்ட கட்டமைக்கப்படாத தரவுகளிலிருந்து மேற்பார்வை நுண்ணறிதலை உருவாக்குவதற்கு வங்கித்தொழில் மேற்பார்வைகளின் செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக்கொண்ட தொழில்நுட்பங்களின் பயன்பாடானது, கட்டமைக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலமைந்த பகுப்பாய்வுகளையும் வங்கித் தரமிடல்கள் மற்றும் முட்கூட்டிய எச்சரிக்கை கணக்கிடல்கள் உள்ளடங்கலாக தரவுப் பகுப்பாய்வுகள் தளம் தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள கணக்கிடல்களையும் மேம்படுத்துவதற்கு பல்வேறுபட்ட கட்டமைக்கப்படாத (உரை அடிப்படையிலமைந்த) தரவு மூலங்களிலிருந்து அறிவாற்றலைப் பெற்றுக்கொள்வதற்கு அவதானம் செலுத்தவுள்ளது.

**இலங்கை மத்திய வங்கியினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள புத்தாக்கங்கள்**

இலங்கை மத்திய வங்கி நிதியியல் தொழில்நுட்பத்தை வசதிப்படுத்துவதற்கும் முக்கிய இடநேர்வுகளை எடுத்துரைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இவற்றுள் சில புத்தாக்கங்கள் கீழே விபரிக்கப்பட்டுள்ளன.

**தொழில்நுட்ப இடநேர்வு முகாமைத்துவம் மற்றும் தாக்குபிடிக்கும்தன்மை தொடர்பான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பு**

2021இல் இலங்கை மத்திய வங்கியானது உரிமம்பெற்ற வங்கிகளுக்கான குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளின் பகுதியொன்றாக தொழில்நுட்ப இடநேர்வு முகாமைத்துவம் மற்றும் தாக்குபிடிக்கும்தன்மை தொடர்பான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது. மேம்படுத்தப்பட்ட தகவல் பாதுகாப்பு, முறைமை கிடைப்பளவு மற்றும் முக்கியமான தகவல் முறைமைகளுக்கான தாக்குபிடிக்கும்தன்மை தேவைப்பாடுகள், உணர்திறமான தரவுகளுக்கான மேம்படுத்தப்பட்ட தகவல் பாதுகாப்புத் தேவைப்பாடுகள், மற்றும் உள்ளநாட்டில் முறையியல் ரீதியான முக்கிய வங்கிகளுக்கான உயரிய இடநேர்வு முகாமைத்துவ வழிமுறைகள் என்பன கட்டமைப்பின் முக்கிய பண்புகளாகும்.

ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பின் கூறுகள் தொழில்நுட்ப இடநேர்வு முகாமைத்துவத்திற்கான ஆளுகைக் கட்டமைப்புடன் தொடர்புடைய தேவைப்பாடுகள், தகவல் பாதுகாப்பு, தகவல் முறைமைக் கிடைப்பளவு மற்றும் அனர்த்த மீட்சி, அலுவலர் திறன்கள், சர்வதேச தரங்களுக்கமைவான இணங்குவிப்பு, மற்றும் க்லவுட் கணினிப்படுத்தல் உள்ளடங்கலாக மூன்றாந்தரப்பினர் உட்கட்டமைப்பின் பயன்பாடு என்பவற்றை உள்ளடக்குகின்றது.

**உங்கள் வாடிக்கையாளரை அறிந்துக்கொள்ளுங்கள் தரவுப் பகிர்வு தொடர்பான சாத்தியப்பாட்டு எண்ணக்கரு**

2021இல், இலங்கை மத்திய வங்கியானது பேரேட்டுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலமைந்த பகிரப்பட்ட உங்கள் வாடிக்கையாளரை அறிந்துக்கொள்ளுங்கள் சாத்தியப்பாட்டு எண்ணக்கருத் தீர்வினை உருவாக்கி பரிட்சிக்கும் செயன்முறையையும் நிறைவுசெய்திருந்தது. வாடிக்கையாளர் அநுபவத்தை மேம்படுத்துதல், தொழிற்பாட்டு கிரயத்தைக் குறைத்தல், வங்கிகள் மற்றும் ஏனைய நிதியியல் நிறுவனங்களின் தொழிற்பாட்டுக் கிரயத்தைக் குறைத்தல் என்பவற்றுக்கான சாத்தியப்பாட்டினை மதிப்பிடுவதற்கு தொழிற்துறை முழுவதும் பகிரப்பட்ட உங்கள் வாடிக்கையாளரை அறிந்துக்கொள்ளுங்கள் செயன்முறையின் தொடரேட்டுத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட சாத்தியப்பாட்டு எண்ணக்கருவை உருவாக்குவதன் நோக்கமாகும். உங்கள் வாடிக்கையாளரை அறிந்துக்கொள்ளுங்கள் செயன்முறையின் இலத்திரனியல்மயப்படுத்துவதானது விசேடமாக பயனர் சிநேகபூர்வமானதன்மை மற்றும் பாதுகாப்பாக வடிவமைப்புக்களுடன் வாடிக்கையாளர்கள் இலத்திரனியல் நிதியியல் பணிகளைப் பயன்படுத்துவதற்கு ஊக்கப்படுத்துவதுடன் நிதியியல் பணிகளுக்கான தமது அணுகல் வசதியையும் அதிகரிக்கவிருக்கின்றது.

வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மத்தியில் உங்கள் வாடிக்கையாளரை அறிந்துக்கொள்ளுங்கள் தகவலின் பாதுகாப்பானதும் செயற்திறமானதுமான பகிர்தலை இயலச்செய்கின்ற தொடரேட்டுத் தொழில்நுட்பத்தின் பல்வேறு முக்கியப் பண்புகளை ஆய்வுகள் விபரிக்கின்றன. இது பல்வேறு நிதியியல் பணிகளில் புத்தாக்கங்களை இயலச்செய்வதற்கு தொடரேட்டுத் தொழில்நுட்பத்தின் சாத்தியப்பாட்டினை கூட்டாக ஆராய்வதற்கு வங்கித்தொழில் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் தன்னிச்சையான பங்குப்பற்றலுக்கு வழிவகுப்பதற்கு இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோடியான தேசிய கருத்திட்டமாகும்.

**ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பு**

2020இல், இலங்கை மத்திய வங்கி நிதியியல் உற்பத்திகள் மற்றும் பணிகளுக்கு அதிகளவான செயல்திறனையும் அதிகரித்த அணுகல் வசதியையும் மேம்படுத்துகின்ற நிதியியல் தொழில்நுட்பத்தின் புத்தாக்கங்களை ஊக்குவித்து இயலுமைப்படுத்தும் நோக்குடன் நிதியியல் தொழில்நுட்ப கட்டமைப்பின் தொழிற்பாடுகளை ஆரம்பித்தது. தெரிவுசெய்யப்பட்ட படைப்பாளிகள் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகள் தொடர்பான விதிமுறைமீறல் இடநேர்வின்றி தமது உற்பத்திகளையும் பணிகளையும் பரிட்சிப்பதற்கு பாதுகாப்பான வசதியை வழங்குவதனை இக்கட்டமைப்பு நோக்காகக் கொண்டுள்ளது.

**முன்னோக்கிய பயணம்**

நிதியியல் தொழில்நுட்பத்தின் உயர்ந்தமட்டப் பொருளாதார நன்மைகளை அடைந்துகொள்வதற்காகவும் அதேவேளை நிதியியல் முறைமை உறுதித்தன்மையை மோசமாகப் பாதிக்காது என்பதை உறுதிப்படுத்துவதற்காகவும் நிதியியல் துறை ஒழுங்குமுறைப்படுத்துநர்கள் இரண்டு அடுக்கு அணுகுமுறையை





பின்பற்ற வேண்டும். ஒழுங்குமுறைப்படுத்தல் சூழலானது நிதியியல் தொழில்நுட்ப புத்தாக்கங்களைப் பொறுத்தமாக வசதிக்குட்படுத்துவதனை உறுதிப்படுத்துவதற்காகவும் அதேவேளை அத்தகைய கண்டுபிடிப்புக்களால் ஏற்படக்கூடிய இடர்நேர்வுகளைப் போதுமானளவு மேற்பார்வை செய்வதற்கும் மற்றும் தணிப்பதற்கும் நிதியியல் ஒழுங்குமுறைப்படுத்துதல் கட்டமைப்புக்குத் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும். மேலும், நிதியியல் தொழில்நுட்பத்தினை இயலுமைப்படுத்தும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பானது, வேகமாக அபிவிருத்தியடையும் நிதியியல் தொழில்நுட்ப தொழிற்சாலை அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தொடர்ச்சியாக மாற்றமடைய வேண்டும். மறுபுறம், அதிகளவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றும் தன்னியக்க மேற்பார்வை வழிமுறைகளை நோக்கி நகர்வதனுடாக வங்கி மேற்பார்வையாளர்களின் மேற்பார்வைத் திறனானது

குறிப்பிடத்தக்களவு மேம்படுத்தப்படல் வேண்டும். இவை நவீன மேற்பார்வை தகவல் முறைமைகளைச் செயற்படுத்தல், உயர்தர தரவுப் பகுப்பாய்வுத் திறன்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவினால் உதவியளிக்கும் மேற்பார்வை தொழில்நுட்ப கருவிகளை அறிமுகப்படுத்தல் என்பனவற்றை உள்ளடக்கும். நிதியியல் தொழில்நுட்பத்தினால் வழிநடத்தப்படும் இக்காலகட்டத்தில் இத்தகைய மேற்பார்வை சூழலானது வங்கி மேற்பார்வையாளர்களால் வங்கித் தொழில்துறையினை திறனான முறையில் மேற்பார்வை செய்வதனை இயலுமைப்படுத்தும்.

### உசாத்துணை

1. The Next Wave of SupTech Innovation - SupTech Solutions for Market Conduct Supervision, World Bank Group, March 2021
2. FinTech, RegTech and SupTech: What They Mean for Financial Supervision, Toronto Centre, August 2017
3. Supervisory Implications of FinTech in SEACEN Jurisdictions, Herbert Poenisch & Michael Zamorski, SEACEN Financial Stability Journal - Volume 7/2016

தேசிய கொடுப்பனவு உட்கட்டமைப்பிற்கு வசதியளிப்பதற்காக மத்திய வங்கி நாட்டிலுள்ள கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளை தொடர்ச்சியாக ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வை செய்துவருகிறது.

முறிகளையும் உள்ளடக்கியிருந்தது. லங்கா செக்யூர் 2021ஆம் ஆண்டுப்பகுதியில் ரூ.262.8 பில்லியன் தொகை கொண்ட கொடுக்கல்வாங்கல்களுக்கு<sup>3</sup> வசதியளித்தது.

அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமை மற்றும் லங்கா செக்யூர் முறைமை என்பனவற்றை உள்ளடக்கிய லங்கா செட்டில் முறைமையானது மீளாய்விற்குரிய காலப்பகுதியில் அதிகரித்து வருகின்ற கொடுக்கல்வாங்கல் அளவுகளுக்கு வசதியளிக்கும் விதத்தில் சுமுகமாக தொழிற்பட்டது. அதேநேர மொத்தத் தீர்ப்பனவு கொடுக்கல்வாங்கல்களின் அளவு 2021இல் 96.3 சதவீதம் கொண்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. பெறுமதி நியதிகளில் ஆய்வுக்குரிய காலப்பகுதியில் மொத்தக் காசல்லா கொடுப்பனவுகளில் அதேநேர மொத்தத் தீர்ப்பனவுகள் கொடுக்கல்வாங்கல்களின் பங்கு 94 சதவீதத்திற்கு வகைகூறியது. மத்திய வங்கி, பங்கேற்கும் நிறுவனங்களின் ஏதேனும் திரவத்தன்மைப் பிரச்சனைகளின் காரணமாக தோன்றக்கூடிய ஏதேனும் இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையின் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு அரசு பிணையங்களின் பிணையுறுதிகளுக்கெதிராக வட்டியற்ற ஒரு நாளுக்குள்ளேயான திரவவசதியைத் தொடர்ந்தும் வழங்கியது. 2021ஆம் ஆண்டுப்பகுதியில், ஒரு நாளுக்குள்ளேயான திரவவசதிக்கு கோரிக்கைவிடுத்த பங்கேற்கும் நிறுவனங்களுக்கு வியாபார நாளொன்றிற்கு ரூ.208.5 பில்லியன் கொண்ட நாளாந்த சராசரி பெறுமதியினை மத்திய வங்கி விடுவித்தது.

2021ஆம் ஆண்டுப்பகுதியில், லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட்டினால் தொழிற்படுத்தப்படுகின்ற நாட்டின் காசோலைத் தீர்ப்பனவு முறைமை ரூ.8,311.5 பில்லியன் தொகை கொண்ட 33 பில்லியன் மொத்தத் தொகை கொண்ட காசோலைகளைத் தீர்ப்பனவு செய்தது. லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட்டினால் தீர்ப்பனவு செய்யப்பட்ட காசோலைகளின் மொத்த அளவு 1.8 சதவீதம் கொண்ட சிறிதளவு வீழ்ச்சியை எடுத்துக்காட்டிய போதும் கூட காசோலைகளின் பெறுமதி முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் கொண்ட வளர்ச்சியைப் பதிவுசெய்தது.

2021ஆம் ஆண்டுப்பகுதியில், லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட்டினால் தொழிற்படுத்தப்படுகின்ற நாட்டின் வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமை முக்கியமாக குறைந்த பெறுமதியினைக் கொண்ட சில்லறை தொகை வடிவிலான கொடுப்பனவுகளுக்கு வசதியளித்ததுடன் 2021ஆம் ஆண்டில் கொடுப்பனவுகளின் அளவு மற்றும் பெறுமதி ஆகிய இரண்டு நியதிகளிலும் 13.7 சதவீதத்தினாலும் 26.8 சதவீதத்தினாலும் முறையே 41.9 பில்லியனுக்கும் ரூ.2,862.2 பில்லியனுக்கும் அதிகரித்தன.

பொதுவான அட்டை மற்றும் கொடுப்பனவு ஆளியின் முதற்கட்டமான பொதுவான தன்னியக்கக்கூற்றுப் பொறி ஆளி, பொதுவான தன்னியக்கக்கூற்றுப் பொறி ஆளியின்

2021 இறுதியில் லங்கா செக்யூரில் வைத்திருக்கப்பட்ட பத்திரங்களற்ற பிணையங்களின் மொத்தப்பெறுமதி ரூ.9,238.6 பில்லியனாகக் (முகப்புப் பெறுமதி) காணப்பட்டது. இது முறையே ரூ.2,270.7 பில்லியன் மற்றும் ரூ.6,967.9 பில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்களையும் திறைசேரி

3 லங்கா செக்யூர் முறைமையானது முதலாந்தர வழங்கல் கொடுக்கல்வாங்கல், இரண்டாந்தரச் சந்தை வர்த்தகம் (உடனடி, மீள்கொடுப்பனவுக் கொடுக்கல்வாங்கல்கள், பிணையுறுதிக் கொடுக்கல்வாங்கல்கள்), திறந்த சந்தைத் தொழிற்பாடுகள், ஒரு நாளுக்குள்ளேயான திரவத்தன்மை வசதி உள்ளிட்ட அனைத்து அரசு பிணையங்கள் தொடர்பான கொடுக்கல்வாங்கல்களை தீர்ப்பனவு செய்கின்றது.



வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள எந்தவொரு தன்னியக்கக்கூற்றுப் பொறியிலிருந்தும் காசினை எடுப்பனவு செய்வதனையும் நிறுவனங்களின் விசாரணைகளையும் இயலுமைப்படுத்தியது. ஆய்வுக்குரிய காலப்பகுதியில் பொதுவான தன்னியக்கக்கூற்றுப் பொறி ஆளியின் கொடுக்கல்வாங்கல் அளவு 18.8 சதவீதத்தினால் 58.2 மில்லியனுக்கு அதிகரித்த வேளையில் பொதுவான தன்னியக்கக்கூற்றுப் பொறி ஆளியின் கொடுக்கல்வாங்கல் பெறுமதி 32.4 சதவீதத்தினால் ரூ.671 மில்லியனுக்கு அதிகரித்தது. 2021 இறுதியில், 29 நிதியியல் நிறுவனங்கள் பொதுவான தன்னியக்கக்கூற்றுப் பொறி ஆளியுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. தமது சொந்த அட்டை முகாமைத்துவ முறைமையினைத் தொழிற்படுத்துவதற்கான இயலாற்றலைக் கொண்டிராத நிதியியல் நிறுவனங்களுக்கும் பணிகளை வழங்குவதற்காக 2015இல் ஆரம்பிக்கப்பட்ட பகிரப்பட்ட தன்னியக்கக்கூற்றுப் பொறி ஆளி இரண்டு உறுப்பினர்களைக் கொண்டிருந்ததுடன் ஆய்விற்குரிய காலப்பகுதியில் அதன் தொழிற்பாடுகளைத் தொடர்ந்து சுமுகமாக மேற்கொண்டது.

2015இல் ஆரம்பிக்கப்பட்ட பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆளி, அதேநேர அடிப்படையில் உறுப்பு நிறுவனங்களிடையே சில்லறை நிதிய மாற்றல்களுக்கு வசதியளித்தது. பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆளி கொடுக்கல்வாங்கல்களின் அளவு 27.6 மில்லியனிலிருந்து 54.7 மில்லியனுக்கு 97.8 சதவீதம் கொண்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எடுத்துக்காட்டிய வேளையில், பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆளியின் கொடுக்கல்வாங்கல் பெறுமதி 2021ஆம் ஆண்டுப்பகுதியில் ரூ.2,415.3 மில்லியனிலிருந்து ரூ.4,926.6 மில்லியனுக்கு 104 சதவீதத்தினால் அதிகரித்தது. இதற்கு எண்ணிமக் கொடுப்பனவு முறைகளை ஊக்குவிப்பதற்கு மத்திய வங்கியினாலும் நிதியியல் நிறுவனங்களினாலும் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட ஊக்குவிப்புப் பிரச்சாரங்களும் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளின் காரணமாக வாடிக்கையாளர் எண்ணிமக் கொடுப்பனவு முறைகளுக்கு மாறிக்கொண்டமையும் முக்கிய காரணங்களாகும்.

பொதுவான இலத்திரனியல் நிதிய மாற்றல் ஆளி ஊடாக அரச நிறுவனங்களுக்கு இணையவழிக் கொடுப்பனவுகளுக்கு வசதியளிக்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட லங்காபே இணையவழி கொடுப்பனவுத் தளத்தில் ஊழியர் சேம நிதியம், இலங்கை நியமங்கள் நிறுவனம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் மற்றும் உண்ணாட்டரசிறைத் திணைக்களம் என்பன ஆய்விற்குரிய காலப்பகுதியில் இணைந்துகொண்டன. ஆய்விற்குரிய ஆண்டில் லங்காபே கொடுக்கல்வாங்கல் அளவு 96,258 கொடுக்கல்வாங்கல்களிலிருந்து

513,961 கொடுக்கல்வாங்கல்களுக்கு 433.9 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்த வேளையில் லங்காபே கொடுக்கல்வாங்கல் பெறுமதி ரூ.75.3 மில்லியனிலிருந்து ரூ.198.2 மில்லியனுக்கு 163.1 சதவீதத்தினால் அதிகரித்தது. லங்காபே இணையவழிக் கொடுப்பனவுத் தளக் கொடுக்கல்வாங்கல்களின் அளவு மற்றும் பெறுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு மீளாய்விற்குரிய காலப்பகுதியில் இலங்கை சுங்கத்துடன் தொடர்பான கொடுக்கல்வாங்கல்களில் ஏற்பட்ட அதிகரிப்பும் லங்காபே இணையவழி கொடுப்பனவுத் தளத்தில் உண்ணாட்டரசிறைத் திணைக்களம் இணைந்துகொண்டமையும் பெருமளவிற்குக் காரணங்களாக அமைந்தன.

2021ஆம் ஆண்டுப்பகுதியில், மொத்த அளவு மற்றும் பெறுமதி இரண்டும் முறையே 625.4 சதவீதத்தினால் 1,154,984 இற்கும் 361.3 சதவீதத்தினால் ரூ.2,487 மில்லியனுக்கும் அதிகரித்தமையின் காரணமாக லங்கா கியூஆர் இனை அடிப்படையில் கொண்ட கொடுக்கல்வாங்கல்களில் கணிசமான வளர்ச்சியொன்று அவதானிக்கப்பட்டதுடன் 126,670 வணிகர்கள் லங்காகியூஆர் இல் புதிதாக இணைந்து கொண்டனர். சிறிய மற்றும் நடுத்தர வணிகர்களிடையேயும் அதேபோன்று வாடிக்கையாளர்களிடையேயும் லங்காகியூஆர் கொடுப்பனவுகளை பிரபலப்படுத்தும் நோக்குடன் “லங்கா கியூஆர்” இனை தேசிய ரீதியான ஆரம்பித்து வைக்கும் பிரச்சாரம் “2021 ஒத்தோபரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும், லங்காகியூஆர் ஆரம்ப கொடுக்கல்வாங்கல்களுக்கான உயர்ந்தபட்ச வணிகர் கழிவிடல் வீதமான 0.5 சதவீதமானது லங்காகியூஆர் இனை கொடுப்பனவு மாதிரியாக ஏற்றுக்கொள்வதற்கு வணிகர்களை ஊக்குவிப்பதற்காக மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டது.

மத்திய வங்கி, 2013ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க கொடுப்பனவு அட்டை மற்றும் செல்லிடத்தொலைபேசி கொடுப்பனவு முறைமை ஒழுங்குவிதிகளின் ஏற்பாட்டு நியதிகளில் கொடுப்பனவு அட்டை மற்றும் செல்லிடத்தொலைபேசி கொடுப்பனவு முறைமைகள் தொடர்பில் அதன் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டது. இதற்கமைய, ஒழுங்குவிதிகளின் நியதிகளில் இரண்டு நிதியியல் நிறுவனங்கள் பற்று அட்டைகளை வழங்குகின்றவைகளாக தொழிற்படுவதற்கு உரிமம் வழங்கப்பட்டன. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று மீண்டும் தோற்றம்பெற்றமை மற்றும் அரசாங்கம் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தமை என்பனவற்றின் காரணமாக செல்லிடத்தொலைபேசி கொடுப்பனவு முறைமைகளின் பணி வழங்குநர்கள் தொடர்பில் மெய்நிகர் தலத்திலான மேற்பார்வை மேற்கொள்ளப்பட்ட வேளையில் உரிமப்பெற்ற பணி வழங்குநர்களின் சுமுகமான தொழிற்பாடுகளை உறுதிப்படுத்துவதற்காக கொடுப்பனவு பணி வழங்குவோர் மற்றும் செல்லிடத்தொலைபேசி கொடுப்பனவு

முறைமைகளுக்கு விதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளுடன் அவை இணங்கியொழுங்குவதனைத் தொடர்ந்தும் கண்காணிப்பதற்காக தலத்திற்கு வெளியேயான மேற்பார்வை வலுப்படுத்தப்பட்டது.

தொடரேடுத் தொழில்நுட்பவியலை அடிப்படையாகக் கொண்ட பகிரப்பட்ட உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் வசதிக்காக நிரூபணக் கோட்பாட்டினை உருவாக்கி பரீட்சிக்கின்ற நடைமுறைகளை மத்திய வங்கி வெற்றிகரமாக முடித்துக்கொண்டது. இது இலங்கையிலுள்ள நிதியியல் துறையின் புத்தாக்கங்களை இயலுமைப்படுத்துவதற்கு தொடரேடுத் தொழில்நுட்பவியலின் உள்ளார்ந்த ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது.

கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளின் மீதான தொழில்துறை ஆலோசனை மற்றும் கண்காணிப்புக் குழுவான தேசிய கொடுப்பனவுச் சபையானது கொடுப்பனவு முறைமை வழிகாட்டல் 2020-2022 இனை தொடர்ச்சியாகக் கண்காணித்ததுடன் நிதியியல் துறையின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக 2022-2024 இற்கான வரைவு வழிகாட்டல் பற்றி ஆராய்ந்த வேளையில் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு காத்திரமான முறையில் வசதியளிக்கும் பொருட்டு இடர்நேர்வுகளைக் கண்காணித்து வருகின்றது. இலங்கைக்கான புதிய பணவனுப்பல் ஊடகங்களை ஆராய்வதற்கும் யோசனைகளைத் தெரிவிப்பதற்குமாக தேசிய கொடுப்பனவுச் சபை நியமித்த செயலாற்றுகைக் குழுவின் அறிக்கை 2021இல் தேசிய கொடுப்பனவு சபையிடம் கையளிக்கப்பட்டது. மேலும், திறந்த வங்கித்தொழில், மெய்நிகர் நாணயங்கள், மத்திய வங்கியின் எண்ணிம நாணயங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற புத்தாக்கக் கொடுப்பனவுச் சாதனங்கள்/ தளங்கள் பற்றி பல குழுக்களின் அறிக்கைகள் ஆய்விற்குரிய காலப்பகுதியில் தேசிய கொடுப்பனவுச் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

## பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல்

பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் அல்லது வேறேதேனும் சட்டத்திற்கு மாறான நடவடிக்கை தொடர்பிலான சந்தேகத்திற்குரிய நிதியியல் கொடுக்கல்வாங்கல் மீதான தகவல்களைப் பெறுதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பரப்புதல் தொடர்பான அதன் முக்கிய வகிபாகத்தினை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு தொடர்ந்தும் ஆற்றியது. 2021ஆம் ஆண்டுப்பகுதியில் நிதியியல் உளவறிதல் பிரிவு அறிக்கையிடுகின்ற நிறுவனங்கள், சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் முகவர்கள், ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபைகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 4,696 சந்தேகத்திற்குரிய

கொடுக்கல்வாங்கல் அறிக்கைகளையும் தகவல்களையும் பெற்றுக்கொண்டது. பெற்றுக்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்குரிய கொடுக்கல்வாங்கல் அறிக்கைகள் தொடர்பான தொழிற்பாட்டு மற்றும் உபாய பகுப்பாய்வுகளை மேற்கொண்டதன் பின்னர், 1,830 சந்தேகத்திற்குரிய கொடுக்கல்வாங்கல் அறிக்கைகள் அவசியமானவிடத்து தொடர்பான சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் முகவர்களுக்கும் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரிகளுக்கும் பாரப்படுத்தப்பட்டன. ஆய்விற்குரிய காலப்பகுதியில் 2,220 சந்தேகத்திற்குரிய கொடுக்கல்வாங்கல் அறிக்கைகள் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்ததுடன் 641 சந்தேகத்திற்குரிய கொடுக்கல்வாங்கல் அறிக்கைகள் ஆரம்பப் பகுப்பாய்விற்காகவும் மேலதிக ஆய்வுகளுக்காகவும் வைத்திருக்கப்பட்ட வேளையில் எஞ்சிய சந்தேகத்திற்குரிய கொடுக்கல்வாங்கல் அறிக்கைகள் மேலதிக நடவடிக்கைகள் தேவைப்படாதவை என வகைப்படுத்தப்பட்டன. மேலும், 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் பிரிவு 6இன் நியதிகளில் நிதியியல் உளவறிதல் பிரிவு 2021இல் அறிக்கையிடப்பட வேண்டிய ஆரம்பமட்டமான ரூ.1 மில்லியனை அல்லது அதற்குச் சமமான வேறு ஏதேனும் வெளிநாட்டு நாணயத்தினை விஞ்சியமை தொடர்பில் அறிக்கையிடுகின்ற நிறுவனத்திலிருந்து 5.7 மில்லியன் (தற்காலிகம்) காசு கொடுக்கல்வாங்கல் அறிக்கைகளையும் 9.2 மில்லியன் (தற்காலிகம்) இலத்திரனியல் நிதிய மாற்றல்களையும் (உள்முக மற்றும் வெளிமுக அனுப்பல்கள்) பெற்றுக்கொண்டது.

நாட்டின் பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் சட்டக் கட்டமைப்புடன் நிறுவன ரீதியான இணங்குவிப்புக்களை உறுதிப்படுத்தும் பொருட்டு இவ்வாண்டுப்பகுதியில் இடர்நேர்வினை அடிப்படையாகக் கொண்ட பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மேற்பார்வையினை நிதியியல் உளவறிதல் பிரிவு தொடர்ந்தும் மேற்கொண்டது. இடர்நேர்வினை அடிப்படையாகக் கொண்ட பரீட்சிப்புக்கள் நிதியியல் நிறுவனங்களினதும் அதேபோன்று இலங்கையிலுள்ள குறித்துரைக்கப்பட்ட நிதியல்லா வியாபாரங்கள் மற்றும் தொழில்சார் நிறுவனங்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டன. உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக திட்டமிடப்பட்டவாறு தலத்திலான பரீட்சிப்புக்களை நடத்துவதில் குறிப்பிடப்பட்ட சில இடர்பாடுகள் எதிர்நோக்கப்பட்டமைக்கிடையிலும், நிதியியல் உளவறிதல் பிரிவு 2 இடர்நேர்வினை அடிப்படையாகக் கொண்ட தலத்திலான பரீட்சிப்புக்களையும் 7 கூட்டு இடர்நேர்வினை அடிப்படையாகக் கொண்ட தலத்திலான பரீட்சிப்புக்களையும் 7 உடன் பரீட்சிப்புக்களையும் வெற்றிகரமாக மேற்கொண்டது. மேலும், நிதியியல் நிறுவனங்களின் பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் தொடர்பான இணங்குவிப்புக்களை மதிப்பிடுவதற்காக

4 தலத்திற்கு வெளியேயான பின் தொடர் பரிட்சிப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. மேலும், துறைவாரியான பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் தொடர்பான இணங்குவிப்புக்களை மதிப்பிடுவதற்காக நிதியியல் நிறுவனங்கள் மீது 5 கருத்து விளக்க மீளாய்வுகளும் குறித்துரைக்கப்பட்ட நிதியல்லா வியாபாரங்கள் மற்றும் தொழில்சார் நிபுணத்துவத் துறைகள் மீது 2 கருத்து விளக்க மீளாய்வுகளும் நடத்தப்பட்டன. 2021இல் மேற்கொள்ளப்பட்ட பரிட்சிப்புக்களின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நுண்ணாய்வு தொடர்பான வாடிக்கையாளரின் உரிய விழிப்புக்கவன விதிகளையும், வாடிக்கையாளர் அடையாளம் காணல் மற்றும் சரிபார்த்தல், சந்தேகத்திற்குரிய கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் மற்றும் சரியான இடர்நேர்வுக் கட்டுப்பாடுகள் மற்றும் தனிப்பு வழிமுறைகளையும் மீறியமைக்காக 4 உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மீதும் 5 உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மீதும் நிருவாக ரீதியான தண்டங்களாக ரூ.10.5 மில்லியன் விதிக்கப்பட்டன. மேலும், 2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டம் மற்றும் அதன் கீழ் விடுக்கப்பட்ட வாடிக்கையாளர் உரிய விழிப்புக்கவன விதிகள் ஒழுங்குவிதிகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு இணங்கியொழுகாத நிதியியல் நிறுவனங்களின் மீது இவ்வாண்டுப்பகுதியில் காரணங்களைக் கோருகின்ற 9 கடிதங்களும் 5 எச்சரிக்கைக் கடிதங்களும் வழங்கப்பட்டன. பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுடன் தொடர்பான இணங்குவிப்புக்களுக்காக குறித்துரைக்கப்பட்ட நிதியல்லா வியாபாரங்கள் மற்றும் தொழில்சார் நிறுவனங்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கான வழிமுறைகளைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தியதன் மூலம் குறித்துரைக்கப்பட்ட நிதியல்லா வியாபாரங்கள் தொழில்சார் நிறுவனங்களின் பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மேற்பார்வை மேலும் வலுப்படுத்தப்பட்டது.

நாட்டின் பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் அமைப்பின் காத்திரமான தன்மையினை மேம்படுத்தும் குறிக்கோளுடன் பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மீதான சட்டக் கட்டமைப்பிற்கு சட்ட ரீதியான திருத்தங்களை கொண்டுவருவதற்காக 2021ஆம் ஆண்டுப்பகுதியில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும், நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவின் விதந்துரைப்புக்களின் விதந்துரைப்பு 1 உடன் இணங்கியொழுகும் விதத்தில் உலக வங்கியிடமிருந்தான தொழில்நுட்ப உதவியுடன் பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மீதான தேரிய இடர்நேர்வு மதிப்பீட்டினை இற்றைப்படுத்தும் நடவடிக்கைகளை நிதியியல்

உளவறிதல் பிரிவு முன்னெடுத்தது. தேசிய இடர்நேர்வுச் செயற்பாட்டுக் குழு 66 அரச மற்றும் தனியார் துறை அலுவலர் முகவர்களையும் 123 இற்கும் கூடுதலான அலுவலர்களையும் உள்ளடக்கியிருக்கிறது.

நிதியியல் உளவறிதல் பிரிவு தொடர்பான அனைத்து ஆர்வலர்களிடையேயுமான விழிப்புணர்வினை அதிகரிக்கின்ற விதித்தில் பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தது. பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மேற்பார்வை செய்முறைகளையும் நிறுவன ரீதியான இணங்குவிப்புக்களையும் வலுப்படுத்தும் பொருட்டு நிதியியல் உளவறிதல் பிரிவு பல வழிகாட்டல்களையும் சுற்றறிக்கைகளையும் விடுத்ததுடன் அதேபோன்று 2021ஆம் ஆண்டுப்பகுதியில் 50 விழிப்புணர்வு/பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு வள உதவிகளை வழங்கியது.

### நிதியியல் துறை தொடர்பான சட்ட சீர்திருத்தங்கள்

மத்திய வங்கியின் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வைக் கட்டமைப்பிற்கு வலுவான சட்ட அடித்தளமொன்றினை வழங்கும் நோக்குடன் மத்திய வங்கி அதனால் நிருவகிக்கப்படும் முக்கிய சட்டவாக்கங்களின் பகுதிகளிற்கு தொடர்ந்தும் சட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது. எனவே, மத்திய வங்கி பன்னாட்டு நியமங்களுக்கு இணையான விதத்தில் வங்கித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தி ஒழுங்குமுறைப்படுத்தும் எதிர்பார்ப்புடன் 2021இல் புதிய வங்கித்தொழில் சட்டம் தொடர்பில் இரண்டாம் சுற்று கலந்துரையாடல்களை நிறைவுசெய்தது. மேலும், மத்திய வங்கியின் தீர்மான அதிகாரசபை உட்பட, வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் தொடர்பிலான மத்திய வங்கியின் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை அதிகாரங்களை அதிகரிக்கும் பொருட்டு, 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்திற்குத் தேவையான திருத்தங்களை மத்திய வங்கி தயாரித்தது.

மத்திய வங்கி வர்த்தகப்படுத்தல், தீர்ப்பளவு மற்றும் தேறல் செய்தல் சட்டம், நிதியியல் சொத்துக்கள் முகாமைத்துவச் சட்டம் மற்றும் நுண்பாக நிதி மற்றும் கொடுகடன் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபைச் சட்டம் ஆகிய புதிய சட்டவாக்கப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதிலும் ஈடுபட்டிருந்தது. இலங்கைக்காக புதிய வர்த்தகப்படுத்தல், தீர்ப்பளவு செய்தல் மற்றும் தேறல் செய்தல் சட்டத்தினை அறிமுகப்படுத்துவதன் குறிக்கோள் யாதெனில் அரச பிணையங்களின் கொடுக்கல்வாங்கல்கள் மற்றும் வெளிநாட்டுச் செலவாணி தொடர்பிலான வர்த்தகப்படுத்தல், கொடுத்துத் தீர்த்தல், தேறல் செய்தல், தீர்ப்பளவு மற்றும் கட்டுக்காப்பு தொடர்பான அதிகரித்த ஒழுங்குவிதிகளை வழங்குவதேயாகும்.

இச்சட்டமானது, நவீனமான வர்த்தகத்திற்குப் பின்னான தீர்ப்பளவு, மத்திய இணைத்தரப்பினர் முறைமை, பல நாணய அதேநேர தீர்ப்பளவு முறைமை போன்றவற்றினால் ஆதரவளிக்கப்பட்ட பாதுகாப்பான, நவீனமான, போட்டித்தன்மை மிகுந்த, நியாயமான சந்தை இடங்களை வழங்கக்கூடியதாக அரசு பிணையங்கள் மற்றும் வெளிநாட்டுச் செலாவணி பரிவர்த்தனை என்பனவற்றை மாற்றம் செய்யக்கூடிய அனைத்தையுமுள்ளடக்கிய சட்டம், தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு என்பனவற்றின் மீது முக்கிய கவனத்தினைச் செலுத்துகிறது. குறைச் செயலாற்றம் கொண்ட சொத்துக்களின் காரணமாக ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிதியியல் நிறுவனங்களின் ஐந்தொகையில் ஏற்படக்கூடிய சமமைகளைத் தளர்த்தும் நோக்குடன் இலங்கையில் நிதியியல் சொத்து முகாமைத்துவ கம்பனிகளை நிறுவுவதற்கான கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சட்டக் கட்டமைப்பொன்றினை அறிமுகப்படுத்தும் நோக்குடன் நிதியியல் சொத்து முகாமைத்துவச் சட்டம் அபிவிருத்தி செய்யப்பட்டது. நுண்பாக நிதி வியாபாரத்திலுள்ள வாடிக்கையாளர் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பணம் கடன் வழங்கல் மற்றும் வியாபார நுண்பாக நிதி வியாபாரங்களை ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வை செய்வதற்காக தனியான ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபையொன்றினை நிறுவுவதற்காக புதிய நுண்பாக நிதி மற்றும் கொடுகடன் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபைச் சட்டமொன்று வரையப்பட்டுள்ளது.

மேலும், திறைசேரி முறிகளின் வழங்கல் செயன்முறையினை வலுப்படுத்துவதற்காகவும் இலங்கையின் அரசு பிணையங்கள் சந்தையின் மீதான முதலீட்டாளர் நம்பிக்கையினை மேம்படுத்தவும் 1937ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்திற்கும் அதன் கீழான துணைச் சட்டவாக்கப் பகுதிகளுக்கும் மத்திய வங்கியினால் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. மேலும், வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் சமூகமான தொழிற்பாட்டிற்கு வசதியளிப்பதற்காகவும் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்காகவும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்திற்கு திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மசோதா, கொரோனா வைரஸ் நோய் - 2019 (கொவிட்-19) (தற்காலிக ஏற்பாடுகள்) மசோதா, நிதி மசோதா, தரவுப் பாதுகாப்பு மசோதா, தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் மற்றும் இலங்கை வங்கி கட்டளைகள் போன்ற ஏனைய பல ஆர்வலர்களினால் வரையப்பட்ட மத்திய வங்கியுடனும் நிதியியல் துறையுடனும் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்வதற்கு மத்திய வங்கி பங்களித்தது. அத்தகைய மீளாய்வின் போது, அச்சட்டங்களில் பொதிந்துள்ள தேசிய முக்கியத்துவத்தினை கருத்திற்கொண்டு

மத்திய வங்கியின் தற்போதுள்ள ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வைக் கட்டமைப்பிற்கான குறிப்பிட்ட சட்டவாக்கங்கள்/ திருத்தங்களின் தாக்கம் பற்றி மத்திய வங்கி மதிப்பிட்டது. நிதியியல் முறைமை தொடர்பிலான பொதுமக்களின் நம்பிக்கையின் தாக்குபிடிக்கும் தன்மையினை பேணும் பொருட்டு, மத்திய வங்கி அதிகாரமளிக்கப்படாத நிதிக் கம்பனிகள், தடைசெய்யப்பட்ட திட்டங்கள் மற்றும் நிதியியல் துறையிலுள்ள மற்றைய பிரச்சனைகள் தொடர்பான வழக்காடல்களை 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டம் மற்றும் 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டம் என்பனவற்றின் ஏற்பாடுகளின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் ஏனைய சட்ட நடைமுறைப்படுத்தல் முகவர்களின் உதவியுடன் தொடர்ந்தும் மேற்கொண்டது.

### நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு

நிதியியல் வாடிக்கையாளர் நலவுரித்துக்களின் பாதுகாப்பினை நோக்கமாகக் கொண்ட நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பு நிதியியல் சாதனங்கள் மற்றும் பணிகளின் வாடிக்கையாளர்களுக்கான நியாயபூர்வமான மற்றும் வெளிப்படைத் தன்மையினை மேம்படுத்தும். முறைப்பாடுகளையும் கோரிக்கைகளையும் செய்முறைப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்கும் ஒன்றில் புதிய சட்டவாக்கங்களினூடாக அல்லது ஏற்கனவேயுள்ள சட்டவாக்கங்களுக்கு திருத்தங்களை செய்வதனுடாகவும் குறிப்பிட்ட முறைப்பாடுகள் தொடர்பில் பரீட்சிப்புக்கள்/ விசாரணைகளை நடத்துவதன் மூலம் நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பிற்கு வசதியளிப்பதற்கான பொருத்தமான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கும் மத்திய வங்கியினால் புதிய முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வழிமுறைகள் நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் தொடர்பில் சரியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு வலுவளிக்கும். இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம் 2021ஆம் ஆண்டுப்பகுதியில் 6,186 முறைப்பாடுகளையும் கோரிக்கைகளையும் பெற்றுக்கொண்டது. இது சராசரியாக மாதமொன்றிற்கு 500ஆகக் காணப்படுகின்றது. நடவடிக்கைகள் தேவைப்படும் முறைப்பாடுகளில் 91 சதவீதத்திற்கும் கூடுதலானவை மீது கவனம் செலுத்தப்பட்டிருப்பதுடன் மொத்த முறைப்பாடுகளின் ஏறத்தாழ 45.7 சதவீதமானவை வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டன. பெரும்பாலான முறைப்பாடுகள் சட்ட இசைவுத்தாமதம் கடன்களை மீள் அட்டவணைப்படுத்தல், உயர்ந்த வட்டி வீதங்கள், ஏற்றுக்கொள்ளமுடியாத/ ஒழுக்கவிழுமியமற்ற நடைமுறைகளுடனும் கொடுகடன் வசதிகள் முன்கூட்டியே தீர்ப்பளவு செய்தலுடனும் தொடர்பான கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும்

நடுத்தர அளவு வியாபாரங்கள் மற்றும் தனிப்பட்டவர்களுடன் தொடர்புட்பட்டதாகக் காணப்பட்டது. 2021இல் மத்திய வங்கியின் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம், முறைப்பாடுகளை கையாளும் செய்முறையின் விளைத்திறனை மேம்படுத்துகின்ற விதத்தில், எளிமைப்படுத்தப்பட்ட முறைப்பாடு சமர்ப்பித்தல் படிவத்தை அறிமுகப்படுத்தியது.

## பலயீனமான நிதியியல் நிறுவனங்கள் மீதான தீர்மானம் மற்றும் நடைமுறைப்படுத்தல் நடவடிக்கை

மத்திய வங்கி இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தினைத் தொடர்ந்தும் முகாமைப்படுத்தியது. உயர்ந்தபட்ச இழப்பீட்டுக் கொடுப்பனவினை ரூ.600,000 இலிருந்து ரூ.1,100,000 இற்கு அதிகரிக்கின்ற விதத்தில் விடுக்கப்பட்ட ஒழுங்குவிதிகளுக்குப் புறம்பாக பன்னாட்டு நடைமுறைகளுடன் இசைந்துசெல்லும் விதத்தில் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் தொழிற்பாடுகள் மற்றும் முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்காக இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் முன்னைய ஒழுங்குவிதிகளை இரத்துச் செய்து, அதற்குப் பதிலாக, புதிய ஒழுங்குவிதிகள் அதாவது 2021ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க வைப்புக் காப்புறுதித் திரவத்தன்மை ஆதரவுத் திட்ட ஒழுங்குவிதிகள் விடுக்கப்பட்டன. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றிற்கு மத்தியிலும், மத்திய வங்கி உரிமம் இரத்துச் செய்யப்பட்ட/ இடைநிறுத்தப்பட்ட கம்பனிகளின் அதாவது சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பிளான்ஸ் பிஎல்சி, ஸ்ராண்ட் கிறெடிட் பிளான்ஸ் லிமிடெட், ரிகேஎஸ் பிளான்ஸ் லிமிடெட், த பிளான்ஸ் கம்பனி லிமிடெட், ஈரிஜ பிளான்ஸ் லிமிடெட், மற்றும் சவர்ணஹால் பிளான்சியல் சேர்வீஸ் பிஎல்சி இன் காப்புறுதி செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இவ்வாண்டு காலப்பகுதியில் மத்திய வங்கி இழப்பீடுகளை சுமுகமாக வழங்கும் தொழிற்பாட்டினை உறுதிப்படுத்தியது. இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத்திட்டத்தின் ஊடாக மத்திய வங்கி மேற்குறிப்பிட்ட ஆறு கம்பனிகள் தொடர்பில் 70,832 வாடிக்கையாளர்களுக்கு ரூ.29,251.46 மில்லியனை 2021.12.31இல் உள்ளவாறு உள்ளக ரீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட கொடுப்பனவு முறைகளைப் பின்பற்றியும் மக்கள் வங்கியுடனான முகவர் வங்கித்தொழில் உடன்படிக்கையின் கீழும் செலுத்தியது. ஒரு அங்கத்துவ நிறுவனத்திற்கு திரவத்தன்மை ஆதரவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடனின் வெளிநிற்கும் தொகை (மூலதனம்) 2021 திசம்பர் 31இல் உள்ளவாறாக ரூ.1.4 பில்லியனாகக் காணப்பட்டது.

இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளை பெற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் தொடர்பான ஏற்பாடுகளின் கீழ் தடைசெய்யப்பட்ட திட்டங்கள் மீதான பல

புலனாய்வுகளை நடத்தியது. மேலும், தடைசெய்யப்பட்ட திட்டங்களில் இணைவதனால் ஏற்படும் மோசமான தாக்கங்களின் பற்றி மக்களை அறியப்படுத்துவதற்காக பொதுமக்களின் வெவ்வேறு பிரிவினரின் நிதியியல் அறிவினை மேம்படுத்தும் நோக்குடன் பல விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் தீவு முழுவதும் நடத்தப்பட்டன. மத்திய வங்கி தற்போதுள்ள ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பிற்குள்ளே உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் என்பவற்றிற்கான தீர்மானப்படுத்தல் கட்டமைப்பொன்றை உருவாக்கும் செயன்முறையில் ஈடுபட்டிருக்கிறது.

## வெளிநாட்டுச் செலாவணியின் ஒழுங்குவிதிகள் மற்றும் மேற்பார்வை

உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக சவால்களை எதிர்நோக்கியமைக்கிடையிலும், இவ்வாண்டுப்பகுதியில் மத்திய வங்கி தொடர்ந்தும் வெளிநாட்டுச் செலாவணி கொடுக்கல்வாங்கல்களை ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வை செய்தது. வெளிநாட்டுச் செலாவணி இருப்பைப் பேணிப் பாதுகாப்பதற்காகவும் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் திரவத்தன்மையினை மேம்படுத்துவதற்காகவும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் பல கொள்கை வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

உள்ளூர் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் பெருமளவு விளைத்திறனை அடைந்துகொள்ளும் நோக்கத்துடன் அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள் மற்றும் ஏனைய ஆர்வலர்களின் நடைமுறைப் பிரச்சனைகளையும் கரிசனைகளையும் தீர்க்கும் பொருட்டு முன்னர் விடுக்கப்பட்ட ஒழுங்குவிதிகள், கட்டளைகள் மற்றும் பணிப்புரைகளுக்குப் பதிலாக 2021 மார்ச் 22 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகள், கட்டளைகள் மற்றும் பணிப்புரைகளைக் கொண்ட புதிய தொகுதியொன்று விடுக்கப்பட்டது. மேலும், உள்ளூர் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் காணப்பட்ட திரவத்தன்மை பிரச்சனைகளை பரிசீலனையில் கொண்டு, செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் நிதியமைச்சினால் விடுக்கப்பட்ட கட்டளையொன்றின் மூலம் மூலதனக் கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பிலான குறிப்பிட்ட வெளி பணவனுப்பல்கள் மட்டுப்படுத்தப்பட்டன. அதிகரிக்கப்பட்ட உள்முக பணவனுப்பல்களின் நியதிகளில் நாட்டின் மீதான நேர்க்கணிய தாக்கத்தினை பரிசீலனையில் கொண்டு 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு வைப்புக் கணக்குகளைத் திறத்தல் 2021 ஏப்பிரல் 08ஆம் திகதியிலிருந்து மேலும் ஓராண்டு காலப்பகுதிக்கு நீடிக்கப்பட்டது. மேலும், வதிவற்ற முதலீட்டாளர்களிடமிருந்தும் பங்குரிமை

அட்டவணை 8.22

வெளிநாட்டு நாணய கணக்குகளின் கொடுக்கல்வாங்கல்களின் சுருக்கம்

கணக்கின் வகை	உள்முக பண அணுப்பல்		வெளிமுக பண அணுப்பல்		திசெப்டர் 31இல் உள்ளவரான இறுதி மதி	
	2020	2021	2020	2021	2020	2021
தனிப்பட்ட வெளிநாட்டு நாணய கணக்குகள்	766.7	663.2	205.6	234.1	2,666.2	2,715.4
வியாபார வெளிநாட்டு நாணய கணக்குகள்	6,796.7	7,647.9	2,805.7	3,756.9	1,951.0	3,071.7
உள்முக முதலீட்டுக் கணக்குகள்	1,382.9	854.7	1,901.1	1,221.9	1,861.1	1,969.2
சிறப்பியல்புடையவை வகைப் பணக் கணக்குகள்	214.9 <sup>1</sup>	207.1 <sup>1</sup>	3.2 <sup>2</sup>	83.0	290.0	585.2 <sup>2</sup>
வெளிமுக முதலீட்டுக் கணக்குகள்	138.2	11.2	8.4	6.9	வி.கி	வி.கி
1 உள்முக முதலீட்டுக் கணக்குகள், கரைகடந்த வங்கியலகின் கணக்குகள் மற்றும் வெளிநாட்டு நாணய வைப்புகளிலிருந்து பெறப்படும் நிதிளைத் தவிர,					மூலம்: இலங்கை மத்திய வங்கி	
2 சிறப்பியல்புடையவை வகைப் பணக் கணக்குகளின் கீழான வைப்புகள் முதிர்வடைந்த 2020 ஒத்தோபர் 07 முதல் வெளிமுக பணவனுப்பல் நிகழத் தொடங்கியது						
3 உள்முக முதலீட்டுக் கணக்குகள், கரைகடந்த வங்கியலகின் கணக்குகள், வெளிநாட்டு நாணய வைப்புகள் உள்ளடங்கலாக பெற்றுக்கொண்ட நிதிகள்.						

மூலதனத்திற்காக வெளிநாட்டு நாணயத்தில் பெறுகைகளை பெறுவதற்கு வதியும் கம்பனிகளுக்கு வசதியளிக்கின்ற விதத்தில் பணிப்புரைகள் விடுக்கப்பட்ட வேளையில், இலங்கை ரூபாவிற்கு அவற்றை மாற்றாமல் நடைமுறைக் கொடுக்கல்வாங்கல்களுக்காக அத்தகைய பெறுகைளைப் பயன்படுத்த அவர்கள் இயலுமைப்படுத்தப்பட்டனர். மேலும், உள்முக பணவனுப்பல்களை கூடுதலாக கவரும்பொருட்டு, இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள் வெளிவாரியாக கடன்பட்ட நிதியிலிருந்து இரண்டாந்தரச் சந்தையிலிருந்து இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்பட்டன.

வதிவோரின் கைகளிலுள்ள வெளிநாட்டு நாணயத்தினை முறைசார்ந்த வங்கித்தொழில் முறைமைக்கு கவர்ந்துகொள்ளும் முயற்சியொன்றாக வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையுடன் பதிவுசெய்யப்பட்டுள்ள சுற்றுலா விடுதிகள் வெளிநாட்டு நாணயத்தினை அவர்களின் உடைமையில் வைத்திருக்கும் இலங்கையில் வதியும் ஆட்களிடமிருந்து வெளிநாட்டு நாணயங்களை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கின்ற விதத்தில் நிதியமைச்சரினால் கட்டளையொன்று விடுக்கப்பட்டது. மேலும், உள்ளூர் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் திரவத்தன்மையினை மேம்படுத்துவதற்காக, ஏற்றுமதியாளர்கள்

அவர்களது வெளிநாட்டு ஏற்றுமதிப் பெறுகைகளை 180 நாட்களுக்குள் நாட்டிற்குக் கொண்டு வந்து அவற்றை இலங்கை ரூபாவிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என அவர்களைக் கேட்டுக்கொள்கின்ற ஒழுங்குவிதிகள் 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்டன. இவ்விதிகள் தேவையைப்பொறுத்து காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டதன் மூலம் இலங்கை ரூபாவிற்கு மாற்றப்படவேண்டிய ஏற்றுமதிப் பெறுகைகளின் சதவீதம் சீராக்கப்பட்டது. அதற்கமைய, உள்ளூர் வெளிநாட்டு செலாவணிச் சந்தைக்கு ஆதரவளிக்கும் வகையில் விதிகளினால் தேவைப்படுத்தப்பட்டவாறு இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட ஏற்றுமதிப் பெறுகைகளும் அதில் இலங்கை ரூபாவிற்கு மாற்றப்பட்ட அளவும் மிதமான வளர்ச்சியைக் காட்டின.

நாணய மாற்று வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட வணிகர்களின் நடவடிக்கைகள் அவர்கள் விதிகளுக்கும் ஒழுங்குவிதிகளுக்கும் இணங்கியொழுவதனை உறுதிப்படுத்தும் விதத்தில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டன. உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள்

அட்டவணை 8.24

ரூபா கணக்கிலான மூலதன கொடுக்கல்வாங்கல் மீதான பண அனுப்புதல்கள் மற்றும் இலங்கை ரூபாவிற்கு எதிரான வெளிநாட்டு செலாவணி விற்பனையும் கொள்வனவும்

	2020	2021
மூலப்பெயர் நிதி மாற்றம்		
மூலப்பெயர்வதற்கான கொடுப்பனவை அனுப்புவதற்காக வெளிநாட்டு செலாவணித் திணைக்களத்துடன் பதியப்பட்ட ரூபா கணக்கிலான மூலதன கொடுக்கல் வாங்கல் மீதான பண அனுப்புதல்களின் எண்ணிக்கை	742	787
ரூபா கணக்கிலான மூலதன கொடுக்கல் வாங்கல் மீதான பண அனுப்புதல்கள் ஊடாக அனுப்பப்பட்ட வெளிச் செல்லுகை (ஐ.அ.மெ.டொ.மில்லியன்)	12.7	4.5
வெளிநாட்டு செலாவணி விற்பனைகள் மற்றும் கொள்வனவுகள் (ஐ.அ.மெ.டொ. மில்)		
வெளிநாட்டு செலாவணி விற்பனைகள் (படிவம் 1)	11,484.3	12,019.6 <sup>1</sup>
வெளிநாட்டுச் செலாவணி கொள்வனவுகள் (படிவம் 2)	20,246.3	12,153.5 <sup>1</sup>

1. தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 8.23

ஏற்றுமதி பெறுகைகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புதல் மற்றும் இலங்கை ரூபாவுக்கு மாற்றுதல்

	ஐ.அ.மெ.டொ. மில்லியன்				
	கா1*	கா2	கா3	கா4	மொத்தம்
2021இல் திருப்பி அனுப்பப்பட்ட ஏற்றுமதி பெறுகைகளின் மொத்த அளவு	477.32	1,072.04	1,458.12	3,169.36	6,176.84
2021இல் இலங்கை ரூபாவுக்கு மாற்றப்பட்ட ஏற்றுமதி பெறுகைகளின் மொத்த அளவு	111.08	215.02	367.49	878.19	1,571.78

\* நாணய விதிச் சட்டத்தின் கீழ் விதிமுறைகள் 28.02.2021 அன்று நடைமுறைக்கு வரும் வகையில் விதிக்கப்பட்டதால் தரவு மார்ச் 2021 முதல் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 8.25  
கட்டுப்படுத்தப்பட்ட முகவர்களின் செயலாற்றம்

	2020	2021	%மாற்றம்
வங்கித் தொழிற்சாலைகளுக்கு வைப்பிலிடப்பட்ட தொகை (ஐ.அ.டொ. மில்)	132.71	22.78	-82.8
இலங்கையில் வதிபவர்களுக்கு விற்கப்பட்ட தொகை (ஐ.அ.டொ. மில்)	3.64	3.72	2.2

மூலம்: இலங்கை மத்திய வங்கி

குறைவடைந்தமையினால் ஆய்விற்குரிய காலப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட வணிகர்களின் ஒட்டுமொத்த செயலாற்றம் தேய்வடைந்தது. மேலும், அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஏற்றுமதிப் பெறுகைகள் மீதான தரவுகள் நாணயவதிச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட விதிகளுக்கு ஏற்றுமதியாளர்களும் வணிகர்களும் இணங்கியொழுகுவதை உறுதிப்படுத்துவதற்காக மாதாந்த அடிப்படையில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டன. உள்ளூர் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் உட்பாய்ச்சல்/ வெளிப்பாய்ச்சல் உட்பட, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் பணிப்புரைகளின் நியதிகளில் அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களிடமிருந்து தரவுகளைச் சேகரிப்பதற்காக அனைத்தையுமுள்ளடக்கிய, எல்லைகளுக்கிடையேயான வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்களை கண்காணிக்கின்ற முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு 2021இல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் வெளிநாட்டுச் செலாவணித் தொழிற்பாடுகள் தொடர்பிலான பேரண்ட பொருளாதார தீர்மானங்களுக்கு ஆதரவளிக்கப்பட்டது.

### கொடுகடன் தகவல்

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றினால் உருவாக்கப்பட்ட சவால்மிக்க சூழ்நிலைக்கு மத்தியிலும் கொடுகடன் தகவல் பணியகம் 2021ஆம் ஆண்டுப்பகுதியில் கடன் வழங்கும் உறுப்பு நிறுவனங்களுக்கு 8.37 மில்லியன் கொடுகடன் அறிக்கைகளை வழங்கியதன் மூலம் அதன் தொழிற்பாடுகளைத் தொடர்ந்தது. எனினும், வழங்கப்பட்ட அறிக்கைகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.2 சதவீதம் கொண்ட சிறிதளவு வீழ்ச்சியைப் பதிவுசெய்தது. 2021இல் கொடுகடன் அறிக்கைகளுக்கான சுயவிசாரணைக்கான கேள்வி 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.6 சதவீதம் கொண்ட வீழ்ச்சியைப் பதிவுசெய்தது. 2021ஆம் ஆண்டுப்பகுதியில் 8,114 வாடிக்கையாளர்கள் அவர்களது சுயவிசாரணை அறிக்கைகளைப் பெறுவதற்காக பணியகத்திற்கு விஜயம் செய்திருந்ததுடன் 1,438 வாடிக்கையாளர்கள் தமது சுயவிசாரணை அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வங்கிகளுடாக விண்ணப்பித்திருந்தனர். கொடுகடன் தகவல் பணியகம் 2021ஆம் ஆண்டில் இணையவழி மூலமாக 2,988 சுயவிசாரணைக் கொடுகடன் அறிக்கைகளை

வழங்கியது. அத்துடன், கொடுகடன் தகவல் பணியகத்தின் மதிப்பெண்ணிற்கான கேள்வி (கொடுகடன் மதிப்பெண்) 2021ஆம் ஆண்டுப்பகுதியில் 183 சதவீதத்தினால் அதிகரித்தது.

கொடுகடன் தகவல் பணியகமும் நிதியியல் நிறுவனங்கள், படுகடன் சட்ட இசைவுத்தாமத்தினை வழங்குவதற்கு உதவியளித்தது. மத்திய வங்கியின் நாணயச் சபையினால் விடுக்கப்பட்ட பணிப்புரைகளுடன் இசைந்துசெல்லும் விதத்தில் கொடுகடன் தகவல் பணியகம் கடன் வழங்குநர்களுக்கு அறிக்கையிடல் வழிகாட்டல்களை விடுத்தது. இது, படுகடன் சட்ட இசைவுத்தாமத்தினைப் பயன்படுத்த விரும்புகின்ற கடன்பாட்டாளர்களின் கொடுகடன் தரவுகள், கொடுகடன் அறிக்கைகளில் எதிர்க்கணியத்தாக்கம் எதனையும் கொண்டிருக்காத விதத்தில் அறிக்கையிடப்பட்டிருக்கும் என்பதனை உறுதிப்படுத்துவதுடன் சட்ட இசைவுத்தாமக் காலப்பகுதியில் அக்கடன்பாட்டாளர்களின் கொடுகடன் மதிப்பெண்களையும் உறுதிப்படுத்தும்.

மேலும், கொடுகடன் தகவல் பணியகம் அதன் முறைமைகளுக்கு வசதி ஏற்பாடுகளைப் பொருத்துவதற்கும் புதிய வழமையில் கூடுதலானவிற்கு வினைத்திறனுடன் தொழிற்படுவதற்கு செய்முறைகளை மேற்கொள்வதற்கும் அதன் எண்ணிம வளர்ச்சித் திட்டங்களை விரிவுபடுத்தியது. இதற்கமைய, கொடுகடன் தகவல் பணியகம் அதன் பயன்படுத்துநர்களினதும் கொடுகடன் தகவல் பணியகத்தின் ஆர்வலர்களினதும் பரிணாமவளர்ச்சி கண்டுவரும் தேவைப்பாடுகளுக்கு வசதியளிப்பதற்காக அதன் நடைமுறையிலுள்ள முறைமையின் தரமிடலை உயர்த்துவதற்கான அதிகரித்த வழிமுறைகளை மேற்கொண்ட வேளையில், அதன் பணிகளின் தரத்தினை மேம்படுத்தியதுடன் பதிலிறுத்தும் நேரத்தையும் மேம்படுத்தியது. ஒன்றிலிருந்து ஒன்றிற்கான செயலி நிரல்படுத்தல் இடைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டமை, தனியார் அறிக்கை வழங்கலை தன்னியக்கப்படுத்தல் மற்றும் உறுப்பினர் நிறுவனங்களின் செல்லிடத்தொலைபேசி வங்கித்தொழில் செயலிகளுடன் இவற்றை ஒருங்கிணைத்தல் என்பன கொடுகடன் தகவல் பணியக பயன்படுத்துநர்களின் விரைவானதும் இலகுவானதமான அணுகுதல்களை வழங்குவதற்கான முக்கியமான அம்சங்களில் சிலவாகும்.

### இலங்கையில் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதிக்கான வழிகாட்டலை நடைமுறைப்படுத்தல்

இலங்கை மத்திய வங்கி, இலங்கையில் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய நிதி நடைமுறையினை ஊக்குவிக்கும் நோக்குடன் 2016இல் பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தினால் ஆதரவளிக்கப்பட்ட நீடித்து நிலைத்திருக்கும் நிதிவலையமைப்புடன் இணைந்து கொண்டது.



அதனைத்தொடர்ந்து, பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தின் தொழில்நுட்ப உதவியுடனும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் நிதி உதவியுடனும் மத்திய வங்கி 2019 ஏப்பிரலில் “இலங்கையில் நீடித்துநிலைத்திருக்கும் நிதிக்கான வழிகாட்டலொன்றினை” ஆரம்பித்தது. இவ்வழிகாட்டலானது, நிதியியல் ஒழுங்குமுறைப்படுத்துநர்கள், நிதியியல் நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் என்பனவற்றிற்கு, பசுமையான, காலநிலை சிநேகபூர்வ மற்றும் சமூகவியல் உள்ளடக்க வசதிக்குட்படுத்தல் என்பனவற்றுடன் தொடர்பான தொழில்களுக்கு நிதியளித்து வசதிக்குட்படுத்தல் உதவிகளை ஊக்குவிக்கின்ற செயற்றிட்டங்களுடன் இணைந்து காணப்படும் சூழல், சமூக மற்றும் ஆளுகை இடர்நேர்வுகளை காத்திரமான முறையில் முகாமைப்படுத்துகின்ற விதத்தில் பரந்தளவிலான பணிப்புரைகளை வழங்குகின்றது.

வழிகாட்டலின் நடவடிக்கைகளை தொழிற்படுத்துவதில், மத்திய வங்கி 2021இல் பிரயோகிக்கத்தக்க பசுமை நிதி வகுப்புத்தொகுப்பு வகைப்படுத்தலுக்கான திட்டமிடல் செய்முறையினை ஆரம்பித்தது. இது, நீடித்து நிலைத்திருக்கும் நிதியினை நோக்கி நிதியியல் துறைக்கு வசதியளிப்பதில் முக்கியமானதொரு தேவைப்பாடாகும். குறிப்பிட்ட வகுப்புத் தொகுப்பு முறை பசுமை நடவடிக்கைகளை வகைப்படுத்தல் மற்றும் அளவிடும் முறைமையை தாபிப்பதுடன் பசுமை/ நீடித்து நிலைத்திருக்கும் செயற்றிட்டங்களைத் தீர்மானிப்பதில் நிதியியல் நிறுவனங்களுக்கு ஒரு பொதுவான உடன்படிக்கையினை வழங்கும். மத்திய வங்கியானது பசுமை நிதி வகுப்புத் தொகுப்பு முறையொன்றினை அபிவிருத்தி செய்வதில் தொழில்நுட்பம் மற்றும் நிதியியல் ஆதரவினை வழங்குகின்ற பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்துடன் நெருக்கமாக பணியாற்றுவதுடன் இதனை 2022இன் முதலரைப்பகுதியில் ஆரம்பிப்பதற்கும் எதிர்பார்க்கிறது.

